ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

எம்பெருமானார் அருளிச்செய்த

# கத்யத்ரயம்.

[சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம்,
ஸ்ரீ வைகுண்ட கத்யம்.]

ஸ்ரீ காஞ்சி ப்ரதிவாதிபயங்கரம்
அண்ணங்கராசாரியர்
இயற்றிய

கத்யபாவ ப்ரகாசிகையென்னு முரையுடன்

ஸ்ரீ காஞ்சீ ஸுதர்சன அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது.

விலை 1-2-0

1948.

श्रीभगवद्रामानुजमुनिभिरनुगृहीतं

# ॥ शरणागतिगद्यम् ॥

---

यो नित्यमच्युतपदाम्बुजयुग्मरुक्म
व्यामोहतस्तादितराणि तृणाय मेने ।
अस्मद्गुरोर्भगवतोऽस्य दयैकसिन्धोः
रामानुजस्य चरणौ शरणं प्रपद्ये ॥

वन्दे वेदान्तकर्पूरचामीकरकरण्डकम् ।
रामानुजार्यमार्याणां चूडामणिमहर्निशम् ॥

---

भगवन्नारायणाभिमतानुरूपस्वरूपरूपगुणविभवैश्वर्यशीलाद्यनवधिकातिशयासङ्ख्येयकल्याणगुणगणाम्, पद्मवनालयाम्, भगवतीम्, श्रियम्, देवीम्, नित्यानपायिनीम्, निरवद्याम्, देवदेवदिव्यमहिषीम्, अखिलजगन्मातरम्, अस्मन्मातरम्, अशरण्यशरण्याम्, अनन्यशरणः शरणमहं प्रपद्ये ॥१॥

पारमार्थिकभगवच्चरणारविन्दयुगलैकान्तिकात्यन्तिकपरभक्तिपर—ज्ञानपरमभक्तिकृतपरिपूर्णानवरतनित्यविशदतमानन्यप्रयोजनानवधिकातिशयप्रियभगवदनुभवजनितानवधिकातिशयप्रीतिकारिताशेषावस्थोचिताशेषशेषतैकरतिरूपनित्यकैङ्कर्यप्राप्त्यपेक्षया पारमार्थिकी भगवच्चरणारविन्दशरणागतिर्यथावस्थिता अविरताऽस्तु मे ॥२॥

अस्तु ते ॥३॥ तयैव सर्वं संपत्स्यते ॥४॥

अखिलहेयप्रत्यनीककल्याणैकतानस्वेतरसमस्तवस्तुविलक्षणानन्तज्ञानानन्दैकस्वरूप ! स्वाभिमतानुरूपैकरूपाचिन्त्यदिव्याद्भुतनित्यनिरवद्यनिरतिशयौज्ज्वल्यसौन्दर्यसौगन्ध्यसौकुमार्यलावण्ययौवनाद्यनन्तगुणनिधिदिव्यरूप ! स्वाभाविकानवधिकातिशयज्ञानबलैश्वर्यवीर्यशक्तितेजस्सौशील्यवात्सल्यमार्दवार्जवसौहार्दसाम्यकारुण्यमाधुर्यगाम्भीर्यौदार्यचातुर्यस्थैर्यधैर्यशौर्यपराक्रमसत्यकामसत्यसङ्कल्पकृतित्वकृतज्ञताद्यसंख्येयकल्याणगुणगणौघमहार्णव, स्वोचितविविधविचित्रानन्ताश्चर्यनित्यनिरवद्यनिरतिशयसुगन्धनिरतिशयसुखस्पर्शनिरतिशयौज्ज्वल्यकिरीटमकुटचूडावतंसमकरकुण्डलग्रैवेयकहारकेयूरकटकश्रीवत्सकौस्तुभमुक्तादामोदरबन्धनपीताम्बरकांचीगुणनूपुराद्यपरिमितदिव्यभूषण ! स्वानुरूपाचिन्त्यशक्तिशङ्खचक्रगदा[ऽसि]शार्ङ्गाद्यसंख्येयनित्यनिरवद्यनिरतिशयकल्याणदिव्यायुध ! स्वाभिमतनित्यनिरवद्यानुरूपस्वरूपरूपगुणविभवैश्वर्यशीलाद्यनवधिकातिशयासंख्येयकल्याणगुणगणश्रीवल्लभ ! एवंभूतभूमिनीलानायक ! स्वच्छन्दानुवर्तिस्वरूपस्थितिप्रवृत्तिभेदाशेषशेषतैकरतिरूपनित्यनिरवद्यनिरतिशयज्ञानक्रियैश्वर्याद्यनन्तकल्याणगुणगणशेषशेषाशनगरुडप्रमुखनानाविधानन्तपरिजनपरिचारिकापरिचरितचरणयुगल ! परमयोगिवाङ्मनसापरिच्छेद्यस्वरूपस्वभावस्वाभिमतविविधविचित्रानन्तभोग्यभोगोपकरणभोगस्थानसमृद्धानन्ताश्चर्यानन्तमहाविभवानन्तपरिमाणनित्यनिरवद्यनिरतिशयवैकुण्ठनाथ ! स्वसङ्कल्पानुविधायिस्वरूपस्थितिप्रवृत्तिस्वशेषतैकस्वभावप्रकृतिपुरुषकालात्मकविविधविचित्रानन्तभोग्यभोक्तृवर्गभोगोपकरणभोगस्थानरूपनिखिलजगदुदयविभवलयलील ! सत्यकाम ! सत्यसङ्कल्प ! परब्रह्मभूत ! पुरुषोत्तम !

महाविभूते ! श्रीमन् ! नारायण ! श्रीवैकुण्ठनाथ ! अपारकारुण्यसौशील्यवात्सल्यौदार्यैश्वर्यसौन्दर्यमहोदधे! अनालोचितविशेषाशेषलोकशरण्य ! प्रणतार्तिहर ! आश्रितवात्सल्यैकजलधे ! अनवरतविदितनिखिलभूतजातयाथात्म्य ! अशेषचराचरभूतनिखिलनियमननिरत ! अशेषचिदचिद्वस्तुशेषिभूत ! निखिलजगदाधार ! अखिलजगत्स्वामिन् ! अस्मत्स्वामिन् ! सत्यकाम ! सत्यसङ्कल्प ! सकलेतरविलक्षण ! अर्थिकल्पक ! आपत्सख ! श्रीमन् ! नारायण ! अशरण्यशरण्य ! अनन्यशरणस्त्वत्पादारविन्दयुगलं शरणमहं प्रपद्ये ॥५॥

[ अत्र द्वयम् ]

पितरं मातरं दारान् पुत्रान् बन्धून् सखीन् गुरून् ।
रत्नानि धनधान्यानि क्षेत्राणि च गृहाणि च ॥

सर्वधर्मांश्च संत्यज्य सर्वकामांश्च साक्षरान् ।
लोकविक्रान्तचरणौ शरणं तेऽव्रजं विभो ! ॥६॥

त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च गुरुस्त्वमेव ।
त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव ॥७॥

पिताऽसि लोकस्य चराचरस्य त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान् ।
न त्वत्समोऽस्त्यभ्यधिकः कुतोऽन्यो लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव ॥

तस्मात्प्रणम्य प्रणिधाय कायं प्रसादये त्वामहमीशमीड्यम् ।
पितेव पुत्रस्य सखेव सख्युः प्रियः प्रियायार्हसि देव सोढुम् ॥९॥

मनोवाक्कायैरनादिकालप्रवृत्तानन्ताकृत्यकरणकृत्याकरणभगवदपचारभागवतापचारासह्यापचाररूपनानाविधानन्तापचारान् आरब्धकार्यान् अनारब्धकार्यान् कृतान् क्रियमाणान् करिष्यमाणांश्च सर्वानशेषतः क्षमस्व॥

अनादिकालप्रवृत्तं विपरीतज्ञानम् आत्मविषयं कृत्स्नजगद्विषयं च विपरीतवृत्तं चाशेषविषयमद्यापि वर्तमानं वर्तिष्यमाणं च सर्वं क्षमस्व ॥

मदीयानादिकर्मप्रवाहप्रवृत्ताम् भगवत्स्वरूपतिरोधानकरीम् विपरीतज्ञानजननीम् स्वविषयायाश्च भोग्यबुद्धेर्जननीम् देहेन्द्रियत्वेन भोग्यत्वेन सूक्ष्मरूपेण चावस्थिताम् दैवीम् गुणमयीम् मायाम्; दासभूतम् 'शरणागतोऽस्मि ; तवास्मि दासः' इति वक्तारं मां तारय ॥१२॥

*तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते ।
प्रियो हि ज्ञानिनोऽत्यर्थमहं स च मम प्रियः ॥
उदारास्सर्व एवैते ज्ञानी त्वात्मैव मे मतम् ।
आस्थितस्स हि युक्तात्मा मामेवानुत्तमां गतिम् ॥
बहूनां जन्मनामन्ते ज्ञानवान्मां प्रपद्यते ।
वासुदेवस्सर्वमिति स महात्मा सुदुर्लभः ॥

इति श्लोकत्रयोदितज्ञानिनं मां कुरुष्व ॥१३॥

*पुरुषस्स परः पार्थ ! भक्त्या लभ्यस्त्वनन्यया *भक्त्या त्वनन्यया शक्यः, *मद्भक्तिं लभते पराम् इति स्थानत्रयोदितपरभक्तियुक्तं मां कुरुष्व ॥१४॥

परभक्तिपरज्ञानपरमभक्त्येकस्वभावं मां कुरुष्व ॥१५॥

परभक्तिपरज्ञानपरमभक्तिकृतपरिपूर्णानवरतनित्यविशदतमानन्यप्रयोजनानवधिकातिशयप्रियभगवदनुभवोऽहं तथाविधभगवदनुभवजनितानवधिकातिशयप्रीतिकारिताशेषावस्थोचिताशेषशेषतैकरतिरूपनित्यकिङ्करो भवानि ॥१६॥

एवंभूतमत्कैङ्कर्यप्राप्त्युपायतयाऽवक्लृप्तसमस्तवस्तुविहीनोऽपि, अनन्ततद्विरोधिपापाक्रान्तोऽपि, अनन्तमदपचारयुक्तोऽपि, अनन्तमदीयापचारयुक्तोऽपि, अनन्तासह्यापचारयुक्तोऽपि, एतत्कार्यकारणभूतानादिविपरीताहङ्कारविमूढात्मस्वभावोऽपि, एतदुभयकार्यकारणभूतानादिविपरीतवासनासंबद्धोऽपि, एतदनुगुणप्रकृतिविशेषसंबद्धोऽपि, एतन्मूलाध्यात्मिकाधिभौतिकाधिदैविकसुखदुःखतद्धेतुतदितरोपेक्षणीयविषयानुभवज्ञानसङ्कोचरूपमच्चरणारविन्दयुगलैकान्तिकात्यन्तिकपरभक्तिपरज्ञानपरमभक्तिविघ्नप्रतिहतोऽपि येन केनापि प्रकारेण द्वयवक्ता त्वं केवलं मदीययैव दयया निःशेषविनष्टसहेतुकमच्चरणारविन्दयुगलैकान्तिकात्यन्तिकपरभक्तिपरज्ञानपरमभक्तिविघ्नः, मत्प्रसादलब्धमच्चरणारविन्दयुगलैकान्तिकात्यन्तिकपरभक्तिपरज्ञानपरमभक्तिः, मत्प्रसादादेव साक्षात्कृतयथावस्थितमत्स्वरूपरूपगुणविभूतिलीलोपकरणविस्तारः, अपरोक्षसिद्धमन्नियाम्यतामद्दास्यैकस्वभावात्मस्वरूपः, मदेकानुभवः, मद्दास्यैकप्रियः, परिपूर्णानवरतनित्यविशदतमानन्यप्रयोजनानवधिकातिशयप्रियमदनुभवस्त्वं तथाविधमदनुभवजनितानवधिकातिशयप्रीतिकारिताशेषावस्थोचिताशेषशेषतैकरतिरूपनित्य किङ्करो भव ॥१७॥

एवम्भूतोऽसि ॥१८॥

आध्यात्मिकाधिभौतिकाधिदैविकदुःखविघ्नगन्धरहितस्त्वं द्वयमर्थानुसन्धानेन सह सदैवं वक्ता यावच्छरीरपातमत्रैव श्रीरङ्गे सुखमास्व ॥

शरीरपातसमये तु केवलं मदीययैव दयया अतिप्रबुद्धः, मामेवावलोकयन्नप्रच्युतपूर्वसंस्कारमनोरथ, जीर्णमिव वस्त्रं सुखेनेमां प्रकृतिं स्थूलसूक्ष्मरूपां विसृज्य, तदानीमेव मत्प्रसादलब्धमच्चरणारविन्दयुगलैकान्तिकात्यन्तिकपरभक्तिपरज्ञानपरमभक्तिकृतपरिपूर्णानवरतनित्यविशदतमानन्यप्रयोजनानवधिकातिशयप्रियमदनुभवस्त्वं तथाविधमदनुभवजनितानवधिकातिशयप्रीतिकारिताशेषावस्थोचिताशेषशेषतैकरतिरूपनित्यकिङ्करो भविष्यसि ॥२०॥

मा ते भूदत्र संशयः ॥२१॥

*अनृतं नोक्तपूर्वं मे न च वक्ष्ये कदाचन, * रामो द्विर्नाभिभाषते, * सकृदेव प्रपन्नाय तवास्मीति च याचते। अभयं सर्वभूतेभ्यो ददाम्येतद्व्रतं मम ॥ * सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज । अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः ॥ इति मयैव ह्युक्तम् ॥२२॥

अतस्त्वं तव तत्त्वतो मज्ज्ञानदर्शनप्राप्तिषु निस्संशयस्सुखमास्व ॥२३॥

अन्त्यकाले स्मृतिर्या तु तव कैङ्कर्यकारिता
तामेनां भगवन्नद्य क्रियमाणां कुरुष्व मे ॥

**इति शरणागतिगद्यं समाप्तम् ॥**

---

श्रीभगवद्रामानुजमुनिभिरनुगृहीतं

# ॥ श्रीरङ्गगद्यम् ॥

चिदचित्परतत्त्वानां तत्त्वयाथात्म्यवेदिने ।
रामानुजाय मुनये नमो मम गरीयसे ॥

स्वाधीनत्रिविधचेतनाचेतनस्वरूपस्थितिप्रवृत्तिभेदं क्लेशकर्माद्यशेषदोषासंस्पृष्टं स्वाभाविकानवधिकातिशयज्ञानबलैश्वर्यवीर्यशक्तितेजस्सौशील्यवात्सल्यमार्दवार्जवसौहार्दसाम्यकारुण्यमाधुर्यगाम्भीर्यौदार्यचातुर्यस्थैर्यधैर्यशौर्यपराक्रमसत्यकामसत्यसङ्कल्पकृतित्वकृतज्ञताद्यसंख्येयकल्याणगुणगणौघमहार्णवं परब्रह्मभूतं पुरुषोत्तमं श्रीरङ्गशायिनम् अस्मत्स्वामिनं प्रबुद्धनित्यनियाम्यनित्यदास्यैकरसात्मस्वभावोऽहं तदेकानुभवः तदेकप्रियः परिपूर्णं भगवन्तं विशदतमानुभवेन निरन्तरमनुभूय तदनुभवजनितानवधिकातिशयप्रीतिकारिताशेषावस्थोचिताशेषशेषतैकरतिरूपनित्यकिङ्करो भवानि ॥१॥

स्वात्मनित्यनियाम्यनित्यदास्यैकरसात्मस्वभावानुसन्धानपूर्वकभगवदनवधिकातिशयस्वाम्याद्यखिलगुणगणानुभवजनितानवधिकातिशयप्रीतिकारिताशेषावस्थोचिताशेषशेषतैकरतिरूपनित्यकैङ्कर्यप्राप्त्युपायभूतभक्तितदुपायसम्यग्ज्ञानतदुपायसमीचीनक्रियातदनुगुणसात्त्विकतास्तिक्यादिसमस्तात्मगुणविहीनः दुरुत्तरानन्ततद्विपर्ययज्ञानक्रियानुगुणानादिपापवासनामहार्णवान्तर्निमग्नः तिलतैलवद्दारुवह्निवद्दुर्विवेचत्रिगुणक्षणक्षरणस्वभावाचे-

तनप्रकृतिव्याप्तिरूपदुरत्ययभगवन्मायातिरोहितस्वप्रकाशः अनाद्यविद्यासञ्चितानन्ताशक्यविस्रंसनकर्मपाशप्रग्रथित अनागतानन्तकालसमीक्षयाऽप्यदृष्टसन्तारोपायः, निखिलजन्तुजातशरण्य ! श्रीमन् ! नारायण ! तव चरणारविन्दयुगलं शरणमहं प्रपद्ये ॥२॥

एवमवस्थितस्याप्यर्थित्वमात्रेण परमकारुणिको भगवान् स्वानुभवप्रीत्योपनीतैकान्तिकात्यन्तिकनित्यकैङ्कर्यैकरतिरूपनित्यदास्यं दास्यतीति विश्वासपूर्वकं भगवन्तं नित्यकिङ्करतां प्रार्थये ॥३॥

तवानुभूतिसंभूतप्रीतिकारितदासताम् ।
देहि मे कृपया नाथ ! न जाने गतिमन्यथा ॥४॥

सर्वावस्थोचिताशेषशेषतैकरतिस्तव ।
भवेयं पुण्डरीकाक्ष ! त्वमेवैवं कुरुष्व माम् ॥५॥

एवंभूततत्त्वयाथात्म्यावबोधतदिच्छारहितस्यापि एतदुच्चारणमात्रावलम्बनेन उच्यमानार्थपरमार्थनिष्ठं मे मनस्त्वमेवाद्यैव कारय ॥६॥

अपारकरुणाम्बुधे ! अनालोचितविशेषाशेषलोकशरण्य ! प्रणतार्तिहर ! आश्रितवात्सल्यैकमहोदधे ! अनवरतविदितनिखिलभूतजातयाथात्म्य ! सत्यकाम ! सत्यसङ्कल्प ! आपत्सख ! काकुत्स्थ ! श्रीमन् ! नारायण ! पुरुषोत्तम ! श्रीरङ्गनाथ ! मम नाथ ! नमोऽस्तु ते ॥७॥

॥ इति श्रीरङ्गगद्यं समाप्तम् ॥

श्रीभगवद्रामानुजमुनिभिरनुगृहीतं

# ॥ श्रीवैकुण्ठगद्यम् ॥

---

यामुनार्यसुधाम्भोधिमवगाह्य यथामति ।
आदाय भक्तियोगाख्यं रत्नं संदर्शयाम्यहम् ॥

स्वाधीनत्रिविधचेतनाचेतनस्वरूपस्थितिप्रवृत्तिभेदम् , क्लेशकर्माद्यशेषदोषासंस्पृष्टम् , स्वाभाविकानवधिकातिशयज्ञानबलैश्वर्यवीर्यशक्तितेजःप्रभृत्यसंख्येयकल्याणगुणगणौघमहार्णवम् , परमपुरुषम् , भगवन्तम् , नारायणं, स्वामित्वेन सुहृत्त्वेन गुरुत्वेन च परिगृह्य, ऐकान्तिकात्यन्तिकतत्पादाम्बुजद्वयपरिचर्यैकमनोरथः, तत्प्राप्तये च तत्पादाम्बुजद्वयप्रपत्तेरन्यन्न मे कल्पकोटिसहस्रेणापि साधनमस्तीति मन्वानः, तस्यैव भगवतो नारायणस्य, अखिलसत्त्वदयैकसागरस्य, अनालोचितगुणागुणाखण्डजनानुकूलामर्यादशीलवतः, स्वाभाविकानवधिकातिशयगुणवत्तया देवतिर्यङ्मनुष्याद्यखिलजनहृदयानन्दनस्य, आश्रितवात्सल्यैकजलधेः, भक्तजनसंश्लेषैकभोगस्य, नित्यज्ञानक्रियैश्वर्यादिभोगसामग्रीसमृद्धस्य, महाविभूतेः, श्रीमतश्चरणारविन्दयुगलम् अनन्यात्मसञ्जीवनेन तद्गतसर्वभावेन शरणमनुव्रजेत् ॥१॥

ततश्च प्रत्यहम् आत्मोज्जीवनाय एवमनुसरेत् ॥२॥

चतुर्दशभुवनात्मकमण्डं दशगुणितोत्तरं चावरणसप्तकं समस्तं कार्यकारणजातमतीत्य वर्तमाने परमव्योमशब्दाभिधेये ब्रह्मादीनां वाङ्-

मनसागोचरे श्रीमति वैकुण्ठे दिव्यलोके सनकविधिशिवादिभिरप्यचिन्त्य स्वभावैश्वर्यैर्नित्यसिद्धैरनन्तैर्भगवदानुकूल्यैकभोगैः दिव्यपुरुषैर्महात्मभिरापूरिते तेषामपीयत्परिमाणम् इयदैश्वर्यम् ईदृशस्वभावम् इति परिच्छेत्तुमयोग्ये दिव्यावरणशतसहस्रावृते दिव्यकल्पकतरूपशोभिते दिव्योद्यानशतसहस्रकोटिभिरावृते अतिप्रमाणे दिव्यायतने कस्मिंश्चिद्विचित्रदिव्यरत्नमये दिव्यास्थानमण्डपे दिव्यरत्नस्तम्भशतसहस्रकोटिभिरुपशोभिते दिव्यनानारत्नकृतस्थलविचित्रिते दिव्यालङ्कारालङ्कृते परितः पतितैः पतमानैः पादपस्थैश्च नानागन्धवर्णैर्दिव्यपुष्पैश्शोभमानैर्दिव्यपुष्पोपवनैरुपशोभिते संकीर्णपारिजातादिकल्पद्रुमोपशोभितैरसङ्कीर्णैश्च कैश्चिदन्तःस्थपुष्परत्नादिनिर्मितदिव्यलीलामण्डपशतसहस्रोपशोभितैस्सर्वदा अनुभूयमानैरपि अपूर्ववदाश्चर्यमावहद्भिः क्रीडाशैलशतसहस्रैरलङ्कृतैः कैश्चिन्नारायणदिव्यलीलाऽसाधारणैः कैश्चित्पद्मवनालयादिव्यलीलाऽसाधारणैस्साधारणैश्च कैश्चिच्छुकशारिकामयूरकोकिलादिभिः कोमलकूजितैराकुलैर्दिव्योद्यानशतसहस्रैरावृते मणिमुक्ताप्रवालकृतसोपानैर्दिव्यामलामृतरसोदकैर्दिव्याण्डजवरैरतिरमणीयदर्शनैरतिमनोहरमधुरस्वरैराकुलैः अन्तःस्थमुक्तामयदिव्यक्रीडास्थानोपशोभितैर्दिव्यसौगन्धिकवापीशतसहस्रैर्दिव्यराजहंसावलीविराजितैरावृते निरस्तातिशयानन्दैकरसतया चानन्त्याच्च प्रविष्टानुन्मादयद्भिः क्रीडोद्देशैर्विराजिते तत्र तत्र कृतदिव्यपुष्पपर्यङ्कोपशोभिते नानापुष्पासवास्वादमत्तभृङ्गावलीभिरुद्गीयमानदिव्यगान्धर्वेणापूरिते चन्दनागरुकर्पूरदिव्यपुष्पावगाहिमन्दानिलासेव्यमाने मध्ये दिव्यपुष्पसञ्चयविचित्रिते महति दिव्ययोगपर्यङ्के अनन्तभोगिनि श्रीमद्वैकुण्ठैश्वर्यादिदिव्यलोकम् आत्मकान्त्या विश्व-

माप्याययन्त्या शेषशेषाशनादिसर्वपरिजनं भगवतस्तत्तदवस्थोचितपरिचर्यायामाज्ञापयन्त्या शीलरूपगुणविलासादिभिरात्मानुरूपया श्रिया सहासीनम्, प्रत्यग्रोन्मीलितसरसिजसदृशनयनयुगलम्, स्वच्छनीलजीमूतसङ्काशम्, अत्युज्ज्वलपीतवाससम् स्वया प्रभया अतिनिर्मलया अतिशीतलया स्वच्छया माणिक्याभया कृत्स्नं जगद्भासयन्तम्, अचिन्त्यदिव्याद्भुतनित्ययौवनस्वभावलावण्यमयामृतसागरम्, अतिसौकुमार्यादीषत्प्रस्विन्नवदालक्ष्यमाणललाटफलकदिव्यालकावलीविराजितम्, प्रबुद्धमुग्धाम्बुजचारुलोचनम्, सविभ्रमभ्रूलतम्, उज्ज्वलाधरम्, शुचिस्मितम्, कोमलगण्डम्, उन्नसम् उदग्रपीनांसविलम्बिकुण्डलालकावलीबन्धुरकम्बुकन्धरम्, प्रियावतंसोत्पलकर्णभूषणश्लथालकाबन्धविमर्दशंसिभिश्चतुर्भिराजानुविलम्बिभिर्भुजैर्विराजितम्, अतिकोमलदिव्यरेखालङ्कृतातम्रकरतलम्, दिव्याङ्गुलीयकविराजितम्, अतिकोमलदिव्यनखावलीविराजितमनुरक्तातिरक्ताङ्गुलीभिरलङ्कृतम्, तत्क्षणोन्मीलितपुण्डरीकसदृशचरणयुगलम्, अतिमनोहरकिरीटमकुटचूडावतंसमकरकुण्डलग्रैवेयक हारकेयूरकटकश्रीवत्सकौस्तुभमुक्तादामोदरबन्धनपीताम्बरकाञ्चीगुणनूपुरादिभिरत्यन्तसुखस्पर्शैर्दिव्यगन्धैर्भूषणैर्भूषितम्, श्रीमत्या वैजयन्त्या वनमालया विराजितम्, शङ्खचक्रगदासिशार्ङ्गादिदिव्यायुधैस्सेव्यमानम्, स्वसङ्कल्पमात्रावक्लृप्तजगज्जन्मस्थितिध्वंसादिके श्रीमति विष्वक्सेने न्यस्तसमस्तात्मैश्वर्यम्, वैनतेयादिभिस्स्वभावतोनिरस्तसमस्तसांसारिकस्वभावैर्भगवत्परिचर्याकरणयोग्यैर्भगवत्परिचर्यैकभोगैर्नित्यसिद्धैरनन्तैर्यथायोगं सेव्यमानम्, आत्मभोगेन अननुसंहितपरादिकालं दिव्यामलकोमलावलोकनेन विश्वमाह्लादयन्तम्, ईषदुन्मी-

लितमुखाम्बुजोदरविनिर्गतेन दिव्याननारविन्दशोभाजनकेन दिव्यगाम्भीर्यौदार्यसौन्दर्यमाधुर्याद्यनवधिकगुणगणविभूषितेन अतिमनोहरदिव्यभावगर्भेण दिव्यलीलालापामृतेन अखिलजनहृदयान्तराण्यापूरयन्तम् भगवन्तम् नारायणम् ध्यानयोगेन दृष्ट्वा [ततो] भगवतो नित्यस्वाम्यम्, आत्मनो नित्यदास्यं च यथावस्थितमनुसन्धाय, "कदाऽहं भगवन्तं नारायणं मम कुलनाथं मम कुलदैवतं मम कुलधनं मम भोग्यं मम मातरं मम पितरं मम सर्वं साक्षात्करवाणि चक्षुषा; कदाऽहं भगवत्पादाम्बुजद्वयं शिरसा धारयिष्यामि; कदाऽहं भगवत्पादाम्बुजद्वयपरिचर्याकरणयोग्यः तदेकभोगस्तत्पादौ परिचरिष्यामि; कदाऽहं भगवत्पादाम्बुजद्वयपरिचर्याशया निरस्तसमस्तेतरभोगाशः अपगतसमस्तसांसारिकस्वभावः तत्पादाम्बुजद्वयं प्रवेक्ष्यामि; कदा मां भगवान् स्वकीयया अतिशीतलया दृशा अवलोक्य स्निग्धगम्भीरमधुरया गिरा परिचर्यायामाज्ञापयिष्यति" इति भगवत्परिचर्यायाम् आशां वर्धयित्वा, तयैवाशया तत्प्रसादोपबृंहितया भगवन्तमुपेत्य, दूरादेव भगवन्तं शेषभोगे श्रिया सहासीनं वैनतेयादिभिस्सेव्यमानं "समस्तपरिवाराय श्रीमते नारायणाय नमः" इति प्रणम्य, उत्थायोत्थाय पुनःपुनः प्रणम्य अत्यन्तसाध्वसविनयावनतो भूत्वा, भगवत्पारिषद्गणनायकैर्द्वारपालैः कृपया स्नेहगर्भया दृशाऽवलोकितः सम्यगभिवन्दितैस्तैरेवानुमतः भगवन्तमुपेत्य श्रीमता मूलमन्त्रेण "[भगवन्!] माम् ऐकान्तिकात्यन्तिकपरिचर्याकरणाय परिगृह्णीष्व" इति याचमानः प्रणम्यात्मानं भगवते निवेदयेत् ॥

ततो भगवता स्वयमेवात्मसञ्जीवनेनामर्यादशीलवताऽतिप्रेमान्वितेनावलोकनेनावलोक्य सर्वदेशसर्वकालसर्वावस्थोचितात्यन्तशेषभावाय स्वीकृतः अनुज्ञातश्च अत्यन्तसाध्वसविनयावनतः किङ्कुर्वाणः कृताञ्जलिपुटः भगवन्तमुपासीत ॥४॥

ततश्चानुभूयमानभावविशेषः निरतिशयप्रीत्या अन्यत् किञ्चित्कर्तुं द्रष्टुं स्मर्तुमशक्तः पुनरपि शेषभावमेव याचमानः भगवन्तमेव अविच्छिन्नस्रोतोरूपेणावलोकनेनावलोकयन्नासीत ॥५॥

ततो भगवता स्वयमेवात्मसञ्जीवनेनावलोकनेनावलोक्य सस्मितमाहूय समस्तक्लेशापहं निरतिशयसुखावहम् आत्मीयं श्रीमत्पादारविन्दयुगलं शिरसि कृतं ध्यात्वा अमृतसागरान्तर्निमग्नसर्वावयवः सुखमासीत ॥

**लक्ष्मीपतेर्यतिपतेश्च दयैकधाम्नो-**
**योऽसौ पुरा समजनिष्ट जगद्धितार्थम् ।**
**प्राच्यं प्रकाशयतु नः परमं रहस्यं**
**संवाद एष शरणागतिमन्त्रसारः ॥**

**॥ इति श्रीवैकुण्ठगद्यं समाप्तम् ॥**

इति श्रीभगवद्रामानुजानुगृहीतं

गद्यत्रयं

समाप्तम् ॥

Printed
at the
Rathnam
Press,
Madras.

ஸ்ரீ:

ஆழ்வாரெம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

# எம்பெருமானார் அருளிச்செய்த

# கத்யத்ரயம்

ஸ்ரீகாஞ்சீ அண்ணங்கராசார்யர் இயற்றிய

கத்யபாவப்ரகாசிகை யென்னும் உரையோடு கூடியது.

(கூரத்தாழ்வானருளிச்செய்த தனியன்)

யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே,
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே.

(திருக்குருகைப்பிரான் பிள்ளானருளிச்செய்த தனியன்.)

வந்தே வேதாந்த கர்ப்பூரசாமீகரகரண்டகம்,
ராமாநுஜார்ய மார்யாணாம் சூடாமணிமஹர்நிசம்.

(இதன் கருத்து.) வேதாந்த சாஸ்த்ரமாகிற பச்சைக் கருப்பூரம் ஸுரக்ஷிதமாகவும் பரிமளம் குன்றாதபடியாகவும் வைப்பதற்கான ஸுவர்ண பரணி யென்னலாம்படி வேதாந்த மார்க்க ப்ரதிஷ்டாபநாசார்யராய், ஆரியர்களுக்கெல்லாம் சிரோரத்னமாக விளங்குமவரான எம்பெருமானாரை வணங்குகிறேனென்பதாம்.

சாமீகரம்—ஸ்வர்ணம். கரண்டகம்—பாத்ரவிசேஷம். எம்பெருமானார் வேதாந்த வித்யாநிதி யென்றபடி. * ஸர்வ ம்ருநி: * என்னப்பட்ட எம்பெருமானை வேதாந்தங்கள் வஹித்துக்கொண்டிருப்பதனால் அவை கருப்பூரமாக ரூபிக்கப்பட்டன.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ:

[illegible] யென்னும் உரையின்

# அவதாரிகை.

[illegible]

[illegible]

சாஸ்த்ரங்களிலே கர்மயோகமென்றும் ஞானயோகமென்றும் பக்தியோகமென்றும் ப்ரபத்தி யோகமென்றும் இப்புடைகளிலே உபாயங்கள் பலவாகச் சொல்லப்பட்டிருக்கும்.

ஸ்ரீ பாஷ்யகாரர் குத்ருஷ்டிகளை நிரஸிக்கைக்காக ஸ்ரீ பாஷ்யமருளிச்செய்தாராகையாலே ஆசார்ய பரம்பரா ருசி பரிக்ருஹீதமான ப்ரபத்தியை ஸ்ரீ பாஷ்யத்திலே மறைத்துப்போந்து பக்தியையாயிற்று வெளியிட்டு வைத்தது. [illegible] வாக்யஜந்யஜ்ஞாநமே மோக்ஷ ஸாதன மென்றும், [illegible]மே மோக்ஷ ஸாதன மென்றும் சொல்லுகிற குத்ருஷ்டிகளை நிரஸிக்கைக்காக, [illegible]மாய், [illegible], [illegible]மான ஜ்ஞான விசேஷமே வேதாந்தாபிமதமான மோக்ஷ ஸாதனமென்று அதிலே அருளிச் செய்ய வேண்டியதாயிற்று.

ஆனாலும் இவர் தம்முடைய ருசி பரிக்ருஹீதமான அர்த்தத்தையே விச்வஸித்திருக்கும் ஸாத்விகர்களுக்குத் தம்முடைய திருவுள்ளத்தை விசததமமாக வெளியிட வேண்டி, ஆசார்ய ருசி பரிக்ருஹீதமாய் தமக்குத் தஞ்சமாகத் தாம் அறுதியிட்டிருக்குமதான அர்த்தம் ப்ரபத்தி யென்னுமிடத்தை இந்த ஶ்லோக முகத்தாலே வெளியிட்டருளுகிறார்.

ஸ்ரீபாஷ்யத்தில் ப்ரபத்தியை வெளியிட்டே குத்ருஷ்டிகளை நிரஸிக்கலாகாதோவென்னில்; இதற்கு ஆச்சான் பிள்ளை அருளிச்செய்யும்படி;— ப்ராஹ்மணன் சண்டாளனுக்கு வேதத்தை உபதேசிக்க வொண்ணாதாப்போலே ஶாஸ்தரானவர்களுக்குப் பரமரஹஸ்யமான இவ்வர்த்தத்தை வெளியிட வொண்ணாதென்று பார்த்து அவர்களுக்கு முகமறிந்த சாஸ்த்ர முகத்தாலேயே அவர்களை நிரஸித்து சாஸ்த்ர தாத்பர்யமான ஸ்வஸித்தாந்தத்தை இம்முகத்தாலே வெளியிட்டருளுகிறாரென்று.

பக்தியைக் காட்டில் ப்ரபத்தி மிகவும் சிறந்ததாயிருக்கும். எங்ஙனேயென்னில், பக்தி அதிக்ருதாதிகாரம்; ப்ரபத்தி ஸர்வாதிகாரம். அது துஷ்கரம், இது ஸுகரம். அது விளம்பித்துப் பலன் தரும், இது கடுகப் பலன் தரும். அது ப்ரமாத ஸம்பாவனையுள்ளது, இது அஃதில்லாதது. அது ஸாத்யம், இது ஸித்தம். அது ஸ்வரூபவிருத்தம்; இது ஸ்வரூபாநுரூபம். அது ப்ராப்ய விஸத்ருசம், இது ப்ராப்யாநுரூபம்—ஆக இப்படிப்பட்ட வைலக்ஷண்யத்தைத் திருவுள்ளம்பற்றியே வேதாந்த தேசிகனும் ந்யாஸதிலகத்தில்—

ஶ்ருதி ஶத ஶிரஸித்தே அத்யாத்ம ஶாஸ்த்ர ... ... ...
... ... ... ... ...
... । ஸ்ரீரங்கே ... ... ...
... ... ... ... ...
... ॥ *

என்று பணித்தார். இந்த ச்லோகத்தில் ப்ரபத்திக்கு இட்ட ஒவ்வொரு விசேஷணமும் ஸக்தி ... ... மாயிறே உள்ளது.

இந்த ப்ரபத்தி வேதாந்த ஸித்தமோ வென்னில், ஆம். உபநிஷத்திலே * ... ... ... ... ... ... ... ... * என்று ஒன்றுக் கொன்று சிறந்ததாகச் சொல்லிக் கொண்டு போந்து எல்லாவற்றுக்கும் மேலாக * ... ... ... ... * என்று தபஸ்ஸுக்களுக்குள்ளே சீரியதான தபஸ்ஸு ப்ரபத்தியென்று தலைக்கட்டிற்று.

இப்படி வேதாந்த ஸித்தமானவளவே யன்றிக்கே தர்மஜ்ஞர்களில் தலைவரான ஆழ்வாராசார்யர்களினுடைய அநுஷ்டாநத்தாலும் இதுவே பரிக்ருஹீதமாயிருக்கும். ஆகவே, வேதாந்த ஸித்தமும் ஸ்வரூபப்ராப்தமும் ஆசார்ய ருசி பரிக்ருஹீதமும் ஸரண்ய ஹ்ருதயாநுஸாரியுமான இதுதன்னை ஸ்வகீயர்கள் இழக்கவொண்ணாதென்று பார்த்து, தாமும் பெரிய பெருமாளுமே அறிந்ததாக அநுஸந்தித்துவிட அமைந்திருக்கவும் தம்முடைய பரமக்ருபையாலே ப்ரபந்தரூபேண வெளியிடுகிறார்.

இந்த திவ்யக்ரந்தம் அவதரித்தபடி எங்ஙனே யென்னில்; திருவரங்கம் பெரிய கோயிலிலே ஒரு பங்குனி யுத்

தாத்திருநாளிலே பெருமாளும் நாச்சிமாரும் புறப்பட்டுச் சீரிய சிங்காசனத் திருந்தவளவிலே ஸ்வாமி யெம்பெருமானாரெழுந்தருளி தண்டன் ஸமர்ப்பித்து நின்றார். அப்போது நம் போல்வாருடைய பாக்ய பரிபாகத்தாலே திருவுள்ளத்திலே ஸம்ஸாரபீதி நடையாட, திருவடிகளிலே விழுந்து சரணம் புகுந்து அந்த ப்ரகாரத்துக்குப் பாசுரமிட்டபடி.

இந்த மஹநீம் மந்த்ரரத்நமான த்வயத்துக்கு வியாக்கியானமாயிருக்குமென்று நம் முதலிகள் நிர்வஹித்துப் போருவர்கள். இது தான் மூலந்தன்னிலும் ஸ்பஷ்டமாக வுள்ளது. இதில், பிராட்டியும் பெருமாளும் ஸ்வாமிக்கு ப்ரதிவசநம் அருளிச் செய்ததாகக் காண்கிறதே, அர்ச்சாஸமாதியைக் கடந்து அவர்கள் *அஸ்து தே, தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே* நித்யகிங்கரோ பவ* ஸுகமாஸ்வ* அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்ஸ்வ* நித்யகிங்கரோ பவிஷ்யஸி *மா தே பூத் அத்ர ஸம்ஶய:.........இதி மயைவ ஹ்யுக்தம்.........நிஸ்ஸம்ஶயஸ் ஸுகமாஸ்ஸ்வ* என்றும் சோதிவாய் திறந்து திவ்ய தம்பதிகள் அருளிச் செய்தார்களோ வென்னில், *ஸ ஹி ஸர்வம் ஸ்வயமேவ ஜாநாதி* என்னுமா போலே அந்த திவ்ய தம்பதிகளினுடைய திருவுள்ளக் குறிப்பைத் திருமுக மண்டலத்திலே நிலைகண்டறிந்து பேசினபடி யென்பர் சிலர். திவ்ய தம்பதிகள் சோதிவாய் திறந்தே சுருக்கமாக வெளியிட்ட உத்தரங்களைப் பாசுரப்படுத்திப் பேசினபடி யென்பர் சிலர். ஸாக்ஷாத் ஸம்வாதமே நடந்ததாக தேசிகனுடைய திருவுள்ளம் ரஹஸ்யத்ரயஸாரத்திற் காண்கிறது.

ஆசார்யர்களின் க்ரந்தங்களெல்லாம் தத்வஹித புருஷார்த்தங்களை வெளியிடுதற்கே அவதரிப்பனவாதலால்

இந்த திவ்யக்ரந்தமும் அப்படியேயாகும். இதில் ஸம்போதநபதங்களெல்லாம் தத்வபரங்களென்றும் சரணவரணப்ரதிபாதக வாக்யம் ஹிதபரமென்றும், ப்ரார்த்தநாகர்ப்பக வாக்யங்கள் புருஷார்த்த பரங்களென்றும் கண்டுகொள்வது.

இவை கத்யத்ரய மென்கிற திருநாமத்தினால் ஏகப்ரபந்தமாக வழங்கி வந்தாலும் ஒவ்வொரு கத்யமும் ப்ருதக் க்ரந்தமென்பது பூருவர்களின் திருவுள்ளம். ஆனது பற்றியே உடையவர் அருளிச்செய்த க்ரந்தங்கள் ஒன்பதென்று குருபரம்பராஸாரத்திலே தேசிகன் கணக்கிட்டது.

அவதாரிகை முற்றிற்று.

---

ஸ்ரீ:

# எம்பெருமானார் அருளிச்செய்த

# சரணாகதி கத்யம்

(மூலம்.) பகவந்நாராயணாபிமதாநுரூப ஸ்வரூப ரூப குண விபவைச்வர்ய சீலாத்யநவதிகாதிசயாஸங்க்யேய கல்யாண குணகணாம், பத்மவநாலயாம், பகவதீம் ச்ரியம் தேவீம் நித்யாநபாயிநீம் நிரவத்யாம் தேவதேவதிவ்யமஹிஷீம் அகிலஜகந்மாதரம் அஸ்மந்மாதரம் அசரண்யசரண்யாம் அநந்யசரணச் சரணமஹம் ப்ரபத்யே ॥ (௧)

[பகவந்நாராயணுபிமதாநுரூப ஸ்வரூபரூபகுணவிபவை ச்வர்ய சீலாத்யநவதிகாதிசயாஸங்க்யேய கல்யாணகுண கணும், பத்மவநாலயாம், பகவதீம் ச்ரியம் தேவீம் நித்யாந பாயிநீம் நிரவத்யாம் தேவதேவதிவ்ய மஹிஷீம் அகில ஜகந் மாதரம் அஸ்மந்மாதரம் அசரண்ய சரண்யாம் அநந்யசரணச் சரணமஹம் ப்ரபத்யே. (1)

(பதவுரை) பகவந்நாராயண—ஸமஸ்த கல்யாணகுண பரிபூர்ணனை நாராயணனுக்கு, அபிமத அநுரூப— உகப் பாயும் தகுந்துமிருக்கிற, ஸ்வரூப ரூபகுணவிபவ—ஸ்வரூப மென்ன விக்ரஹமென்ன விக்ரஹ குணங்களென்ன விபூதிகளென்ன இவைகளையும், ஐச்வர்யசீலஆதி-ஐச்வர்யம் ஸௌசீல்யம் முதலிய, அநவதிக அதிசய—எல்லையில்லாத சிறப்புடைய, அஸங்க்யேய—எண்ணமுடியாத, கல்யாண குணகணும்—கல்யாண குணஸமூஹங்களையும் உடையவ ளாய், பத்மவந ஆலயாம்-கமலவனத்தை வாஸஸ்தானமாக வுடையவளாய், பகவதீம்—பரமபூஜ்யையாய், ச்ரியம்— ஸ்ரீயென்று திருநாமமுடையவளாய், தேவீம்—வடிவில் புகர் நிறைந்தவளாய், நித்ய அநபாயிநீம்—(எம்பெருமானை) ஒரு நாளும் விட்டுப் பிரியாதவளாய், நிரவத்யாம்—பரி சுத்தியுடையவளாய், தேவதேவ திவ்யமஹிஷீம்—தேவாதி தேவனை எம்பெருமானுடைய திவ்ய மஹிஷியாய், அகில ஜகந்மாதரம்—ஸகல ஜகத்துக்கும் மாதாவாய், அஸ்மந்மாதரம்—(விசேஷித்து) அடியோமுக்குத் தாயாய், அசரண்ய சரண்யாம்—புகலற்றவர்களுக்குப் புகலாயிருக் கின்ற பெரிய பிராட்டியை, அநந்யசரணம்: அஹம்— புகலொன்றில்லா வடியேன், சரணம் ப்ரபத்யே—சரணம் புகுகின்றேன்.

(விசேஷவுரை.) இந்த சூர்ணையால் முந்துற முன்னம் பெரிய பிராட்டியாரை ஶரணம் புகுகிறார். மேலே தாம் பெரிய பெருமாள் திருவடிவாரத்திலே வெளியிடப் போகிற ஶரணாகதி நிஷ்டைக்கு உபேய ருசியும் உபாயாத்யவஸாயமும் பரிபக்வமாயிருக்க வேண்டுகையாலே அவை குறையற ஸித்திக்க வேணுமென்று பிராட்டி திருவடிகளிலே சரணம் புகுகிறபடி. உலகில் எது ஸித்திக்க வேணுமானாலும் பிராட்டியருளாலேயே ஸித்தாக வேண்டுமென்கிற அத்யவஸாய முடையார்க்கு இது ப்ராப்தமே யாகும். இராமாநுச நூற்றந்தாதியின் நிகமனப் பாசுரம் இங்கே பொருத்தமான உதாஹரணமாக அநுஸந்தேயம். அங்கு * பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் * என்று பெரிய பிராட்டியாரை ப்ரார்த்திப்பதாகப் பேசினது எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள் தம்முடியிலே பொருந்துவதற்காக வன்றே. * நம் தலைமிசையே பொங்கிய கீர்த்தியிராமாநுசனடிப் பூமன்னவே * என்றாரே.

* பகவந்நாராயணாபிமத * இத்யாதி விசேஷணத்தாலே—பிராட்டியின் ஸ்வரூபம் ரூபம் விபவம் குணம் முதலான எல்லாமும் எம்பெருமானுடைய திருவுள்ளத்துக்கு மிகவும் உகப்பாயும் ஏற்றவையாயுமிருக்கு மென்கிறது. உலகில் சில ஸ்த்ரீகளின் ரூபகுணாதிகள் புருஷர்களுக்கு அநுபவிக்க க்ரமப்ராப்தமானாலும் மனதுக்கு இனிதாகாமலிருப்பதுண்டு. சில ஸ்த்ரீகளின் ரூபகுணாதிகள் மனதுக்கு இனிதாயிருக்கலாம், ஆனால் ப்ராப்தியிராது. ஆகவே அபிமதமானது அநுரூப மல்லாமலும்,

அநுரூபமானது அபிமதமல்லாமலுமிருக்குந் தன்மை உல கிற் காண்பதாகையாலே இந்த திவ்ய தம்பதிகள் விஷ யத்திலே அப்படியில்லை யென்கிறது. அபிமதத்வமும் அநு ரூபத்வமும் சேர்ந்து உலகில் க்வசித் இணங்கினாலுங் கூட ஸகலாம்ஸங்களிலும் இணங்குவது அருமை. தேஹ குணம் நன்றாயிருந்தால் ஆத்ம குணம் நன்றாயிராது; ஆத்ம குணம் நன்றாயிருந்தால் தேஹ குணம் நன்றா யிராது என்றிப்படி வைரூப்யம் நேருவதுண்டு. அப்படி யுமல்லாமல் திவ்ய தம்பதிகளுக்கு ஸ்வரூபரூபகுண விப வைச்வர்யாதிகளான ஸகலாம்ஸங்களிலும் அபிமதத்வமும் அநுரூபத்வமும் உண்டென்கிறது.

இந்த முதல் விசேஷணத்தில் குணசப்தம் இரண்டு தடவை பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. முதலிலுள்ள குணசப்தம் தேஹகுணமான ஸௌந்தர்ய லாவண்யாதி களைச் சொல்லுகிறது. அப்பாலுள்ள குண சப்தம் வாத் ஸல்ய ஸௌசீல்ய ஸௌலப்யாதிகளான ஆத்ம குணங் களைச் சொல்லுகிறது. [விபவ] ஹேயோபகரணங்களாய் ச்லாக்யங்களாயிருக்கிற வஸ்துஸமூஹங்களை விபவமென் பது. அப்படிப்பட்ட ஸகல வஸ்துக்களும் எம்பெருமா னுடையதாயிருக்க, பிராட்டிக்கென்று தனியே விபவ முண்டோ வென்னில்; உலகத்திலுள்ள தம்பதிகளிடத் துக் காணும் நியாயப்படி அவளுக்கென்று விபஜித்து வைத்துக் கொள்ளப்படும் மால்ய பூஷண வஸ்த்ராதிகள் பலவுண்டே; விபவ அர்ச்சாவதாரங்களிலே கண்டுகொள் வது. [ஐச்வர்ய] ஐச்வர்யமாவது நியாமகத்வம். ஸர்வ நியாமகன் எம்பெருமானாயிருக்க, இவளுக்கும் நியா மகத்வமுண்டோவென்னில், எம்பெருமானுடைய இச்சை

யினாலாகும் நியாமகத்வமுண்டு. * பௌஷ்பௌஷாப நாதி ஸவஷவரிஜநம் ஸஹவத ஞதுவஸ்லாதித வரிஅயஷாயா ஊஜூாவயஞா * என்று வைகுண்டகத்யத்தில் அருளிச் செய்வதுங் காண்க. "சேதநர்களைக் கர்மாநுகுணமாக நியமிப்பள். ஈச்வரனை ரக்ஷணாநுகூலமாக நியமிப்பள்" என்று ஆச்சான் பிள்ளை யருளிச் செய்யும்படி. [சீல ஆதி] தாழ்ந்தவர்களோடு புரையறக்கலந்து பரிமாறுகை சீலம். ஸௌசீல்ய மென்பது மிதுவே. பெருமாளுடைய சீலம் குஹப்பெருமாள் முதலானார் பக்கலிலே பொலிந்தாப் போலே பிராட்டியினுடைய சீலம் த்ரிஜடாதிகள் பக்கலிலே பொலிந்தமை காண்க. ஆதி சப்தத்தாலே வாத்ஸல்ய ஸௌலப்யாதிகளைக் கொள்வது.

[அநவதிகாதிசய] இது குணங்களுக்கிட்ட விசேஷணம். இதன் கருத்தைக் கேண்மின்: இங்குச் சொன்ன குணங்களிலே சில குணங்களோ எல்லாக் குணங்களுமேயோ லௌகிகர்களிடத்திலு மிருந்தாலும் அவை சிறிது சிறிது தலைகாட்டியிருக்குமேயல்லது ஒவ்வொரு குணமும் எல்லையான உத்கர்ஷத்தோடு இருக்க மாட்டா; பிராட்டிபக்கலிலோ வென்னில், அப்படி யில்லை; ஒவ்வொரு குணத்தினுடைய மேன்மையும் எல்லை காண முடியாதவையாயிருக்கு மென்கை.

[அஸங்க்யேய] குணங்கள் தனித்தனியே எண்ண முடியாமையே யன்றியே திரள் திரளாகவும் எண்ண முடியா: உலகில் அபரிமிதமாகவுள்ள சில வஸ்துக்களைத் தனித்தனியே யெண்ணிவிடலாம்; சில வஸ்துக்களை அங்ஙனே தனித்தனி யெண்ண முடியாவிடினும் 'நூறு கலம் நெல்; ஆயிரம் கலம் எள்' என்னுமாபோலே ராசிக்

கணக்காக எண்ணி விடலாம். பிராட்டியின் குணங் களோ வென்னில் பகவத் குணங்கள் போலவே ஒரு வகையாகவும் எண்ணமுடியாதவை என்றதாயிற்று.

[பத்மவநாலயாம்] * பத்மப்ரியாம் பத்மஹஸ்தாம் * என்று ச்ருதியும் ஓதிற்று. பத்மத்தைச் சொன்னது மங்கள ஸ்தாநங்களான ஸகல வஸ்துக்களையும் சொன்னபடியாய் ஸர்வமங்கள நிவாஸிநி என்றபடி. *யத்ஹி ஸம்ஸ்ப்ருச்யம் கிமபி பக்ஷ்யாதௌ ஸம்ஹிதம் தத் ஸர்வம் த்வத்யதீநமேவ* என்று ஆழ்வானும் ஸ்ரீஸ்தவத்தி லருளிச் செய்தார். பரி மளமே வடிவெடுத்தவனென்னும்படியான எம்பெருமா னுக்கும் பரிமள மூட்ட வல்லவள் என்னலாம்படி பரிமளப்ரசுரமான பத்ம வனத்திலே உறைபவள் என்க.

[பகவதீம்]* தத்ர பூஜ்ய பதார்த்தோக்திபரிபாஷாஸமந்விதः । ஶப்தோऽயம் நோபசாரேண * என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் (6-5-77) சொன்னபடியே பூஜ்ய வாசக மாகக் கடவது.

[ச்ரியம்] 1. ஸகல சேதநர்களாலும் தான் புருஷ காரதயா ஆச்ரயிக்கப்படுபவள். 2. ஆச்ரிதருடைய காரியங்களை நிறைவேற்றுதற்காக எம்பெருமானை ஆச்ரயித் திருக்குமவள். 3. ஆச்ரிதர்களுடைய விண்ணப்பங் களைச் செவிகொடுத்துக் கேட்குமவள். 4. அவற்றை ஸமயத்திலே எம்பெருமானுக்குக் கேட்பிக்குமவள். 5. ஆச்ரிதர்களுடைய அபராதங்களை இல்லை செய்யு மவள். 6. தனது திருக்கல்யாண குணங்களாலே உல கத்தை உகப்பிக்குமவள்—என்று இப்படிப்பட்ட ஆறு அர்த்தங்களையும் தருகின்ற ஆறுவகையான வ்யுத்பத்திக

ளாலே [1. ச்ரீயதே, 2. ச்ரயதே, 3. ச்ருணோதி, 4. ச்ராவயதி, 5. ச்ருணாதி, 6. ச்ரீணாதி.] நிஷ்பந்நமாகிற சப்தமிறே ஸ்ரீசப்தம். இத்திருநாமத்தின் ஒப்புயர்வற்ற பெருமையை * ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி! ப்ரூம: கதம் த்வாம் வயம் * என்று ஆளவந்தாரும், ஸ்ரீரஸி யத: என்று பட்டரும் வெளியிட்டார்கள்.

[தேவீம்] திவு—க்ரீடா விஜிகீஷா வ்யவஹார த்யுதி ஸ்துதி மோத மத ஸ்வப்ந காந்தி கதிஷு * என்று பத்து அர்த்தங்களையுடைய திவு—தாதுவில் (தீவ்யதீதி தேவீ) என்று நிஷ்பந்நமான சப்தமாகையாலே யதாஹம் அந்த அர்த்தங்களைக் கொள்ளலாம். * இன்புறுமிவ்விளையாட்டுடையவள் என்னலாம். எம்பெருமானோடு சேர்த்தியாலே விளங்குமவள் என்னலாம்.

[நித்யாநபாயிநீம்] * விஷ்ணோ: ஸ்ரீரநபாயிநீ* என்று ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் (1-8-17) சொன்னதை அநுஸந்தாநம் பண்ணுகிறபடி. ரத்நத்தையும் ப்ரபையையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே எம்பெருமானை விட்டுப் பிரியாதவளென்றபடி. அவதாரங்களில் சில காலம் விட்டுப் பிரிந்தாலும் அதனால் நித்யாநபாயிநீத்வத்திற்குக் குறையில்லை யென்பர். * அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா* என்று ஒருகால் பிராட்டியும், * அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா * என்று மற்றொரு கால் பெருமாளும் கூறியது கொண்டு தெளிக.

[நிரவத்யாம்] அவத்யமில்லாதவள். கீழ்ச் சொன்ன உத்கர்ஷமெல்லாம் தன்னுடைய அதிசயமாக நினைத்திருக்கை அவத்யம்; அப்படிப்பட்ட அவத்யமில்லாதவ

ளென்கை. நிலா தென்றல் புஷ்பம் சந்தனம் முதலான வற்றுக்குள்ள நலங்கள் எப்படி பிறருடைய அதிஶயா தானத்திற்கே உறுப்போ அப்படி தன்னுடைய நலங்க ளெல்லாம் எம்பெருமானுடைய அதிஶயாதானத்துக்கே உறுப்பென்றிருக்குமவள் என்றவாறு.

[தேவதேவதிவ்ய மஹிஷீம்] இதனுடைய கருத்தை * "அப்ரதிஹததசிகீர்ஷிதா" * என்று வெளியிட்டார் ச்ருத ப்ரகாசிகா பட்டர். தான் எது செய்ய நினைத்தாலும் இடையூறின்றிச் செய்து தலைக்கட்டுகைக்கீடான வாஞ்ஸ முடையவள் என்கை. கண்ணழிவற்ற புருஷகார மென்கை. பிரமன் முதலிய தேவர்களைக் காட்டிலும எம்பெருமான் உத்துங்கனாயிருப்பது போல, அந்த ப்ரஹ்மாதி களின் பத்நிகளைக் காட்டிலும் சிறந்தவர்களான மற்றுள்ள ஸஹவர்த்தினிகளிலும் இவள் மிகச் சிறந்தவளென்பதும் விவக்ஷிதம்.

[அகில ஜகந்மாதரம்] தேவதேவதிவ்யமஹிஷீ மென்ற வாறே ஒரு அச்சம் உண்டாகுமே; அதைத்தவிர்க்கைக் காக இந்த விசேஷணமிடுகிறது. ப்ரஜைகள் பக்கலிலே வாத்ஸல்யமே மிக்கிருப்பவளென்றபடி. [அஸ்மந்மாதரம்] தேசிகனுடைய பாடத்தில் இந்த விசேஷணம் இல்லை யென்று தெரிகிறது, * அத்ர அஸ்மந்மாதரம் இதி க்வசித் அஸ்மந்மாதரமிதி ஸ்ரீ விஷ்ணுசித்தாதயஸ் ஸர்வே வ்யாசக்ஷதே அபி யானி நாதி மிஸ்ரஜந்நந வர்ணநம் விசேஷேண அஸ்மந்மாதரமிதீதி * என்று மதஹஸ்தாஷ்யத்திலுள்ளது. பல ருடைய பாடத்தில் அஸ்மந்மாதரம் என்பது உள்ளதென்று காண்கிறது. இவ்விடத்து ஆச்சான் பிள்ளை வியாக்யா

னத்தில் சுவிமுபஷைத்தில் தாமும் சுஷைஹம்ருதாராகையாலே தம்மையுங் கூட்டிக்கொள்ளுகிறார்" என்றுள்ளது. கோயில் பத்ராசிஸ்வாமி ஏட்டுப் பிரதிகளைக் கொண்டு சோதித்த ஸ்ரீகோசத்தை ஸேவித்தபோது இதில் வாக்ய ஸ்காலித்யம் காணப்பட்டது; சுவிமுபஷைத்தில் தாமும் சுஷைஹம்ருதராயிருக்கச் செய்தேயும், அகில ஜகத்தும் ஒரு தட்டும், தாம் ஒரு தட்டுமாகத் தம் பக்கலில் வாத்ஸல்யாதிசயம் கண்டாராகையாலே விசேஷித்தருளிச் செய்கிறார் அஸ்மந்மாதர மென்று' எனக் காண்கிறது திருத்தமான பாடம்.

[அசரண்ய சரண்யாம்] ஸர்வலோக சரண்யனாலே கைவிடப்பட்டவர்களுக்குங் கூட தான் புகலாயிருக்குமவளென்கை. "திருவடியைப் பொறுப்பிக்குமவள் தன் சொல்வழிவருமவனைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டாவிறே" (முமுக்ஷுப்படி) என்கிறபடியே யயாவாராய ஊணயமானுனை எம்பெருமானை க்ஷமிப்பித்து ரக்ஷிக்குமவளென்றவாறு, ஆக இப்படிப்பட்ட பெரிய பிராட்டியாரை.

[அநந்ய சரண: அஹம் சரணம் ப்ரபத்யே] * புகலொன்றில்லாவடியேன் அடிக்கீழமர்ந்து புகுந்தேனென்கிறது. இங்கு [ப்ரபத்யே] என்று உத்தம புருஷனை க்ரியை இருப்பதனாலேயே நான் என்கிற எழுவாய் (கர்த்தா) தோன்றித் தீரவேண்டியதாயிருக்கச் செய்தேயும் அஹம் என்று அருளிச்செய்தது விசிஷ்ய தம்மைக் காட்டிக் கொள்ளுகிறபடி. அசக்தியாலும் ஸ்வரூப விரோதத்தாலும் உபாயாந்தரங்களில் கைவைக்கமாட்டாதவன் அடியேன் என்று தம் இயல்வைப் படியெடுத்துக் காட்டினாராய்த்து.

ஆக இந்த முதல் சூர்ணையாலே புருஷகாரப்ரபத்தி செய்தாராயிற்று. (க)

[மூலம்] 𑌪𑌾𑌰𑌮𑌾𑌰𑍍𑌥𑌿𑌕 𑌭𑌗𑌵𑌚𑍍𑌚𑌰𑌣𑌾𑌰𑌵𑌿𑌨𑍍𑌦𑌯𑍁𑌗𑌲𑍈𑌕𑌾𑌨𑍍𑌤𑌿𑌕𑌾𑌤𑍍𑌯𑌨𑍍𑌤𑌿𑌕 𑌪𑌰𑌭𑌕𑍍𑌤𑌿𑌪𑌰𑌜𑍍𑌞𑌾𑌨𑌪𑌰𑌮𑌭𑌕𑍍𑌤𑌿𑌕𑍃𑌤 𑌪𑌰𑌿𑌪𑍂𑌰𑍍𑌣𑌾𑌨𑌵𑌰𑌤𑌨𑌿𑌤𑍍𑌯𑌵𑌿𑌶𑌦𑌤𑌮𑌾𑌨𑌨𑍍𑌯𑌪𑍍𑌰𑌯𑍋𑌜𑌨𑌾𑌨𑌵𑌧𑌿𑌕𑌾𑌤𑌿𑌶𑌯 𑌪𑍍𑌰𑌿𑌯𑌭𑌗𑌵𑌦𑌨𑍁𑌭𑌵 𑌜𑌨𑌿𑌤𑌾𑌨𑌵𑌧𑌿𑌕𑌾𑌤𑌿𑌶𑌯𑌪𑍍𑌰𑍀𑌤𑌿𑌕𑌾𑌰𑌿𑌤𑌾𑌶𑍇𑌷𑌾𑌵𑌸𑍍𑌥𑍋𑌚𑌿𑌤𑌾𑌶𑍇𑌷 𑌶𑍇𑌷𑌤𑍈𑌕𑌰𑌤𑌿𑌰𑍂𑌪𑌨𑌿𑌤𑍍𑌯𑌕𑍈𑌙𑍍𑌕𑌰𑍍𑌯𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌤𑍍𑌯𑌪𑍇𑌕𑍍𑌷𑌯𑌾 𑌪𑌾𑌰𑌮𑌾𑌰𑍍𑌥𑌿𑌕𑍀 𑌭𑌗𑌵𑌚𑍍𑌚𑌰𑌣𑌾𑌰𑌵𑌿𑌨𑍍𑌦𑌶𑌰𑌣𑌾𑌗𑌤𑌿𑌰𑍍𑌯𑌥𑌾𑌵𑌸𑍍𑌥𑌿𑌤𑌾 𑌅𑌵𑌿𑌰𑌤𑌾𑌸𑍍𑌤𑍁 𑌮𑍇 ॥ 2 ॥

[பாரமார்த்திக பகவச்சரணாரவிந்த யுகலை காந்திகாத்யந்திக பரபக்தி பரஜ்ஞாந பரமபக்தி க்ருத பரிபூர்ணாநவரத நித்ய விசததமாநந்ய ப்ரயோஜநாநவதிகாதிசய ப்ரிய பகவதநுபவஜநிதாநவதிகாதிசய ப்ரீதிகாரிதா சேஷாவஸ்தோசிதா சேஷ சேஷதைகரதி ரூப நித்ய கைங்கர்ய ப்ராப்த்யபேக்ஷயா பாரமார்த்திகீ பகவச் சரணாரவிந்த சரணாகதிர் யதாவஸ்திதா அவிரதா அஸ்துமே. (2)

பாரமார்த்திக—பரமபுருஷார்த்தமான (இது பக்திக்கு விசேஷணம்), பகவத் சரணாரவிந்தயுகளை காந்திக—எம்பெருமானுடைய திருவடித்தாமரையிணையையே பற்றினதாய், ஆத்யந்திக—என்ஞான்றும் நிலை நிற்பதான, பரபக்திபரஜ்ஞான பரமபக்தி—பரபக்தியென்ன பரஜ்ஞானமென்ன பரம பக்தியென்ன ஆகிய இவற்றாலே, க்ருத—செய்யப்பட்ட (இது பகவதநுபவத்தில் அந்வயிப்பது) பரிபூர்ண—நிரம்பியதாய், அநவரத—இடைவீடில்லாததாய், நித்யமாய், நித்ய விசததம மிகவும்—விசதமாய், அநந்ய ப்ரயோஜந—ஸ்வயம் ப்ரயோஜநமாய், அநவதிகாதிசயப்ரிய—இதற்கு

மேல் ப்ரியமானது வேறொன்றில்லை யென்னும்படியான, பகவதநுபவ—பகவானது அநுபவத்தினால், ஜநித—உண்டு பண்ணப்பட்ட, அநவதிகாதிசயப்ரீதி—மிகச் சிறந்த உகப்பினால், காரித—செய்விக்கப்பட்ட (இது நித்யகைங்கர்யத்தில் அந்வயிப்பது), அசேஷாவஸ்தோசித—(எம்பெருமான்) ஆஸ்தானத்திலிருப்பது அந்த:ப்புரத்திலிருப்பது முதலான ஸகல அவஸ்தைகளுக்கும் ஏற்றவையான, அசேஷ சேஷதைகரதிரூப—ஸகலவிதகைங்கர்யங்களிலும் ஆசைகொண்டிருப்பதே வடிவான, நித்ய கைங்கர்ய ப்ராப்தி அபேக்ஷயா—நித்யகைங்கர்யத்தைப் பெறுவதற்குறுப்பாக, பாரமார்த்திகீ—உண்மையான, பகவத் சரணாரவிந்த சரணாகதி:—எம்பெருமானது திருவடித்தாமரைகளிலேயாகின்ற சரணாகதியானது, யதாவஸ்திதா அவிரதா மே அஸ்து—அது அமையவேண்டிய ரீதியிலே அமைந்ததாய் இடையறாததாய் எனக்கு ஸித்திக்கவேணும்.

கீழே "அசரண்ய சரண்யாம் அநந்யசரண: சரணம் அஹம் ப்ரபத்யே" என்று பிராட்டியைச் சரணம் புகுந்தாரே, அது புருஷகாரப்ரபத்தியென்னுமிடம் இந்த வாக்கியத்தினால் விசதீகரிக்கப்பட்டதாயிற்று. தாயே! எம்பெருமானுடைய திருவடித்தாமரைகளிலே எனக்கு உண்மையான சரணாகதி நிஷ்டை விளைவதற்காக உன்னைத் தஞ்சமாகப் பற்றுகின்றேனென்றாராயிற்று. அந்த சரணாகதியினால் தாம் பெறவிரும்பிய பலன் * ஒழிவில்காலமெல்லாமுடனாய்மன்னி வழுவிலாவடிமைசெய்கை தவிர வேறொன்றுமன்று என்றும் தெரிவித்தாராயிற்று. ஒன்றிரண்டு கைங்கரியங்களைச் செய்து த்ருப்தி பெறுகையன்றிக்கே * சென்றாற்குடையாமிருந்தால் சிங்காதனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையா

மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்குமணையாம் திருமாற்கரவு * என்கிறபடியே ஸகலப்ரகாரங்களுமான கைங்கர்யங்களையும் செய்யப்பெறவேணுமென்றும், அப்படி கைங்கர்யங்கள் செய்யப் பெருவிட்டாலும், அவை செய்யவேணும் செய்யவேணுமென்கிற ருசி அநுவர்த்தித்துச் செல்லுமாகில் அதுவே பெரும்பேறு என்றும் காட்டினாராயிற்று. இடையருத ஆச்சரியமான பகவதநுபவம் விளைந்து அதனால் கைங்கர்ய ருசி உண்டாகுமென்றும் உரைத்தாராயிற்று. (2)

(மூலம்) ௮ஸ்து—தே ॥ 3 ॥ தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே ॥4॥
அஸ்து தே (3) தயைவ் ஸர்வம் ஸம்பத்ஸ்யதே. (4).

இது பெரிய பிராட்டியாருடைய ப்ரதி வசனமிருக்கிறபடி. தே அஸ்து= அப்படியே உமக்கு ஆகக் கடவது. தயா ஏவ — அந்த சரணாகதியினாலேயே, ஸர்வம் ஸம்பத்ஸ்யதே — உமது அபிமதமெல்லாம் அழகாக ஸித்திக்கப்போகிறது.

கீழே அஸ்து மே என்று அபேக்ஷித்தவர்க்கு அஸ்து தே என்கிற இவ்வளவு அநுக்ரஹமே போதுமாயிருக்க, அதற்கு மேலும் தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே என்று பிராட்டி அநுக்ரஹித்ததின் திருவுள்ளத்தை ச்ருதப்ரகாசிகாபட்டர் விவரித்தருளுகிருர் "ஸ்வஸம்பந்தி ஸம்பந்தி நிஸ்தாரணமபி ஸர்வசப்தாபிப்ரேதம்" என்று. அதாவது, எம்பெருமானாரே! இப்போது நீர் செய்யும் சரணாகதியினால் ஸித்திக்கும் பலனானது உம்மளவிலே சுவறிப்போமதன்று; பரம்பரயா உம்முடைய குடல்துடக்கு உடையாரெல்லாரிடத்திலும் இது பலித்ததாகக்கடவது என்று பிராட்டி அநுக்ரஹித்தபடி.

இப்படிப்பட்ட வரம் எம்பெருமானுடைய திருமுகத்தில் நின்றுமே மேலே வெளிவந்ததாக ஸம்ப்ரதாயம். அதனை வேதாந்த தேசிகனும் ந்யாஸதிலகத்தில் *உக்த்யா தநஞ்ஜய விபீஷண லக்ஷ்யயா தே ப்ரத்யாய்ய லக்ஷ்மண முநேர் பவதா விதீர்ணம், ச்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே நித்யம் ப்ரஸீத பகவந் மயி ரங்கநாத * என்கிற ச்லோகாத்நத்தினால் ஸுஸ்பஷ்டமாக அருளிச் செய்துள்ளார். இதில் "ச்ருத்வா வரம்" என்று கூறியிருப்பதனால் எம்பெருமான் எம்பெருமானார்க்கு ஒரு வரம் தந்தருளினதாக விளங்குகின்றது. அது எத்தகைத்து என்பதை அவ்விடத்திற்கு வியாக்கியானம் செய்தவர்கள் உள்ளபடியே உரைத்துள்ளார்கள் —"வஸ ஞூ௨ா நஞூகாஸ ஜெ தூ௦" என்று தொடங்கி. ஆனால் பிறர் வியாக்கியானம் செய்துகாட்ட வேண்டிய ப்ரயாஸமின்றிக்கே தேசிகன் தாமே மூலத்திலேயே "தஃ நஃஷெ நூ௨ஃாவஜி தெ ௨யி" என்று கண்டரவேண கூறியுள்ளார். எம்பெருமானார் காலத்திற்கும் தேசிகன் காலத்திற்கும் இடையில் எவ்வளவோ வ்யவதானமுள்ளது; அப்படி யிருந்தும், 'அவ்வெம்பெருமானருடைய ஸாக்ஷாத் ஸம்பந்தம் எனக்கில்லையாகிலும் பரம்பராஸம்பந்தம் குறையற்றதாகையாலே அது கொண்டு நான் பேறுதப்பாதென்று செருக்கிக் கிடக்கிறேன்' என்றும், 'அப்படி நான் செருக்குற்றிருப்பதற்குக் காரணம் ஸ்ரீரங்கநாதா! நீ எங்களுடைய குலக்கொழுந்தான இராமானுசர்க்குத் தந்தருளின வொரு வரமே காண்' என்றும் ஸ்பஷ்டமாக வெளியிட்டுள்ளார். ஆகவே அப்படிப்பட்டதொரு வரப்ரதானத்திற்குப் பூர்வமாகப் பிராட்டியும் சோதிவாய் திறந்து அங்ஙனே ஒரு வரமளித்ததாக ச்ருதப்ரகாசிகா

பட்டர் வியாக்கியானம் செய்தருளினது ஸத் ஸம்ப்ரதாய ஸித்தார்த்த மென்னத்தட்டில்லை. 3, 4.

[மூலம்] 𑌅𑌖𑌿𑌲𑌹𑍇𑌯𑌪𑍍𑌰𑌤𑍍𑌯𑌨𑍀𑌕𑌕𑌲𑍍𑌯𑌾𑌣𑍈𑌕𑌤𑌾𑌨𑌸𑍍𑌵𑍇
𑌤𑌰𑌸𑌮𑌸𑍍𑌤 𑌵𑌸𑍍𑌤𑍁𑌵𑌿𑌲𑌕𑍍𑌷𑌣𑌾𑌨𑌨𑍍𑌤𑌜𑍍𑌞𑌾𑌨𑌾𑌨𑌨𑍍𑌦𑍈𑌕𑌸𑍍𑌵𑌰𑍂𑌪!

[**அகிலஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸ்வேதரஸமஸ்தவஸ்து விலக்ஷணாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூப !**]

இனி இது முதலாக மேலே ஸ்ரீமந் நாராயண ! அசரண்ய சரண்ய ! என்னுமளவாக ஸ்ரீரங்கநாதனைப் பலபடியாக விளித்து, " அநந்ய சரண: த்வத்பாதாரவிந்தயுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே " என்று ஸ்வகீய சரணாகதியைக் கூறித் தலைக்கட்டுகின்றார்.

இதில், அகிலஹேய என்று தொடங்கி ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூப ! என்னுமளவும் முதல் விளி. அகில ஹேய ப்ரத்யநீக - எவ்வகையான ஹேய தோஷங்களுக்கும் எதிர்த்தட்டாய், கல்யாண ஏகதாந — நல்லவைகளுக்கு முக்ய ஸ்தானமாய், ஸ்வேதரஸமஸ்தவஸ்து விலக்ஷண— தன்னையொழிந்த ஸகல வஸ்துக்களிற் காட்டிலும் விலக்ஷணமாய், அநந்த—ஸர்வவ்யாபியாகையாலே தேசபரிச்சேதரஹிதமாய் ஸர்வகாலவர்த்தியாகையாலே கால பரிச்சேதரஹிதமாய், ஸர்வ வஸ்துக்களும் தானாயிருக்கையாலே வஸ்துபரிச்சேதரஹிதமாய், [ஆகவிப்படி மூன்று வகையான பரிச்சேதங்களுமில்லாமையே அநந்தத்வமாவது] இப்படி அநந்தமாய், ஜ்ஞாந ஆநந்த ஏகஸ்வரூப!— ஸ்வயம்ப்ரகாசமாகையாலே ஜ்ஞானமே வடிவாய், ஸுக ரூபமாகையாலே ஆநந்தமே வடிவாய் இருப்பவனே !

என்று இவ்வளவும் திவ்யாத்மஸ்வரூபத்தைப் பேசினபடி. "ஸ்வரூபரூபகுணவிபூதிகள்" என்கிற கோவையிலே இவ்வளவால் ஸ்வரூபத்தை வருணித்து இனி ரூபத்தை வருணிக்கிறது.

[மூலம்] 𑌸𑍍𑌵𑌾𑌭𑌿𑌮𑌤𑌾𑌨𑍁𑌰𑍂𑌪𑍈𑌕𑌰𑍂𑌪𑌾𑌚𑌿𑌨𑍍𑌤𑍍𑌯𑌦𑌿𑌵𑍍𑌯𑌾𑌦𑍍𑌭𑍁𑌤𑌨𑌿𑌤𑍍𑌯𑌨𑌿𑌰𑌵𑌦𑍍𑌯𑌨𑌿𑌰𑌤𑌿𑌶𑌯𑍌𑌜𑍍𑌜𑍍𑌵𑌲𑍍𑌯𑌸𑍌𑌨𑍍𑌦𑌰𑍍𑌯𑌸𑍌𑌗𑌨𑍍𑌧𑍍𑌯𑌸𑍌𑌕𑍁𑌮𑌾𑌰𑍍𑌯𑌲𑌾𑌵𑌣𑍍𑌯𑌯𑍌𑌵𑌨𑌾𑌦𑍍𑌯𑌨𑌨𑍍𑌤𑌗𑍁𑌣𑌨𑌿𑌧𑌿𑌦𑌿𑌵𑍍𑌯𑌰𑍂𑌪𑍇 !

[ஸ்வாபிமதாநு ரூபைகரூபா சிந்த்ய திவ்யாத்புத நித்ய நிரவத்ய நிரதிசயௌஜ்ஜ்வல்ய ஸௌந்தர்ய ஸௌகந்த்ய ஸௌகுமார்ய லாவண்ய யௌவநாத்யநந்த குணநிதி திவ்யரூப !]

ரூபமாவது திவ்யமங்கள விக்ரஹம்; அது எங்ஙனே யிராநின்றதென்னில்; ஸ்வாபிமத – திவ்யாத்மஸ்வரூபத்திற் காட்டில் அபிமதமாய், அநுரூப—ஏற்றதாய், ஏகரூப—ஷட்பாவ விகாரங்களொன்றுமின்றிக்கே யிருப்பதாய், அசிந்த்ய—ப்ராக்ருத வஸ்துஸஜாதீயமாக நினைக்கக் கூடாததாய், திவ்ய – அப்ராக்ருதமாய், அத்புத – க்ஷணந்தோறும் அபூர்வமாயிருப்பதாய், நித்ய — ஸ்வரூப குணங்கள் போலே அநாதி நிதநமாய், நிரவத்ய — துர்லபத்வம் முதலான அவத்யங்களின்றிக்கே யிருப்பதாய்; [அன்றிக்கே நித்யநிரவத்ய என்று ஒரு சொல்லாக்கி எப்போதும் நிரவத்யமாயிருப்ப தென்னவுமாம். அதாவது என்று மொக்க ஸ்வார்த்தமாயிராதொழிகை; * அடியோமுக்கே யெம்பெருமானல்லிரோ நீர் * என்கிறபடியே என்ஞான்றும் அடியார்களுக்காகவேயிருக்கை.] நிரதிசய ஔஜ்

ஜ்வல்ய = இதற்கு மேற்பட்டதில்லை யென்னும்படியான புகழையுடைத்தாய். ஸௌந்தர்ய ஸௌகந்த்ய ஸௌகுமார்ய லாவண்ய யௌவநாதி அநந்தகுணநிதி — அவயவ சோபையாகிற ஸௌந்தர்ய மென்ன, திவ்ய பரிமள ப்ரசுரமாயிருக்கையென்ன, பிராட்டிமாரும் உறைக்கப் பார்க்க வொண்ணாதபடியான ஸுகுமாரத் தன்மை யென்ன, ஸமுதாயசோபையாகிற லாவண்யமென்ன, எப்போதும் இளமை மாறாமலிருக்கையாகிற யௌவந மென்ன இவை முதலான அபரிமித குணங்களுக்குக் கொள்கலமாயிருப்பதான, திவ்யரூப — திவ்ய மங்கள விக்ரஹத்தையுடையவனே! இந்த வாக்கியத்தில் இவ்விடத்திலே திவ்ய பதமிருக்கச் செய்தேயும் கீழேயும் அசிந்த்யதிவ்யாத்புத என்று திவ்ய பதப்ரயோகம் பண்ணினது புநருக்திதுஷ்டமாகாது. எத்தனை தடவை சொன்னாலும் பர்யாப்தி பிறவாதிறே. "திவ்யரூபமபி ஸ்வரூபவத் ஸ்வாந வைலக்ஷண்யவாசீ" என்று ச்ருதப்ரகாசிகா பட்டரும், "திவ்யரூபேண ஸ்வரூபேண ச நிரவதிகாதிசய வைலக்ஷண்யவாசீ; அப்ராக்ருதத்வாநவதிகாப்ராக்ருதத்வவாசீ வா" என்று வேதாந்த தேசிகனும் அருளிச் செய்தார்கள். இதில் இரண்டாவது நிர்வாஹம் ஆச்சான் பிள்ளை காட்டியது.

ஆக இவ்வளவால் விக்ரஹ வைலக்ஷண்யத்தைப் பேசி, இனி திவ்யாத்ம குணங்களைப் பேசுகிறார்.

(மூலம்) ஸ்வாபாவிகாநவதிகாதிசயஜ்ஞாநபலைச்வர்ய வீர்யசக்திதேஜஸ் ஸௌசீல்யவாத்ஸல்யமார்தவார்ஜவ ஸௌஹார்த ஸாம்யகாருண்ய மாதுர்யகாம்பீர்யௌதார்ய சாதுர்ய ஸ்தைர்யதைர்யசௌர்யபராக்ரம ஸத்யகாம

ஸத்யஸங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞதாத்யஸங்க்யேய கல்யாண குண கணௌக மஹார்ணவ !

ஸ்வாபாவிகாநவதிகாதிசய ஜ்ஞாநபலைச்வர்ய வீர்யசக்தி தேஜஸ் ஸௌசீல்ய வாத்ஸல்யமார்தவார்ஜவ ஸௌஹார்த ஸாம்யகாருண்யமாதுர்ய காம்பீர் யௌதார்யசாதுர்யஸ்தைர்ய தைர்யசௌர்யபராக்ரம ஸத்யகாம ஸத்யஸங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞதாத்யஸங்க்யேய கல்யாண குண கணௌக மஹார்ணவ ! என்று,

[ஸ்வாபாவிக அநவதிகாதிசய] என்ற இரண்டு விசேஷணங்களும் மேற்சொல்லுகிற ஸகல குணங்களிலும் அந்வயிப்பன. ஸ்வாபாவிகங்களாயும் உயர்வற வுயர்ந்தவையாயுமிருக்கிற ஷாட்குண்யம் முதலிய திருக்குணத்திரள்களுக்குக் கடல் போன்றவரே! என்கை. இக்குணங்கள் ஸ்வாபாவிகமாயிருக்கையாவது — நீருக்குக் குளிர்ச்சிபோலவும் நெருப்புக்குச் சூடுபோலவும் தர்மியுள்ளபோதே பிடித்து உள்ளதாயிருக்கை. ஒரு நாளிலே யுண்டாகி ஒரு நாளிலே கழிகை யன்றிக்கே யாவதாத்மபாவியாயிருக்கை. இதனால் நித்ய முக்தர்களின் குணங்களிற் காட்டில் வாசி சொல்லிற்றாகிறது. அவர்களுடைய குணங்கள் எம்பெருமானுடைய இச்சையாலே தோன்றியவையாதலால் அநந்யாதீநத்வமாகிற ஸ்வாபாவிகத்வம் அங்கு இல்லையே. அநவதிகாதிசயத்வமாவது ஒவ்வொரு குணமும் எல்லைகாணவொண்ணாதபடியிருக்கை. மேற்சொல்லுகிறகுணங்கள் சில, இதரவ்யக்திகளிடத்திலுமுள்ளனவானாலும் அங்கு ஓரளவு பட்டிருக்கும். அப்படியன்றிக்கே இவை எம்பெருமானிடத்திலே இனிமேலுயர்த்தியில்லை யென்னும்படியாக உயர்ந்திருக்கும். ஸ்ரீ

பாஷ்யத்தில் * 𑌸𑍍𑌵𑌾𑌭𑌾𑌵𑌿𑌕𑌾𑌨𑌵𑌧𑌿𑌕𑌾𑌤𑌿𑌶𑌯𑌾𑌸𑌂𑌖𑍍𑌯𑍇𑌯𑌕𑌲𑍍𑌯𑌾𑌣𑌗𑍁𑌣𑌗𑌣𑌃 𑌪𑍁𑌰𑍁𑌷𑍋𑌤𑍍𑌤𑌮𑍋𑌽𑌭𑌿𑌧𑍀𑌯𑌤𑍇 * என்கிற விடத்திற்கு வியாக்கியானம் பண்ணுகிற ச்ருதப்ரகாசிகாசார்யர் அநவதிகாதிசய பதத்தாலே நித்யஸித்தரை வ்யாவர்த்திக்கிற தென்று மூன்றாவொரு யோஜனை பணித்து, " 𑌅𑌨𑍁𑌷𑌕𑍍𑌤𑍇𑌨 𑌸𑍍𑌵𑌾𑌭𑌾𑌵𑌿𑌕 𑌇𑌤𑌿𑌵𑌚𑌨𑍇𑌨𑌵𑌾 𑌨𑌿𑌤𑍍𑌯𑌸𑌿𑌦𑍍𑌧𑌵𑍍𑌯𑌾𑌵𑍃𑌤𑍍𑌤𑌿𑌃; 𑌤𑍇𑌷𑌾𑌂 𑌤𑌾𑌦𑍃𑌶𑌗𑍁𑌣𑌕𑌤𑍍𑌵𑌂 𑌹𑌿 𑌭𑌗𑌵𑌦𑌿𑌚𑍍𑌛𑌾𑌧𑍀𑌨𑌮𑍍 " என்று அநந்தரயோஜனை பணித்தது இங்கே அநுஸந்தேயம்.

இனி இங்குச் சொன்ன குணங்களை விவரிக்கிறோம். ஜ்ஞாந பலைச்வர்ய வீர்ய சக்தி தேஜஸ்ஸுக்கள் ஆறும் ஷாட்குண்யமெனப்படும். இவையே மற்றுமுள்ள குணங்களுக் கெல்லாம் ஊற்றுவாயாயிருக்கும். இவற்றுள் ஜ்ஞாநமாவது எல்லாவற்றையும் ஒருகாலே எப்போதும் உள்ளபடியறிகையாம். பலமாவது — ஸங்கல்பமாத்ரத்தாலே ஸகல பதார்த்தங்களையும் சிரமமின்றிக்கே தரிக்கும் ஆற்றல். ஐச்வர்யமாவது — ஸமஸ்தவஸ்துக்களையும் நியமிக்கும்படியான ஸாமர்த்தியம். வீர்யமாவது — ஜகத்துக்கு உபாதாநகாரணமாக நிற்கச் செய்தேயும் ஸ்வரூப விகாரம் சிறிதுமற்றிருக்கை. சக்தியாவது—அகடிதகடநாஸாமர்த்தியம். தேஜஸ்ஸாவது—எதற்கும் ஸஹகாரியை அபேக்ஷியாதிருக்கை. ஆக இப்படிப்பட்ட ஷாட்குண்யத்தைச் சொல்லியான பிறகு இவற்றில் நின்றுந்தோன்றும் திருக்குணங்களை மேலேயருளிச் செய்கிறார் (ஸௌசீல்ய) என்று தொடங்கி.

ஸௌசீல்யமாவது— பெரியவன் தாழ்ந்தவர்களோடே புரையறக் கலக்கும் ஸ்வபாவம். இதுவே சீலகுணமென்

பது. வாத்ஸல்யமாவது – அன்றீன்ற கன்றினுடம்பின் வழுவை ஆதரித்து புஜிக்கும் பசுவைப்போலே அடியார் களுடைய தோஷங்களை போக்யமாகக் கொள்ளுகை. மார்த்தவமாவது – ஆச்ரிதர்களின் விரஹத்தைப் பொறுத் திருக்கமாட்டாத மென்மை. ஆர்ஜவமாவது – கரணத்ர யத்தாலும் செவ்வியனுயிருக்கை. ருஜுத்வமெனப்படும். இதற்கு எதிரிடையான குணம் கௌடில்ய மெனப்படும். ஸௌஹார்த்தமாவது— எப்போதும் நன்மையைச் சிந்தித் திருக்கை. ஸாம்யமாவது – ஜாதிகுண வ்ருத்தாதிகளில் ஏற்றத்தாழ்வு கணிசியாதே எல்லார்க்கும் ஒருங்கே ஆச்ர யிக்க உரியனுயிருக்கை. காருண்யமாவது – துக்கித்தவர் களை நோக்கி ஐயோ வென்று இரங்குகை. மாதுர்ய மாவது – கொல்ல நினைக்கும் கொடிய நெஞ்சுள்ள எதிரி களுக்கும் இனியனுயிருக்கை. காம்பீர்யமாவது – ஆச்ரி தர்க்குச் செய்ய நினைத்திருக்குமவை ஒருவராலு மறிந்து கொள்ளவொண்ணுதபடி ஆழ்ந்த திருவுள்ளமுடைமை. ஔதார்யமாவது – கைம்மாறு கருதாதே கொள்ளக் கொள்ளக் குறையாதே வேண்டிற்றெல்லாம் தரவல்லனு யிருக்கை. சாதுர்யமாவது – ப்ரதிகூலரையும் அநுகூல ராக்கிக்கொள்ளவல்ல சதிர். ஸ்தைர்யமாவது – அடியார் களை ஒருகாலும் கைவிட மாட்டாத உறுதி.

தைர்யமாவது – ப்ரதிபக்ஷம் ப்ரபலமாயிருந்தாலும் த்ருணீகரித்திருக்கை. ஶௌர்யமாவது– எதிரிகளின் ப்ரபல மான திரளிலும் ஒரு துணையின்றிக்கே துணிந்து புகும் ஆற்றல். பராக்ரமமாவது அப்படி புகுந்த விடத்தில் அவ லீலையாக எதிரிகளைப் பங்கப்படுத்தும் ஆற்றல்.

[ஸத்யகாம, ஸத்யஸங்கல்ப] என்ற இரண்டும் இங்கு 𑌸𑌾𑌵𑌧𑌾𑌰𑌣𑌨𑌿𑌰𑍍𑌦𑍇𑌶 மாகையாலே ஸத்யகாமத்வம் ஸத்யஸங்கல்பத்வம் என்று கொள்ளக்கடவது. ஸத்யகாமத்வமாவது விரும்பப்படுமவையெல்லாம் குறையற ஸித்தித்திருக்கை. ஸத்யஸங்கல்பத்வமாவது - எது செய்ய நினைத்தாலும் தடையின்றிக்கே செய்து தலைக்கட்டும் சக்தி. க்ருதித்வமாவது - அடியார்களுக்குக் காரியம் செய்துகொண்டேயிருக்கை. க்ருதஜ்ஞத்வமாவது அடியார்கள் சிறிது நன்மை செய்தாலும் அதையொரு காலும் மறவாதிருக்கை, ஆக இவை முதலான, அஸங்க்யேய கல்யாண குணகணௌகமஹார்ணவ !—எண்ணித் தலைக்கட்ட முடியாத கல்யாண குணராசிகளாகிற ப்ரவாஹங்களுக்குக் கடல் போன்றவனே !

ஆக இவ்வளவாலும் திருக்கல்யாண குணங்களைப் பேசி இனி திவ்யபூஷணங்களைப் பேசுகிறுர்·

[மூலம்] 𑌸𑍍𑌵𑍋𑌚𑌿𑌤 𑌵𑌿𑌵𑌿𑌧𑌵𑌿𑌚𑌿𑌤𑍍𑌰𑌾𑌨𑌨𑍍𑌤𑌾𑌶𑍍𑌚𑌰𑍍𑌯𑌨𑌿𑌤𑍍𑌯
𑌨𑌿𑌰𑌵𑌦𑍍𑌯𑌨𑌿𑌰𑌤𑌿𑌶𑌯𑌸𑍁𑌗𑌨𑍍𑌧 𑌨𑌿𑌰𑌤𑌿𑌶𑌯𑌸𑍁𑌖𑌸𑍍𑌪𑌰𑍍𑌶 𑌨𑌿𑌰
𑌤𑌿𑌶𑌯𑍌𑌜𑍍𑌜𑍍𑌵𑌲𑍍𑌯𑌕𑌿𑌰𑍀𑌟𑌮𑌕𑍁𑌟𑌚𑍂𑌡𑌾𑌵𑌤𑌂𑌸 𑌮𑌕𑌰𑌕𑍁𑌣𑍍𑌡
𑌲𑌗𑍍𑌰𑍈𑌵𑍇𑌯𑌕 𑌹𑌾𑌰 𑌕𑍇𑌯𑍂𑌰 𑌕𑌟𑌕 𑌶𑍍𑌰𑍀𑌵𑌤𑍍𑌸 𑌕𑍌𑌸𑍍𑌤𑍁𑌭
𑌮𑍁𑌕𑍍𑌤𑌾𑌦𑌾𑌮𑍋𑌦𑌰𑌬𑌨𑍍𑌧𑌨 𑌪𑍀𑌤𑌾𑌮𑍍𑌬𑌰 𑌕𑌾𑌞𑍍𑌚𑍀𑌗𑍁𑌣𑌨𑍂𑌪𑍁
𑌰𑌾𑌦𑍍𑌯𑌪𑌰𑌿𑌮𑌿𑌤𑌦𑌿𑌵𑍍𑌯𑌭𑍂𑌷𑌣! [ஸ்வோசித விவித விசித்ராநந்தாச்சர்ய நித்ய நிரவத்ய நிரதிசய ஸுகந்த நிரதிசய ஸுக ஸ்பர்ச நிரதிச யௌஜ்ஜ்வல்ய கிரீட மகுட சூடாவதம்ஸ மகரகுண்டல க்ரைவேயக ஹார கேயூர கடக ஸ்ரீவத்ஸ கௌஸ்துப முக்தாதாமோதரபந்தந பீதாம்பர காஞ்சீ குண நூபுராத்யபரிமித திவ்ய பூஷண!] என்று.

ஆத்மஸ்வரூபத்துக்கு அலங்காரமான ஞானம் முதலிய திருக்குணங்களைக் கீழே யருளிச்செய்தார். திவ்ய மங்கள விக்ரஹத்திற்கு அலங்காரமான திவ்யபூஷணங்களை இங்கே யருளிச் செய்கிறார். ஸ்வோசித— தனக்குத் தகுந்தவையாய், விவிதவிசித்ர—பலவகைப்பட்ட வைசித்திரியை யுடையனவாய், அநந்த - அபரிமிதங்களாய், ஆச்சர்ய - விஸ்மயநீயங்களாய், நித்ய - சாச்வதங்களாய், நிரவத்ய—ஒரு வகையான தோஷ ஸம்பந்தமு மில்லாதவையாய், (அல்லது நித்யநிரவத்ய என்று முழுச் சொல்லாக்கி, எப்போதும் நிரவத்யங்களாய் என்னவுமாம்.) நிரதிசய ஸுகந்த — ஒப்புயர்வற்ற பரிமளத்தையுடையனவாய், நிரதிசயஸுகஸ்பர்ச — (ஒரு காலும் கழற்ற வேண்டாதபடி) ஒப்பற்ற ஸௌகுமார்ய முடையனவாய், நிரதிசய ஔஜ்ஜ்வல்ய - ஒப்புயர்வற்ற புகரையுடையனவா யிருக்கிற, (கிரீடேத்யாதி) கிரீட மென்றும் மகுடமென்றும் சூடாவதம்ஸ மென்றும் இவை பர்யாயம் போலே தோன்றினாலும் அவாந்தர பேதங்களை யிட்டுத் தனித் தனியே வ்யவஹரிக்கிறபடி. கொண்டை, தொப்பாரம், துராய் என்று தமிழிலே சொல்லுமா போலே கொள்வது, நம்மாழ்வார் திருவிருத்தத்தில் * பாரளந்த பேரரசே! எம் விசும்பரசே! எம்மை நீத்துவஞ்சித் தோரரசே! * என்கிற பாசுரத்தில் எம்பெருமானுக்கு மூன்றுவகையான ஸாம்ராஜ்ய மருளிச் செய்தார். ஆசார்ய ஹ்ருதயத்தில் "மூன்று முடிக்குரிய இளவரசுக்கு" என்றருளிச்செய்ததும் அப்பாசுரத்தைத் தழுவியேயாகும். ஸௌலப்யத்துக்காகக் கவித்த முடியொன்றும் பரத்வத்துக்காகக் கவித்த முடியொன்றும் ப்ரணயித்வத்துக்காகக் கவித்த முடியொன்றும் ஆக மூன்று முடிகளை ஆழ்வார் அநுப

வித்துப் பாசுரமிட் டிருக்கையாலே * மாறனடிபணிந் துய்ந்த இராமாநுசனும் இங்கு [கிரீட -- மகுட--சூடாவ தம்ஸ] என்று மூன்று முடிகளையருளிச் செய்தா ரென்பது ரஸ்யமான ரஹஸ்யார்த்தம்.

(சூடாவதம்ஸ) இதை முழுச்சொல்லாகக்கொள்ளவு மாம்; அன்றியே (சூட) என்றும் (அவதம்ஸ) என்றும் இரண்டாகக் கொள்ளவுமாம். க்ரமேண சுட்டியையும் கர்ணபூரணத்தையும் சொன்னபடி. மகரகுண்டல--மகர வடிவமான தோடுகள். க்ரைவேயக - திருக் கழுத்தில் சாத்துமவை. ஹார — திருமார்பிலணியும் முத்து வடங் கள். கேயூர—தோள்வளைகள். கடக - முன் கையில் சாத்தும் வளைகள். ஸ்ரீவத்ஸ - இது கீழ்ச் சொன்ன ஆப ரணங்கள் போலல்லாமல் திருமேனியில் ஒரு மயிர்ச் சுழியேயாயினும் இதுவும் ஒரு பூஷணம்போலே தோன்றி யிருக்கையாலே இங்குச் சேர்த்துச் சொல்லுகிறபடி. ஸ்ரீவத்ஸமாவது -- திருமறு. கௌஸ்துப -- திருமார்பிலே குலாவித் திகழும் குருமாமணிப்பூண். முக்தாதாம — ஏகாவளி, த்ரிஸரம், பஞ்சஸரம் என்னப்படுகிற முக்தா ஹாரங்கள். உதரபந்தந -- திருவயிற்றுப் பட்டம். பீதாம் பர — புருஷோத்தம லக்ஷணமான பீதக வாடை, காஞ்சீகுண — அந்தப் பீதக வாடையின் மேலணியும் அரைநூல் பட்டிகை. நூபுர—திருவடிச் சிலம்பு. ஆதிசப் தத்தாலே யஜ்ஞோபவீதம் கணையாழிமோதிரம் முதலான வற்றைச் சொல்லுகிறது. * செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர்திகழாழிகளுங்கிண்கிணியும் அரையில் தங்கிய பொன் வடமும் தாள நன்மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமுங்கிறியும், மங்கலவைம்படை

யுந் தோள்வளையுங் குழையும் மகரமும் வாளிகளும்சுட்டி யும் * என்ற பெரியாழ்வார் திருமொழியும் இங்கே கூட்டி யநுஸந்திக்கத்தகும். ஆக விப்படிப்பட்ட அபரிமித திவ்ய பூஷணங்களை யுடையவனே !

இனி திவ்யாயுதங்களை யருளிச்செய்கிறார்

[மூலம்] 𑌸𑍍𑌵𑌾𑌨𑍁𑌰𑍂𑌪𑌾𑌚𑌿𑌨𑍍𑌤𑍍𑌯𑌶𑌕𑍍𑌤𑌿 𑌶𑌙𑍍𑌖𑌚
𑌕𑍍𑌰𑌗𑌦𑌾𑌶𑌾𑌰𑍍𑌙𑍍𑌗𑌾𑌦𑍍𑌯𑌸𑌙𑍍𑌖𑍍𑌯𑍇𑌯 𑌨𑌿𑌤𑍍𑌯 𑌨𑌿𑌰𑌵𑌦𑍍𑌯𑌨𑌿𑌰𑌤𑌿𑌶𑌯 𑌕𑌲𑍍𑌯𑌾
𑌣𑌦𑌿𑌵𑍍𑌯𑌾𑌯𑍁𑌧 !, [ஸ்வாநுரூபா சிந்த்ய சக்தி சங்கசக்ர கதாசார்ங்காத்ய ஸங்க்யேய நித்ய நிரவத்ய நிரதிசய கல்யாண திவ்யாயுத ! ] என்று.

ஸ்வாநுரூப — தனக்குத் தகுந்தவையாய், அசிந்த்யசக்தி—நெஞ்சாலும் நினைக வொண்ணாத சக்தியை யுடைய, சங்கசக்ர கதா சார்ங்காதி — சங்கு சக்கரம் கதை வில் முதலிய, அஸங்க்யேய—எண்ணமுடியாதவை யாய், நித்யநிரவத்ய—நாள் செல்லச் செல்ல மழுங்குகை யன்றிக்கே என்றுமொருபடிப்பட்டனவாய், நிரதிசய கல்யாண—ஒப்பற்ற சோபாவஹங்களாயுமிருக்கிற, திவ்ய ஆயுத—திவ்யாயுதங்களை யுடையவனே! இந்த வாக்கியத் தில் கதா என்றதற்குப் பிறகு அஸி என்பதையுங்கூட்டி ஒரு பாட முண்டு. அஃதில்லாத பாடமே நம்பிள்ளை திரு வுள்ளம் பற்றியதாம்.

இனி திவ்ய மஹிஷிகளோடுண்டான சேர்த்தியை யநுபவிக்கிறார்

[மூலம்] 𑌸𑍍𑌵𑌾𑌭𑌿𑌮𑌤𑌨𑌿𑌤𑍍𑌯𑌨𑌿𑌰𑌵𑌦𑍍𑌯𑌾𑌨𑍁𑌰𑍂𑌪𑌸𑍍𑌵𑌰𑍂𑌪𑌰𑍂𑌪
𑌗𑍁𑌣𑌵𑌿𑌭𑌵𑍈𑌶𑍍𑌵𑌰𑍍𑌯𑌶𑍀𑌲𑌾𑌦𑍍𑌯𑌨𑌵𑌧𑌿𑌕𑌾𑌤𑌿𑌶𑌯𑌾𑌸𑌙𑍍𑌖𑍍𑌯𑍇𑌯
𑌕𑌲𑍍𑌯𑌾𑌣𑌗𑍁𑌣𑌗𑌣 𑌶𑍍𑌰𑍀𑌵𑌲𑍍𑌲𑌭 !

[ஸ்வாபிமத நித்ய நிரவத்யாநுரூபஸ்வரூபரூப குண விபவைச்வர்ய சீலாத்யநவதிகாதிசயாஸங்க்யேய கல்யாண குணகண ஸ்ரீவல்லப !] என்று.

பெரியபிராட்டியாரைப் பற்றின முதல் சூர்ணையில் இட்டிருக்கிற விசேஷணமே இங்கும் இடப்பட்டிருக்கிறது. அநுபவ ரஸிகர்களின் ஆதராதிசயம் பேசுவிக்கிற பேச்சாகையாலே இங்குப் புநருக்தி தோஷம் சங்கிக்க இடமில்லை. இங்கே ஆச்சான் பிள்ளையின் ஸ்ரீஸூக்தி காண்மின் ;- "ப்ரதம சூர்ணையிலும் இக்குணங்கள் உக்தமாயிருக்கத் திரியட்டும் சொல்லுகிறவிது புநருக்தமன்றோ வென்னில் ; இவர் தாம் பிறர்க்கு உபதேசிக்கிறான்றியிலே அநுபவிக்கிறாராய் அத்தாலே வந்த ஆதராதிசயம் சொல்லுவிக்கச் சொல்லுகிறாராகையாலே புநருக்தி தோஷமில்லை. அதவா, அங்கு ப்ராண்யதைக்கு உறுப்பாகவருளிச் செய்தார் ; இங்கு வாஞ்சாஹேதுக்குறுப்பாகவருளிச் செய்கிறார்." என்று.

ஸ்வாபிமதங்களாயும் நித்யநிரவத்யங்களாயும் அநுரூபங்களாயுமிருக்கிற ஸ்வரூப ரூப....... கல்யாணகுணகணங்களையுடையளான ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு வல்லபனானவனே ! என்றபடி. பகவந்நாராயணாபிமதேத்யாதி சூர்ணையில் விவரித்தபடி கண்டுகொள்வது. ஸ்ரீ வல்லப!—ஸ்ரீக்கு வல்லபனானவனே ! என்றும், ஸ்ரீயை வல்லபையாக வுடையவனே ! என்றும் இருவகையுங் கொள்ளக்கடவது. முந்தின பொருளில் * திருவுக்குந் திருவாகிய செல்வன் என்றதாகும். பிந்தின பொருளில் அவள் சொன்ன சொல்லை மறக்கமாட்டாத படி அவளுக்கு விதேயனாயிருப்பவனென்றதாகும்.

ஏவம்பூத பூமிநீளாநாயக ! — கீழே ஸ்வாபிமத என்று தொடங்கி கல்யாணகுணகண என்றவளவுஞ் சொன்னதை (ஏவம் பூத) என்று அதிதேசிக்கிறபடி. பெரிய பிராட்டியார்க்குச் சொல்லும் பெருமைகளெல்லாம் பூமிதேவிக்கும் நீளாதேவிக்கும் ஸமானமென்றவாறு. * குழற் கோவலர் மடப்பாவையும் மண்மகளும் திருவின் நிழல் போல்வனர் * (திருவிருத்தம்) என்ற நம்மாழ்வார் பாசுரங் காண்க.

இனி கீழ்ச்சொன்ன சேர்த்திகளெல்லாம் காட்டிலெரித்த நிலாவாகாமே நித்யபோக்தாக்கள் அமைந்திருக்கும்படி சொல்லுகிறது மேல்

(மூலம்) 𑌸𑍍𑌵𑌚𑍍𑌛𑌨𑍍𑌦𑌾𑌨𑍁𑌵𑌰𑍍𑌤𑌿 𑌸𑍍𑌵𑌰𑍂𑌪𑌸𑍍𑌥𑌿𑌤𑌿 𑌪𑍍𑌰𑌵𑍃𑌤𑍍𑌤𑌿𑌭𑍇𑌦𑌾𑌶𑍇𑌷 𑌶𑍇𑌷𑌤𑍈𑌕𑌰𑌤𑌿𑌰𑍂𑌪 𑌨𑌿𑌤𑍍𑌯 𑌨𑌿𑌰𑌵𑌦𑍍𑌯 𑌨𑌿𑌰𑌤𑌿𑌶𑌯 𑌜𑍍𑌞𑌾𑌨𑌕𑍍𑌰𑌿𑌯𑍈𑌶𑍍𑌵𑌰𑍍𑌯𑌾𑌦𑍍𑌯𑌨𑌨𑍍𑌤𑌗𑍁𑌣𑌗𑌣 𑌶𑍇𑌷 𑌶𑍇𑌷𑌾𑌶𑌨 𑌗𑌰𑍁𑌡 𑌪𑍍𑌰𑌮𑍁𑌖 𑌨𑌾𑌨𑌾𑌵𑌿𑌧𑌾𑌨𑌨𑍍𑌤𑌪𑌰𑌿𑌜𑌨𑌪𑌰𑌿𑌚𑌾𑌰𑌿𑌕𑌾𑌪𑌰𑌿𑌚𑌰𑌿𑌤𑌚𑌰𑌣𑌯𑍁𑌗𑌲 !

[ஸ்வச்சந்தா நுவர்த்தி ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி பேதா சேஷ சேஷதைகரதிரூப நித்ய நிரவத்ய நிரதிசய ஜ்ஞாநக்ரியைச்வர்யா த்யநந்த குணகண சேஷ சேஷாசந கருட ப்ரமுக நாநாவிதா நந்த பரிஜந பரிசாரிகா பரிசரித சரணயுகல !]

திருவனந்தாழ்வான் ஸேநாபதியாழ்வான் பெரிய திருவடி முதலான அபரிமித பரிஜனங்களும் பரிசாரிகைகளும் திருவடிவாரத்திலே நித்யகைங்கரியம் பண்ணும்படியாக வுள்ளவனே ! என்கிறார். அந்த நித்யஸூரிகள்

எப்படிப்பட்டவர்களென்னில்; ஸ்வச்சந்தாநுவர்த்தி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திபேத – தன்னுடைய திருவுள்ளத்தை யநுஸரித்த ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்திகளை யுடையவர்களாயும், அசேஷ சேஷதைகரதி ரூப - ஸகலவித கைங்கர்யங்களையும் செய்ய ஆசைப்பட்டிருப்பதையே வடிவாக வுடையவர்களாயும், நித்ய நிரவத்ய நிரதிசய ஜ்ஞாநக்ரியா ஐச்வர்யாதி அநந்த (கல்யாண) குணகண — எக்காலும் வழுவற்று ஒப்புயர்வற்றவையான ஜ்ஞானம் வியாபாரம் நியமனம் முதலான அனந்தகல்யாணகுண ஸமூஹங்களை யுடையவர்களாயுமிருப்பர். நித்ய நிரவத்ய என்பதை நேராக சேஷ சேஷாசநாதிகளுக்கே விசேஷணமாக்கி யுரைப்பது முண்டு. அப்போது சேஷ சேஷாசநாதிகளுக்கு நான்கு விசேஷணங்களிட்டதாக ஆகிறது. ஸ்வாதீந ஸ்வார்த்த கைங்கரியரு செய்கையாகிற அவத்யமில்லாதவர்கள் என்று கருத்து. நித்ய நிரவத்யத்வத்தை ஜ்ஞாநாதிகளுக்கு விசேஷணமாக்கினாலும் இந்தக் கருத்துதேறும். அடிமைக்குறுப்பான அஸங்குசித ஜ்ஞானமென்ன, க்ரியா-அந்த ஜ்ஞானத்துக்கேற்ற செய்கையென்ன, ஐச்வர்ய—பிறரை நியமிக்கும் அதிகாரமென்ன இவை முதலான குணங்களை யுடையவர்களென்கை.

சேஷாசநரென்று ஸேனைமுதலியார்க்குத் திருநாமம். *த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிநா ........ ப்ரியேண ஸேநாபதிநா * என்ற ஆளவந்தார் ஸ்ரீஸூக்தி காண்க. பரிசாரிகா—அநுக்ரஹா, விமலா, காந்தி, வாருணீ, ஸுகீர்த்தி, ருத்ரா, ஸுத்ரவதீ முதலானவரைப் பரிசாரிகைகளென்கிறது. ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் * லீலா லதா க்ருபாணீ * முகுளிதநளிநா : * என்ற ச்லோகங்களிலுங் காண்க. * மதிமுகமடந்தையர் * என்றார் ஆழ்வாரும்.

*இனி இப்படிப்பட்ட எம்பெருமானுடைய இருப்பிடத்தைச் சொல்லுகிறது*

(மூலம்) 𑌪𑌰𑌮𑌯𑍋𑌗𑌿 𑌵𑌾𑌙𑍍𑌮𑌨𑌸𑌾𑌪𑌰𑌿𑌚𑍍𑌛𑍇𑌦𑍍𑌯 𑌸𑍍𑌵𑌰𑍂𑌪𑌸𑍍𑌵𑌭𑌾𑌵 𑌸𑍍𑌵𑌾𑌭𑌿𑌮𑌤 𑌵𑌿𑌵𑌿𑌧 𑌵𑌿𑌚𑌿𑌤𑍍𑌰𑌾𑌨𑌨𑍍𑌤 𑌭𑍋𑌗𑍍𑌯 𑌭𑍋𑌗𑍋𑌪𑌕𑌰𑌣 𑌭𑍋𑌗𑌸𑍍𑌥𑌾𑌨 𑌸𑌮𑍃𑌦𑍍𑌧 𑌅𑌨𑌨𑍍𑌤𑌾𑌶𑍍𑌚𑌰𑍍𑌯𑌾𑌨𑌨𑍍𑌤 𑌮𑌹𑌾𑌵𑌿𑌭𑌵𑌾𑌨𑌨𑍍𑌤 𑌪𑌰𑌿𑌮𑌾𑌣 𑌨𑌿𑌤𑍍𑌯 𑌨𑌿𑌰𑌵𑌦𑍍𑌯 𑌨𑌿𑌰𑌤𑌿𑌶𑌯 𑌵𑍈𑌕𑍁𑌣𑍍𑌠𑌨𑌾𑌥!

[பரமயோகி வாங்மநஸாபரிச்சேத்ய ஸ்வரூபஸ்வபாவ ஸ்வாபிமத விவித விசித்ராநந்த போக்ய போகோபகரண போகஸ்தாந ஸம்ருத்த அநந்தாச்சர்யா நந்த மஹாவிபவாநந்த பரிமாண நித்ய நிரவத்ய நிரதிசய வைகுண்ட நாத!] என்று.

பரமயோகி என்று தொடங்கி வைகுண்டநாத என்னுமளவும் ஏகவாக்யமாகக் கொள்வதே ஸர்வாசார்ய ஸம்மதம். பரமயோகி வாங்மநஸாபரிச்சேத்ய ஸ்வரூப. ஸ்வபாவ என்கிற வரையில் தனி வாக்யமாக்கி இதைத் தனியே ஒரு ஸம்போதநமாகக் கொண்டு உரைப்பாருமுளர் என்று தேசிக பாஷ்யத்தினால் தெரிய வருகின்றது. ச்ருதப்ரகாசிகாசார்யர் அங்ஙனே திருவுள்ளம் பற்றி யிருப்பதாக அவருடைய வியாக்கியானத்தினால் தெரிகின்றது. அங்ஙனே உரைத்தருளின அவரும் உடனே, "𑌪𑌰𑌮𑌯𑍋𑌗𑍀𑌤𑍍𑌯𑌾𑌦𑌿𑌕𑌂 𑌸𑌂𑌬𑍋𑌧𑌨𑌂 𑌵𑌾; 𑌤𑌥𑌾 ஸ்ரீ𑌵𑍈𑌕𑍁𑌣𑍍𑌠𑌨𑌾𑌥𑍇𑌤𑍍𑌯𑌨𑍍𑌤𑍈𑌃" என்றருளிச் செய்திருக்கையாலே முழுவதையும் ஏகவாக்யமாகக் கொள்வதே சிறக்கும்.

𑌪𑌰𑌮𑌯𑍋𑌗𑌿 𑌵𑌾𑌙𑍍𑌮𑌨𑌸𑌾𑌪𑌰𑌿𑌚𑍍𑌛𑍇𑌦𑍍𑌯 𑌸𑍍𑌵𑌰𑍂𑌪𑌸𑍍𑌵𑌭𑌾𑌵மாயும், 𑌸𑍍𑌵𑌾𑌭𑌿𑌮𑌤 𑌵𑌿𑌵𑌿𑌧𑌵𑌿𑌚𑌿𑌤𑍍𑌰𑌾𑌨𑌨𑍍𑌤 𑌭𑍋𑌗𑍍𑌯 𑌭𑍋𑌗𑍋𑌪𑌕𑌰𑌣 𑌭𑍋𑌗𑌸𑍍𑌥𑌾𑌨 𑌸𑌮𑍃𑌦𑍍𑌧மாயும், 𑌅𑌨𑌨𑍍𑌤𑌾𑌶𑍍𑌚𑌰𑍍𑌯-

மாயும் ஸுநகஸஹாவிஹவமாயும் ஸுநகவரிஸாணமாயும் நிக்ருமாயும் நிரவத்ருமாயும் (அல்லது நித்ய நிரவத்ய மாயும்) நிரதிசயமாயுமிருக்கிற வைகுண்ட லோகத்திற்கு நாதனுனவனே! என்று கொள்க. மேலே ஸ்ரீவைகுண்ட கத்யத்தில் * திவ்ய புருஷை: மஹாத்மபிராபூரிதே, தேஷாமபி இயத்பரிமாணம் இயதைச்வர்யம் ஈத்ருச ஸ்வபாவமிதி பரிச்சேத்துமயோக்யே * என்றருளிச் செய்வதைக்கொண்டு இங்கு முதல்விசேஷணத்தை விவரிப்பது. பரப்ரஹ்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத் கரித்தவர்களாய் ச்வேத த்வீப வாஸிகளான பரமயோகிகளாலும் ஸ்ரீவைகுண்டத்தினுடைய ஸ்வரூபமும் ஸ்வபாவமும் வாக்கினுலும் நெஞ்சினுலும் பரிச்சேதிக்க வொண்ணுதது. சுத்த ஸத்வமயமாயிருப்பது ஸ்வரூபம். போக்யதம மாயிருப்பது ஸ்வபாவம். இவ்விரண்டும் பரமயோகிகளுக்கும் பாசுரமிட்டுச் சொல்லவொண்ணுதது, நெஞ்சால் நினைப்பரிது.

[ஸ்வாபிமதே த்யாதி.] தனக்கு அபிமதங்களாயும் பலவகைப்பட்டவையாயும் அற்புதங்களாயும் அபரிமிதங்களாயுமிருக்கிற போக்ய வஸ்துக்களென்ன, போகோபகரண வஸ்துக்களென்ன, போகஸ்தானங்களென்ன இவை நிரம்பப் பெற்றிருப்பது ஸ்ரீவைகுண்டம். அப்ராக்ருதங்களான சப்தாதி விஷயங்கள் போக்ய வஸ்துக்கள்; சூட்டு நன்மாலைகளும் பரிஜந பரிச்சதங்கள் முதலியனவும் போகோபகரணங்கள்; அப்ராக்ருத ரத்நமய மண்டபங்கள் க்ரீடா பர்வதங்கள் முதலானவை போகஸ்தானங்கள். இவற்றாலே ஸம்ருத்தி பெற்றிருப்பதென்றபடி.

அநந்தாச்சர்ய — நித்யமும் அபூர்வ வஸ்துபோலே அநுபவிக்கக்கூடியதாயிருக்கையாலே அளவிறந்த ஆச்சரியமாயிருக்கும்; அநந்தமஹாவிபவ—ரத்நபூஷண ஸிம்ஹாஸநாதிகளும் உத்யாந நதீ தடாகாதிகளும் அளவிறந்திருக்கையாலே அனந்தமான மஹாவிபவங்களையுடைத்தாயிருக்கும்; அநந்தபரிமாண - ஆயாம விஸ்தாரங்களால் அளவிறந்திருக்கும். நித்யநிரவத்ய—அநித்யமாயும் அவத்யங்களோடே கூடியுமிருக்கின்ற ஸ்தானங்களிற் காட்டில் வாசி பெற்றிருக்கும். நிரதிசய-ஆகக் கீழ்ச் சொன்னபடியிருக்கையாலே தனக்கு மேம்பட்ட ஸ்தானம் வேறொன்றில்லையென்னும்படி யிருக்கும். இப்படிப்பட்ட ஸ்ரீ வைகுண்ட லோகத்திற்கு நாதனானவனே!

(மூலம்) ஸ்வஸங்கல்பாநு விதாயி ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வசேஷதைகஸ்வபாவ ப்ரக்ருதி புருஷகாலாத்மக விவித விசித்ராநந்த போக்ய போக்த்ருவர்க்க போகோபகரண போகஸ்தாநரூப நிகில ஜக துதய விபவலய லீல!

ஸகல ஜகத்தினுடையவும் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை லீலையாகவுடையவனே! என்கிறது. அந்த ஸகல ஜகத்தும் எப்படிப்பட்டதென்னில், ஸ்வஸங்கல்பாநுவிதாயி ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி -தன்னுடைய ஸங்கல்பத்தை யநுஸரித்த ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்திகளை யுடைத்தாயிருக்கும்.

[இந்த விசேஷணம் ப்ரக்ருதி புருஷ காலங்களில் அந்வயிப்பது] ஸ்வசேஷதைகஸ்வபாவ — தனக்கு சேஷப்பட்டிருக்கையையே இயல்வாகவுடையது. [இதுவும் ப்ரக்ருதி புருஷகால விசேஷணம்] ப்ரக்ருதியும் புருஷனும் காலமுமாகிய இவையே ஜகத்தாக இருப்பதனால் ப்ரக்ருதி

புருஷ காலாத்மக என்றது. இவற்றின் ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்திகள் எம்பெருமானுக்கே அதீநமாய் இவை அவனுக்கே சேஷப்பட்டிருக்கையாலே முன்னே இரண்டு விசேஷணங்கள் இடப்பட்டன. இம்மூன்றனுள்ளும் புருஷனென்கிற சேதநன் போக்தாவாயும், ப்ரக்ருதியானது [ப்ரக்ருதியைச் சொன்னது ப்ராக்ருத வஸ்துக்களுக்கெல்லாம் உபலக்ஷணம்] போக்ய போகோபகரண போகஸ்தானங்களாயுமிருக்கும். இந்த ஜகத்து கால கால்யமென்று காட்டுகைக்காகக் காலத்தையும் கூட்டியருளிச் செய்தது. காலத்தை போகோபகரணத்தில் சேர்க்கலாம். ஆக, ப்ரக்ருதி புருஷ காலாத்மகமான, விவித - பலவகைப்பட்டும், விசித்ர - விசித்திரங்களாயும், அநந்த -- அபரிமிதங்களாயுமிருக்கிற, போக்ய போக்த்ரு வர்க்க போகோபகரண போகஸ்தாநரூப - போக்யமென்ன போக்த்ருவர்க்கமென்ன போகோபகரணங்களென்ன போகயோக்யமான ஸ்தானவிசேஷங்களென்ன இவற்றை வடிவாகவுடைய, நிகிலஜகத் - ஸகல லோகங்களினுடையவும், உதயவிபவலய - ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹாரங்களை, லீல- விளையாட்டாக வுடையவனே !

ஸத்யகாம ! — நினைக்குமதெல்லாம் நிறைவேறப் பெற்றிருக்குமவனே !

ஸத்யஸங்கல்ப - ஸங்கல்பித்தபடியெல்லாம் செய்து தலைக்கட்ட வல்லவனே !

பரப்ரஹ்மபூத - பரப்ரஹ்மமென்று பேர்பெற்றவனே!

புருஷோத்தம - உத்தமபுருஷனே !

மஹாவிபூதே - அளவுகடந்த நியாம்ய வஸ்துக்களையாள்பவனே !

ஸ்ரீமந் - லக்ஷ்மீபதியானவனே !

நாராயண ! - நாராயணனென்று பேர்பெற்றவனே !

வைகுண்டநாத ! - நித்யவிபூதிநாதனே !

[இந்த எட்டு ஸம்போதனங்களும், மேலே வரும் ஸம்போதநங்களும் பெரும்பாலும் கீழுள்ள ஸம்போதனங்களினால் சரிதார்த்தமானாலும், பெருவிடாய்ப்பட்டவன் நீரிலே விழுந்து நீரைப் பலமுகமாக உபயோகங்கொள்ளுமா போலே இவருடைய அலமாப்பு விலக்ஷணமாயிருக்கையாலே இவற்றில் புநருக்திசங்கை கொள்வதும் தத்பரிஹார வழிகளைச் சிந்திப்பதும் வேண்டா.]

அபாரகாருண்ய ஸௌசீல்ய வாத்ஸல்யௌதார்யைச்வர்ய ஸௌந்தர்ய மஹோததே !—

அபாரமான கருணை சீலம் வாத்ஸல்யம் ஔதார்யம் ஐச்வர்யம் ஸௌந்தர்யம் ஆகிற திருக்குணங்களுக்குப் பெருங்கடலானவனே!. இவற்றின் விவரணம் கீழே செய்யப்பட்டுள்ளது.] இங்கு ஐச்வர்யத்தைச் சேர்த்திருப்பது மாத்திரம் விசேஷித்துக் குறிக்கொள்ளத்தக்கது. “ ஸம்ஸாரிணாம் ஸ்வரக்ஷணவிஷாதகலுஷிதாநாம் ஸ்வாதந்த்ர்யவிகல்பநிரஸநாய ஸ்வாமித்வஸம்பந்தோக்திரிதி ஸ்வயம் ஸித்தம். ” என்பது ச்ருதப்ரகாசிகாசார்யருடைய வியாக்கியான ஸ்ரீஸூக்தி. தேசிகன் இதைப் போஷித்து அருளிச் செய்திருக்கும்படி காண்மின் “ ஸ்வயம்வ்ருதகலத்ராதிகாயும் ஸ்வரக்ஷண விஷயீகரிஷ்யதீதி ஸ்வாமித்வநிபந்தநம் ஸ்வாமித்வஸம்பந்தஸூசநமிதி ஜ்ஞாபயிதும். ” என்றார். * இசைவித்தென்னையுன் தாளிணைக்கீழிருத்துமம்மானே! * என்று ஆழ்வாரருளிச் செய்ததைப் பன்னியுரைத்தபடி.

அநாலோசித விசேஷ அசேஷலோக சரண்ய !—ஜன்மவ்ருத்த ஜ்ஞானங்களில் வாசிபாராதே எப்படிப் பட்டவர்களும் வந்து பணியும்படி அவர்களுக்கெல்லாம் தஞ்சமாயிருக்குமவனே ! அநாலோசித விசேஷம் யதா ததா அசேஷாணாம் லோகாநாம் சரண்ய ! என்க.

ப்ரணதார்த்திஹர!—அடிபணிந்தவர்களுடைய ஆர்த்திகளைத் தீர்க்குமவனே !

ஆச்ரித வாத்ஸல்யைக ஜலதே -- அடியார்களின் குற்றங்களை யெல்லாம் நற்றமாகக் கொள்ளுகையாகிற குணத்திற்குக் கடலாயிருக்குமவனே !

அநவரதவிதித நிகிலபூத ஜாத யாதாத்ம்ய ! - ஸகல பதார்த்தங்களினுடையவும் உண்மையை எப்போதும் அறியுமவனே ! இத்தால் ஸர்வஜ்ஞத்வம் சொல்லுகிறது. ஆகிஞ்சந்யம் அநந்யகதித்வம் முதலான என்னுடைய நிலைமைகளை நான் விண்ணப்பம் செய்யவேண்டாதபடி நீயே யறிந்துகொள்ளவல்லவனல்லையோ என்றபடி.

அசேஷ சராசரபூத நிகில நியமந நிரத ! - ஜங்கம ஸ்தாவரங்களான ஸகல பதார்த்தங்களையும் நியமிக்கவல்லவனே ! இப்படி என்னை உன் திருவடிவாரத்திலே வந்து நிற்கப் பண்ணினதும் நீயேயன்றோ என்றபடி.

அசேஷசிதசித்வஸ்து சேஷிபூத ! - ஸகல சேதநாசேதநங்களுக்கும் சேஷியானவனே ! என் பக்கலில் கைங்கரியம் கொள்ளவேண்டியது உனது கடமையன்றோ என்றபடி.

நிகில ஜகதாதார ! - ஸகலஜகத்துக்கும் ஆதாரமாயிருப்பவனே !

அகில ஜகத் ஸ்வாமிந்!— ஸகல ஜகத்துக்கும் ஸ்வாமியானவனே !

அஸ்மத்ஸ்வாமிந்!—விசேஷித்து என்வரையில் ஸ்வாமியானவனே!

ஸத்யகாம!—அவாப்த ஸமஸ்தகாமனே!

ஸத்யஸங்கல்ப !—ஒருவரால் தடுக்கவொண்ணாமல் செவ்வனே நிறைவேறவல்ல ஸங்கல்பங்களை யுடையவனே!

ஸகலேதரவிலக்ஷண!—மற்றும் எல்லாரிற்காட்டிலும் எல்லாப்படியாலும் வாசிபெற்றவனே!

அர்த்திகல்பக!—(இதற்கு மூன்று படியாகப் பொருள் கூறுவர்.) (1) யாசகர்களுக்குக் கல்ப வ்ருக்ஷமாக இருப்பவனே! (2) யாசகர்களைக் கல்பவிருக்ஷமாக உடையவனே! (3) யாசகனும் கல்பவ்ருக்ஷமாயுமிருப்பவனே!.

அர்த்திநஃ கல்பயதீதி அர்த்திகல்பகஃ என்றும் ஸமாஸம் பண்ணலாமாகையாலே, அர்த்திகளை யுண்டாக்குமவன் என்கிற நான்காவது பொருளும் பொருந்தும்.

ஆபத்ஸக !—ஆபத்காலங்களிலே துணையாயிருக்குமவனே!

ஸ்ரீமந் நாராயண!—பெரிய பிராட்டியாரை விட்டுப் பிரியாத திருமாலே !

அசரண்யசரண்ய!—புகலற்ருர்க்குப் புகலானவனே!

அநந்யசரண: த்வத்பாதாரவிந்தயுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே—புகலொன்றில்லாவடியேன் உன்னடிக்கீழமர்ந்து புகுந்தேனென்கிறது.

மூ. [𑌅𑌤𑍍𑌰 𑌦𑍍𑌵𑌯𑌮𑍍—அத்ர த்வயம்.] "ஸ்ரீமந்நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயணாய நம:." என்கிற த்வய மந்த்ரத்தை இங்கே அநுஸந்திக்கக்கடவது என்றபடி. எம்பெருமானார் இவ்விடத்தில் த்வயாநுஸந்தானம் தாம் செய்ததை அஸ்மதாதிகளுக்கும் சிக்ஷிக்கிறபடி. இன்றைக்கும் இவ்விடமநுஸந்திக்கும்போது த்வயத்தை உபாம்சுவாக அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம். த்வயத்தின் பூர்வகண்டம் கீழே வியாக்கியானிக்கப்பட்டதாயிற்று. பெரும்பாலும் மேற்பகுதி உத்தரகண்ட வியாக்கியானமாயிருக்கும்.

[மூலம்] * 𑌪𑌿𑌤𑌰𑌂 𑌮𑌾𑌤𑌰𑌂 𑌦𑌾𑌰𑌾𑌨𑍍 𑌪𑍁𑌤𑍍𑌰𑌾𑌨𑍍 𑌬𑌨𑍍𑌧𑍂𑌨𑍍 𑌸𑌖𑍀𑌨𑍍 𑌗𑍁𑌰𑍂𑌨𑍍 । 𑌰𑌤𑍍𑌨𑌾𑌨𑌿 𑌧𑌨𑌧𑌾𑌨𑍍𑌯𑌾𑌨𑌿 𑌕𑍍𑌷𑍇𑌤𑍍𑌰𑌾𑌣𑌿 𑌚 𑌗𑍃𑌹𑌾𑌣𑌿 𑌚 ॥ 𑌸𑌰𑍍𑌵𑌧𑌰𑍍𑌮𑌾𑌂𑌶𑍍𑌚 𑌸𑌂𑌤𑍍𑌯𑌜𑍍𑌯 𑌸𑌰𑍍𑌵𑌕𑌾𑌮𑌾𑌂𑌶𑍍𑌚 𑌸𑌾𑌕𑍍𑌷𑌰𑌾𑌨𑍍 । 𑌲𑍋𑌕𑌵𑌿𑌕𑍍𑌰𑌾𑌨𑍍𑌤𑌚𑌰𑌣𑍌 𑌶𑌰𑌣𑌂 𑌤𑍇𑌵𑍍𑌰𑌜𑌂 𑌵𑌿𑌭𑍋 ॥ *

[*பிதரம் மாதரம் தாராந் புத்ராந் பந்தூந் ஸகீந் குரூந், ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி ச க்ருஹாணி ச, ஸர்வதர்மாம்ச் ச ஸம்த்யஜ்ய ஸர்வகாமாம்ச் ச ஸாக்ஷராந், லோகவிக்ராந்த சரணௌ சரணம் தேவ்ரஜம் விபோ! *]

இவையிரண்டும் புராண ச்லோகங்கள். இந்த ச்லோகங்களை இங்கே உபாதானம் செய்வது எதற்காக

வென்னில், *முன்னோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றத்தகுவனவாதலால், முன்னோர்மொழிந்த மொழிகளையும் இந்த ப்ரகரணத்தில் விண்ணப்பஞ் செய்வது எம்பெருமான் திருவுள்ளத்தில் அநுக்ரஹாதிசயத்தை விளைவிக்குமென்று திருவுள்ளம் பற்றியே. இந்தச்லோகங்களினால் மீண்டும் சரணாகதி செய்தருளுகிறாரென்று நினைக்கவொண்ணாது. *ஸக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த:* ஆகையாலே ஆவ்ருத்திக்கு ப்ரஸக்தி யில்லை.

விபோ!—எம்பெருமானே!, பிதரம் மாதரம் தாராந் புத்ராந் பந்தூந் ஸகீந் குரூந்—பிதாவையும், மாதாவையும், மனைவியையும், மக்களையும், சுற்றத்தாரையும், தோழன்மாரையும், ஆசார்யர்களையும், ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி ச க்ருஹாணி ச—ரத்நங்களையும் தனதாந்யங்களையும் கிராம பூமிகளையும், வீடுகளையும், ஸர்வதர்மாந் ச—ஸர்வதர்மங்களையும், ஸாக்ஷராந் ஸர்வகாமாந் ச—கைவல்யமுட்பட ஸகல காம்ய புருஷார்த்தங்களையும், [ஸ்வர்க்கலோகாதிபத்யம் ப்ரஹ்மலோகாதிபத்யம் முதலியவற்றில் ஆசையையும் என்றபடி.] ஸம்த்யஜ்ய - வாஸனையோடே விட்டொழிந்து, தே லோக விக்ராந்த சரணௌ சரணம் அவ்ரஜம் - உனது உலகமளந்த பொன்னடியே அடைந்துய்ந்தேன் என்றபடி.

இங்கே தாராந் புத்ராந் பந்தூந் ஸகீந் ரத்நாநி இத்யாதிகளை விட்டதாகச் சொல்வதில் விப்ரதிபத்தி யொன்றுமில்லை. பிதரம் மாதரம் குரூந் - என்று தந்தைதாயரையும் ஆசாரியரையும் விட்டதாகச் சொல்வது பொருந்துமோ? *𑌮𑌾𑌤𑍃𑌦𑍇𑌵𑍋 𑌭𑌵, 𑌪𑌿𑌤𑍃𑌦𑍇𑌵𑍋 𑌭𑌵, 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯𑌦𑍇𑌵𑍋 𑌭𑌵* என்று சாஸ்த்ரக்கட்டளை விளங்கும்போது அதனை

அதிலங்கனம் செய்வது தகுதியோ? தாய்தந்தையரை விடலாமென்று ஒருவாறு உபபாதித்தாலும் ஆசார்ய த்யாகம் ஒருபடியாலும் உபபாதிக்கவொண்ணாதன்றோ. * பஞ்சாசார்யபதாச்ரித: * என்று போற்றப்பட்ட எம்பெருமானார் தாம் ஒரு ஆசார்யரையும் விட்டவருமல்லரே. ஆகவே, உண்மையில் த்யாஜ்யங்களான புத்ர தாராதிகளோடொக்க த்யஜிக்கவொண்ணாத விஷயங்களையும் த்யஜித்ததாக அருளிச்செய்கிறவிதற்கு உபபத்தி எங்ஙனே? என்று சிலர் சங்கிக்கக்கூடும். கேண்மின், இவர்களை விட்டுவிடுவதாவது விரோதப்பட்டுத் தள்ளிவிடுவதன்று. காருண்யஸம்பந்தவழியாகவோ, சரீரஸம்பந்தவழியாகவோ இவர்களைக் கொள்ளாததுவே இங்கு த்யாகமாவது. 'க்ருஹாணி ச' என்று வீட்டையும் விட்டுவிடுவதாக இங்குச் சொல்லப்படுகிறது. வீடாவது வாஸஸ்தானம். ஸந்ந்யாஸிகளானாலும் ஒரு வாஸஸ்தானமின்றிக்கே ஆகாசத்தில் நிற்கமுடியாதே, ஓரிருப்பிடம் அவசியம் வேண்டியதாய் அவர்ஜநீயமானபின்பு இதையும் விட்டதாகச் சொல்வதன் கருத்தை ஆராயவேணுமே. இவ்வுலகில் வாழுமளவும் புத்ர தாரங்களையும் விட்டிருக்கமுடியுமோ! பரமைகாந்திகளாய் நேராகத் தாங்களே தனதான்யங்களை வைத்துக்கொள்ளாவிடினும் தமக்கு ப்ரதிநிதிகளாகச் சில அந்தரங்க சிஷ்யர்களாவது அவற்றை வைத்துக்கொள்ளவேணுமே; அல்லாதபோது தேஹயாத்ரை நிர்வஹிக்கும் வகையில்லையே. ஆதலால் இங்குச் சொல்லுகிற த்யாகம் ஸர்வாத்மநா த்யாகமன்று என்று கொள்ளவேணும். "தாராந் பந்தூந் ஸகீந்" என்னும்படியான சில விஷயங்களை ஸர்வாத்மநா த்யஜிக்கக் குறையென்? என்றாலும், கீழே விவரித்த கணக்கிலே த்யஜிக்கவொண்ணாதவற்றையும் த்ய

ஜித்த்தாகச் சொல்லுகிறதற்குக் கருத்து அறியத்தக்கதே. "கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறுமுற்றூர் கன்மத்தால், அண்டினவரென்றே அவரைவிட்டுத்—தொண்டருடன் சேர்க்கும் திருமாலைச் சேருமென்றான் ஆர்க்குமிதம் பார்க்கும் புகழ்மாறன்பண்டு" [திருவாய்மொழி நூற்றந்தாதி 81] என்று மணவாளமாமுனிகள் அருளிச் செய்தபடியே, ஆழ்வார் *கொண்ட பெண்டிர் மக்களுற்றார்* என்கிற திருவாய்மொழியிலே கொண்டபெண்டிரையும் மக்களையும் விட்டொழிக்குமாறு உபதேசித்தருளினது வாஸ்தவமே. அந்த ஆழ்வார் தாமே அதன் கீழ்ப் பாசுரத்தில் * ஆயிரத்துளிவையும் பத்தும் வல்லார்கள், நல்ல பதத்தால் மனைவாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே* என்றருளிச்செய்ததும் குறிக்கொள்ளத்தக்கது. ஓரிடத்தில் ஹேயமாகச்சொன்ன குடும்பவாழ்க்கையையே மற்றோரிடத்தில் [பலச்ருதி கூறும் முகத்தால்] உபாதேயமாக அருளிச் செய்தாரென்றால், த்யாஜ்யமாகைக்கு நிபந்தனம் வேறு, உபாதேயமாகைக்கு நிபந்தனம் வேறு என்று தெரிந்துகொள்ள ப்ராப்தமாகுமன்றே. *ம—ஸெ ஈவஸ்யவஷிஷ்வஸ்ய காய-ஶாகாய-ஓஜஜா நதஃ। உதயம் ஷ்ரிவஷ வஸ்ய வஷிஸ்யஸ்யாமொ வியெயதெ॥* என்பது முதலான சாஸ்திரங்களையும் துணைகொண்டு அர்த்த நிஷ்கர்ஷம் பண்ண வேணும். *தன் குருவின் தாளிணைகள் தன்னிலன்பொன்றில்லாதார், அன்புதன்பால் செய்தாலுமம்புயைகோன்—இன்பமிகு விண்ணாடு தானளிக்கவேண்டியிரான், ஆதலால் நண்ணாரவர்கள் திருநாடு * என்றும் * ஞானமனுட்டான மிவை நன்றாகவே யுடையனான குருவை யடைந்தக்கால்—மாநிலத்தீர் தேனார் கமலத் திருமாமகள் கொழுநன் தானே வைகுந்தந் தரும்" என்றும் அருளிச்

செய்தபடியே ஆசார்ய ஸம்பந்தமே முக்திக்கு முதல் தனி வித்தாயிருக்க அப்படிப்பட்ட ஆசார்ய ஸம்பந்தத்தையும் குலைத்துக் கொள்வதாக இங்கு அருளிச் செய்கிறாரென்று அர்த்தம் கொள்ள அவகாசலேசமுமில்லை. மாதாபிதாக்களையும் ஆசார்யர்களையும் புத்ரமித்ராதிகளையும் பகவத் விபூதிகளாகக் கருதுகின்றாரென்பதுவே இங்குப் பரம தாத்பர்யம். இவர்கள்தாமே பகவத்பாகவதாநுபவ விரோதிகளாகில் இவர்களை ஸர்வாத்மநா த்யஜிக்கவும் ப்ராப்தமே. இன்னமும் விரிவு பெரியார்பக்கல் கேட்டுணர்வது. (6)

(மூலம்) *𑌤𑍍𑌵𑌮𑍇𑌵 𑌮𑌾𑌤𑌾 𑌚 𑌪𑌿𑌤𑌾 𑌤𑍍𑌵𑌮𑍇𑌵 𑌤𑍍𑌵𑌮𑍇𑌵 𑌬𑌨𑍍𑌧𑍁𑌶𑍍𑌚 𑌗𑍁𑌰𑍁𑌸𑍍𑌤𑍍𑌵𑌮𑍇𑌵 । 𑌤𑍍𑌵𑌮𑍇𑌵 𑌵𑌿𑌦𑍍𑌯𑌾 𑌦𑍍𑌰𑌵𑌿𑌣𑌂 𑌤𑍍𑌵𑌮𑍇𑌵 𑌤𑍍𑌵𑌮𑍇𑌵 𑌸𑌰𑍍𑌵𑌂 𑌮𑌮 𑌦𑍇𑌵𑌦𑍇𑌵 ॥ (7)

[த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்துச் ச குருஸ் த்வமேவ, த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ !.] (எ)

ஹே தேவதேவ ! —வாராய் தேவாதிதேவனே ! மாதா ச த்வமேவ, பிதாச த்வமேவ — தாயும் நீயே தகப்பனும் நீயே ; பந்துச் ச த்வமேவ, குருச் ச த்வமேவ—உற்றாரும் நீயே ஆசாரியனும் நீயே ; வித்யா த்வமேவ, த்ரவிணம் த்வமேவ—ஞானமும் நீயே, பொருளும் நீயே. மம ஸர்வம் த்வமேவ - (பலசொல்லியென்?) எனக்குஎல்லாமும் நீயே. * பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ, மற்றையாராவாரும் நீ பேசில் * சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய்தந்தையும் அவரே யினி யாவாரே * என்ற அருளிச்செயல்களை

இங்கே அநுஸந்திப்பது. கீழே பிதரம் மாதரம் தாராந் என்ற ச்லோகத்தில் விட்டவையாகச் சொல்லப்பட்டவையெல்லாம் எம்பெருமானே யென்று இந்த ச்லோகத்தினால் சொல்லிற்றாயிற்று. எம்பெருமான் ப்ரியப்ரவர்த்தகனாகையாலே தாயாகவும் ஹிதப்ரவர்த்தகனாகையாலே தகப்பனாகவும், மற்றும் ஸகலவித பந்துக்களும் செய்யக்கூடிய உபகாரங்களை யெல்லாம் செய்வதனால் பந்துவாகவும் *கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை நிலைகளுமெல்லாம் நீர்மையினாலருள் செய்ததனாலே ஆசார்யனாகவும் இப்படியெல்லாமுமாகச் சொல்லக்குறையில்லை. திருமங்கையாழ்வார் "பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகுகாலம் தாயிருக்கும்வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி யுய்யக் கொண்டான்" என்று அருளிச்செய்ததைக்கொண்டு இவ்விடத்து வியாக்கியானத்தில் ஆச்சான்பிள்ளை காட்டியருளின சுவைப்பொருளை தேசிகன் "ஷூயெஷஶாயா உ-ஷிரெ ஷூாவயிகவா ஷூவெ நாகி உாதா" என்ற ஸ்ரீ ஸூக்தியால் தழுவியிருப்பது ரஸிக்கத்தக்கது. த்வமேவ வித்யா—* நாவினுள் நின்று மலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம் ஆவியுமாக்கையுந்தானே * என்ற திருவாய்மொழி காண்க. "நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்" என்றிருக்கும் அகிஞ்சநர்கள் உபாஸநரூப வித்யாஸ்தானத்திலே எம்பெருமானையே நிறுத்துவர்களிறே. த்ரவிணம் த்வமேவ – உபாயோபேயங்களிரண்டும் நீயே யென்று காட்டினபடி. உலகில் த்ரவ்யத்தைக் கார்யாந்தரங்களுக்கு ஸாதனமாகக் கொள்வதும் ஸ்வயம் போக்யமாகக் கொள்வதும் ப்ரத்யக்ஷமே, அது எம்பெருமான் திறத்திலுமொக்கும். (7)

(மூலம்) *𑌪𑌿𑌤𑌾𑌸𑌿 𑌲𑍋𑌕𑌸𑍍𑌯 𑌚𑌰𑌾𑌚𑌰𑌸𑍍𑌯 𑌤𑍍𑌵𑌮𑌸𑍍𑌯
𑌪𑍂𑌜𑍍𑌯𑌶𑍍𑌚 𑌗𑍁𑌰𑍁𑌰𑍍𑌗𑌰𑍀𑌯𑌾𑌨𑍍 । 𑌨 𑌤𑍍𑌵𑌤𑍍𑌸𑌮𑍋𑌽𑌸𑍍𑌤𑍍𑌯𑌭𑍍𑌯𑌧𑌿𑌕𑌃
𑌕𑍁𑌤𑍋𑌽𑌨𑍍𑌯𑍋 𑌲𑍋𑌕𑌤𑍍𑌰𑌯𑍇𑌽𑌪𑍍𑌯𑌪𑍍𑌰𑌤𑌿𑌮𑌪𑍍𑌰𑌭𑌾𑌵 !* (8)

[பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யச் ச குருர் கரீயாந், ந த்வத் ஸமோஸ்தயப்யதிக: குதோந்யோ லோக த்ரயே ப்யப்ரதிமப்ரபாவ ! . ] (அ)

அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய த்வம் பிதா அஸி — [கீழே உபாத்தமான ச்லோகத்தில் எம்பெருமானைத் தாமொருவர்க்கே மாதா பிதாவாகச் சொல்லிநின்றது, அந்த வுறவு ஸர்வலோகஸாதாரண மாகையாலே அதைத் தெரிவிக்கும் ச்லோகத்தை இப்போது அநுஸந்திக்கிருர். பகவத்கீதையில் பதினேராமத்யாயத்தில் நாற்பத்து மூன் ருவது ச்லோகமிது. இதற்கடுத்த ச்லோகமும் இங்குச் சேர்த்தே அநுஸந்திக்கப்படுகிறது.] அப்ரதிமப்ரபாவ !— ஒப்பில்லாப் பெருமைபெற்ற மாயோனே ! த்வம் அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய பிதா அஸி—நீ ஸ்தாவரஜங்கமாத்மக மான இவ்வுலகுக்கெல்லாம் தந்தையாயிராநின்ருய்; அஸ்ய லோகஸ்ய பூஜ்ய: குருச்ச அஸி—இவ்வுலகுக்குப் பூஜிக்கத் தகுந்த ஆசார்யனுகவுமிராநின்ருய். ஆகையினுலே, இவ் வுலகுக்கெல்லாம் பூஜ்யதமனுயிராநின்ருய். லோகத்ரயேபி த்வத்ஸம: அந்ய: நாஸ்தி — காருண்யம் முதலிய குணங் களினுல் உன்னையொத்தவன் மூவுலகிலும் வேருெருவனு மில்லை ; அப்யதிக: குத: ? — ஸமானன் இல்லையென்னும் போது மேற்பட்டவனில்லையென்னுமிடம் சொல்லவேணு மோ? * ஒத்தார் மிக்காரையிலையாய மாமாயனுயிரா நின்ரு யென்றபடி.

இங்கு த்வத்ஸம: நாஸ்தி என்றதே த்வத்ஸம: அந்ய: நாஸ்தி என்கையாலே உனக்கு ஒப்பானவன் நீயே என்றதாகும். “உவமாநோபமேயத்வம் யதைகஸ்யைவ வஸ்துந: । இந்துரிந்துரிவ ஸ்ரீமாநித்யாதௌ ததநந்வய:” என்பர் ஆலங்காரிகர். “ககநம் ககநாகாரம் ஸாகரஸ் ஸாகரோபம:, ராமராவணயோர் யுத்தம் ராம ராவண யோரிவ.” இத்யாதிகளுங் காண்க. “தன்னொப்பான் தானாயுளன்காண்” என்றார் திருமழிசைப்பிரானும். (8)

(மூலம்) *தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாயகாயம் ப்ரஸா தயே த்வாமஹமீஶமீட்யம் । பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு: ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும் ॥* (9)

*தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம் ப்ரஸாதயே த்வா மஹ மீச மீட்யம், பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு: ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ! ஸோடும். * (௯)

தஸ்மாத்- கீழ்ச்லோகத்திற் சொல்லியபடி நீ ஸர்வஸ்மாத் பரனாயிருக்கையாலே, அஹம்—குற்றங் குறைகளே வடிவெடுத்திருக்கிற நான், ஈசம் ஈட்யம் த்வாம் - ஸர்வ நியந்தாவாயும் ஸ்தோத்ரார்ஹனாயுமிருக்கிறவுன்னை, காயம் ப்ரணிதாய ப்ரணம்ய - (வேரற்ற மரம்போலே) உடலைக் கீழேயிட்டுத் தொழுது, ப்ரஸாதயே - க்ஷமை வேண்டுகின்றேன்; தேவ - பெருமானே!, புத்ரஸ்ய (தோஷம்) பிதேவ—மகனுடைய குற்றத்தைத் தகப்பன் பொறுப்பது போலவும், ஸக்யு: தோஷம் ஸகேவ- மித்திரனுடைய அபராதத்தை மித்திரன் பொறுப்பது போலவும், ப்ரியாய (மஹ்யம்) - அன்பனை என்பொருட்டு, ப்ரிய: (த்வம்) ஸோடும் அர்ஹஸி- அன்பனை நீ (எனது அபராதங்களைப்)

பொறுக்கவல்லே; *ப்ரிய: ப்ரியாயார்ஹஸி * என்றவிடத்தில் ‘ப்ரிய: ப்ரியாயா: அர்ஹஸி ’ என்றும் பதம் பிரிக்கலாம். அப்போது ஆர்ஷஸந்தியாகக் கொள்ளவேணும். காதலி யினுடைய குற்றத்தைக் காதலன் பொறுக்குமா போல வும் என்றபடி. (9)

(மூலம்) உ்ெநாவாக்காயெ ஈநாதிகாலு லூவர்த்தாநகா
கூ்தூகரணகூ்தூாகரணஹஃவ உவ அ்ாஈஹாஃவதாவ அ்ா
ஈாஸஹூ்ாவ அ்ாஈா-ஃவ நா நாவியா நகாவ அ்ாஈாநூ குூ
வைகாயஜா ந நாஈவைகாயஜாநூ கூ்தாநூ கூி்யஉாணாநூ கூி
ஷூஉாணாஂஶூ ஸவ-ஜா நஶெஷதஃ க்ஷஉவ ॥ (10)

[மநோவாக் காயை ரநாதி கால ப்ரவ்ருத்தாநந்தா க்ருத்ய கரண க்ருத்யாகரண பகவதபசார பாகவதா பசார அஸஹ்யா பசார ரூப நாநாவிதாநந்தாபசாராந் ஆரப்த கார்யாந் அநாரப்த கார்யாந் க்ருதாந் க்ரியமாணாந் கரிஷ்யமாணாம்ச் ச ஸர்வாந் அசேஷத: க்ஷமஸ்வ.] (௰)

மநோவாக்காயை: – மனம் மொழி மெய் என்கிற மூன்று உறுப்புகளினுலும், அநாதிகால ப்ரவ்ருத்த – அடிதெரியாத நெடுநாள் முன்னுக விளைந்த, அநந்த் - அள விறந்த, அக்ருத்யகரண - செய்யத்தகாத காரியங்களைச் செய்வதும், க்ருத்யாகரண - செய்யவேண்டிய காரியங் களைச் செய்யாதொழிவதும், பகவதபசார - எம்பெருமான் திறத்தில் அபசாரப்படுகையும், பாகவதாபசார - அவனடி யார்கள் திறத்தில் அபசாரப்படுகையும், அஸஹ்யாபசார ரூப – பொறுக்கவொண்ணுதபடி அபசாரப்படுகையுமாக இங்ஙனேயுள்ள, நாநாவிதாநந்தாபசாராந் – பலவகைப் பட்ட அபரிமிதங்களான குற்றங்களை, (இதற்கு ‘ அசே ஷத : க்ஷமஸ்வ’ என்றதிலே அந்வயம்.) அசேஷத:

அணுவளவும் மிச்சமில்லாதபடி, க்ஷமஸ்வ - பொறுத்தருளவேணும். இவ்வபசாரங்கள் எப்படிப்பட்டவையென்னில்; ஆரப்தகார்யாந் - பலன் கொடுக்க ஆரம்பித்தவையாயிருக்கும் சில அபசாரங்கள். அநாரப்தகார்யாந்—இன்னமும் பலன் கொடுக்க ஆரம்பியாமலிருக்கும் சில பாபங்கள். க்ருதாந் க்ரியமாணாந் கரிஷ்மாணாந் ச — இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலு மெதிர்காலத்திலுமாக த்ரிகால வ்யாபிகளா யிருக்கு மிவ்வபசாரங்கள். இவ்வபசாரங்களனைத்தையும் பொறுத்தருள வேணுமென்றுராயிற்று.

ஸர்வாந் — உலகில் அவரவர்கள் செய்யும் அபசாரங்களானவை மாநஸிகங்களாயும் வாசிகங்களாயும் காயிகங்களாயும் இருப்பது ப்ரஸித்தமாயிருக்க * மநோவாக்காயை: ப்ரவ்ருத்த * என்று சொல்லவேணுமோவென்னில்; எம்பெருமானைச் சிந்திப்பதற்காக அமைந்த மநஸ்ஸையும், அவனைத் துதிப்பதற்காக அமைந்த வாக்கையும், அவனுக்குப் பணிவிடைகள் பலவுஞ் செய்வதற்காக அமைந்த உடலையுங்கொண்டு அந்தோ! வ்யபிசரிக்கலாயிற்றே! என்கிற நிர்வேதம் இச்சொல்தொடையிலே தோன்றும்.

இக்குற்றங்கள் எத்தனை நாளாகச் செய்யப்பட்டவையென்ன, அநாதிகாலப்ரவ்ருத்த என்கிறார். ஸம்ஸாரமோ அநாதி; *பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந!* என்று கீதையிலருளிச் செய்தபடியே கீழ்க்கழிந்த ஜன்மங்களுக்கோ தொகையில்லை. இப்படி அடிதெரியாத காலந் தொடங்கி ப்ரவ்ருத்தமானவை. ஆனது பற்றியே அனந்தங்களுமானவை. அவற்றை வகையிட்டுச் சொல்லுகிறார் (அக்ருத்யகரண) என்று தொடங்கி.

அக்ருத்யகரணமாவது — செய்யத்தகாதவையாக சாஸ்த்ரங்களில் மறுக்கப்பட்டுள்ள தீய கருமங்களைச் செய்வது. * ந ஹிம்ஸ்யாத் ஸர்வா பூதாநி * என்கிற விதியை அதிக்ரமித்துப் பண்ணுகிற ப்ராணிபீடை, ப்ராப்த விஷயங்களைத் துதிப்பதற்குரிய வாக்கைக்கொண்டு அப்ராப்தவிஷயங்களைத் துதிக்கை, பிறர் பொருள் தாரமென்றிவற்றை அபஹரிக்கை, அஸத்யஞ் சொல்லுகை, பக்ஷிக்கத்தகாதவற்றை யதேச்சமாக பக்ஷிக்கை—ஆக இங்ஙனே பலவகைப்பட்டிருக்கும் அக்ருத்யகரணம்.

க்ருத்யாகரணமாவது – சாஸ்த்ரவிஹிதங்களான வர்ணாச்ரமதருமங்களைச் சோர்வு சோம்பல்களாலும் நாஸ்திக்யத்தாலும் அநுஷ்டியாதொழிகை. பகவதபசாரமாவது - தேவதாந்தரங்களோடொக்க எம்பெருமானை நினைக்கையும், ராமக்ருஷ்ணாத்யவதாரங்களில் மநுஷ்யஸஜாதீயதா புத்தி பண்ணுகையும், அர்ச்சாவதாரத்தில் உபாதாந நிரூபணம் பண்ணுகையும் முதலானவை. பாகவதாபசாரமாவது — அஹங்காரத்தாலும் அர்த்தகாமங்களடியாகவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குப் பண்ணும் விரோதம். அஸஹ்யாபசாரமாவது—கீழ்ச் சொன்னபடியே காரணநிபந்தநமாகவல்லாமல் ஹிரண்யகசிபுவைப்போலே பகவத்விஷயமும் பாகவதவிஷயமு மென்றால் காணவும் கேட்கவும் பொறுதபடியிருக்கை. ஆசார்யாபசாரமும் அஸஹ்யாபசாரமெனப்படும்; அதாவது - ஆசார்யனருளிச் செய்த அர்த்தத்தின்படியே அநுஷ்டியாமையும், அவனுபதேசித்த மந்த்ரங்களையும் அவற்றின் அர்த்தங்களையும் அல்பப்ரயோஜனங்களுக்காக அநதிகாரிகளுக்கு உபதேசிக்கையும் இவை முதலானவை. ஆசார்யபக்தரான ஸப்ரஹ்மசாரிகளுடன்

ஜகரஸ்யமுண்டாய் வர்த்திக்கவேண்டியிருக்க அதுசெய்யாதே அவர்கள் திறத்தில் பண்ணும் அஸூயையையும் அவஜ்ஞையும் முதலானவையும் அஸஹ்யாபசார மெனப்படும். "ஸா மவத ஸகூவிஷயாவ வாரா: ஸுஸஹ்யாவ வாரா:, ஞூபா ய ஜவிஷயாவவாயொ வா" என்பர் ச்ருதப்ரகாசிகாசார்யர். அவ்வாசிரியர், கீழே பகவதபசாரத்தையும் பாகவதாபசாரத்தையும் விவரிக்கும்போது அருளிச் செய்திருப்பது ரஸவத்தரம்; "ஸா மவ தாவ வாரொ ஸ மவ ஜவ வாரா:; ஸ மவஜவ வாரொ ஸா மவ தாவ வாரா:" என்பது அவருடைய ஸ்ரீ ஸூக்தி. பாகவதர்களிடத்திலே அபசாரப்பட்டால் அது பகவதபசாரமாய் முடியும். பகவானிடத்திலே அபசாரப்பட்டால் அது பாகவதாபசாரமாய் முடியும். என்றபடி * வாணவாநு ஹிஷவெ ராஜநு ஊஞ்ராணாஹி வாணவா: * என்ற பகவத்துக்தியையும் * யஜவாராயவஸ ஹஸெ ஜஉஸெ ஜம் ஸுயிஸ ரணு ஹிரணு உவாவஹஃ ! வாஜ தெந ஹிரம் ஸுஉ விகி யொ விகூ கிஉஸ ஜக நிஸ ஜஜ நாஜ மா: * என்ற ஆழ்வான் ஸ்ரீஸூக்தியையும் இங்கே நினைப்பது.

எம்பெருமானையே நோக்கிச் சொல்லுகிற இந்த சூர்ணையில் த்வதபசார என்று முன்னிலையாக அருளிச் செய்யவேண்டியிருக்க பகவதபசார என்று படர்க்கையாக வருளிச் செய்திருப்பது பொருந்துமோ வென்று சங்கிக்கக் கூடியதுண்டு. ஆனாலும் குறையில்லை; பகவதபசார மென்றே ப்ரஸித்தி ப்ராசுர்யமிருப்பதனால் அருளிச் செய்தபடி. * த்வஜவ வாரெ திவகூவெ்யூவி ஸ த்ரூ ஸ மவஜவ வாராஸவ்வ: தத்வ ஊாணொவாத்தி வூகாரவஸூவ நாயஃ: * என்றார் தேசிகன்.

இந்த வாக்யத்தில் அநந்த பதம் இரண்டு தடவை ப்ரயோகிக்கப்பட்டிருக்கிறது. முதலிலுள்ள அநந்தபதம்-அக்ருத்யகரணக்ருத்யாகரணரூப ஸாமாந்யாபசாரங்களில் அந்வயிக்கும். இரண்டாவது அநந்தபதம் பகவதபசாராதிகளில் அந்வயிக்கும்.

* [ஆரப்தகார்யாந் அநாரப்தகார்யாந்] ப்ராரப்தகருமங்களென்றும் ஸஞ்சிதகருமங்களென்றும் கருமங்கள் இரண்டுவகையாகவுள்ளன; நாம் செய்கிற கருமங்களெல்லாம் அப்போதே உடனே பலன் கொடுக்கத் தொடங்கிவிடமாட்டா; பரிபாகக்ரமத்தில் தான் பலன் கொடுக்கும்: அப்படி பலன் கொடுக்கத் தொடங்கின கருமங்கள் ப்ராரப்தங்களெனப்படும். அவற்றையே இங்கு ஆரப்தகார்யாந் என்றது. அப்படிப்பட்ட ப்ராரப்த கருமங்களினால் நிரஸ்தாவஸரங்களாய் ஸந்தவஸரங்களாயிருக்கும் கருமங்கள் ஸஞ்சிதங்களெனப்படும். அவற்றையே இங்கு அநாரப்தகார்யாந் என்றது. (10)

(மூலம்) அநாதிகாலப்ரவ்ருத்தம் விபரீதஜ்ஞாநம் ஆத்மவிஷயம் க்ருத்ஸ்நஜகத்விஷயஞ்ச விபரீதவ்ருத்தஞ்ச அசேஷவிஷயம் அத்யாபி வர்த்தமாநம் வர்த்திஷ்யமாணஞ்ச ஸர்வம் க்ஷமஸ்வ ॥ ௧௧॥

[அநாதிகாலப்ரவ்ருத்தம் விபரீதஜ்ஞாநம் ஆத்மவிஷயம் க்ருத்ஸ்ந ஜகத்விஷயஞ்ச விபரீத வ்ருத்தஞ்ச அசேஷ விஷயம் அத்யாபி வர்த்தமாநம் வர்த்திஷ்யமாணம் ச ஸர்வம் க்ஷமஸ்வ. (11)

இனி, மோக்ஷவிரோதியான புண்யபாபரூபமான விலக்கடியை க்ஷமித்தருளவேணுமென்று வேண்டுகிறார்.

அநாதிகால ப்ரவ்ருத்தம் — அடிதெரியாத காலம் முதற் கொண்டு விளைந்ததாய், ஆத்ம விஷயம் க்ருத்ஸ்ந ஜகத் விஷயஞ் ச விபரீதஜ்ஞாநம் — ஆத்மாவைப்பற்றினதாயும் ஸமஸ்தஜகத்தையும் பற்றினதாயுமிருக்கிற விபரீதஞானத்தை (க்ஷமித்தருளவேணும்;) அசேஷ விஷயம் — எல்லாவற்றையும் பற்றினதாய், அத்யாபி வர்த்தமாநம் - இன்னமும் தொடர்ந்துவாராநின்றதாய், வர்த்திஷ்யமாணஞ் ச- இனிமேல் உபாஸநாபலத்தாலே விளையப்போகிறதாயுள்ள, ஸர்வஞ் ச விபரீதவ்ருத்தம் க்ஷமஸ்வ — எல்லாவிதமான நிஷித்தாநுஷ்டானங்களையும் பொறுத்தருளவேணும். ஆத்ம விஷயமான விபரீதஜ்ஞானமாவது தேஹாத்மாபிமானம், ஸ்வதந்த்ராத்மப்ரமம், அந்யசேஷத்வப்ரமம் முதலியன. க்ருத்ஸ்நஜகத்விஷயமான விபரீதஜ்ஞானமாவது — *ஸர்வபூதாத்மகே! தாத! ஜகந்நாதே ஜகந்மயே, பரமாத்மநி கோவிந்தே மித்ராமித்ரகதா குத: ? * என்கிற ப்ரஹ்லாதன் படியின்றிக்கே தேவதிர்யங்மநுஷ்யாதி பதார்த்தங்களை அவையவையாக மாத்திரம்காண்கை. ஆத்மவிஷயம், க்ருத்ஸ்நஜகத் விஷயம் என்கிற விசேஷணங்கள் ' விபரீதவ்ருத்தம் ' என்கிற விசேஷ்யத்திலும் அந்வயிக்கும். ஆத்ம விஷயமான விபரீதவ்ருத்தமாவது — ஸ்வரக்ஷணே ஸ்வாந்வயம் முதலானது. ஜகத்விஷயமான விபரீதவ்ருத்தமாவது - தனக்கு ஒருவன் ஒரு தீங்கு செய்தால் அதை ஸ்வகர்மபலமென்றோ க்ருபாபலமென்றோ நினையாதே, நிமித்தமாத்ரமான சேதநனை ஸ்வதந்த்ரனாகவெண்ணி அவன் நமக்குத் தீங்கிழைத்தானென்று கொண்டு அவன் திறத்தில் ஒன்றுக்குப் பத்தாகத் தீங்குகள் செய்கை. விசேஷ விஷயம்- ஐச்வர்யம் முதலிய புருஷார்த்தங்களை விரும்புகை முதலான காம்யங்களைவிலக்ஷிக்கிறது. முன்பு

செய்தவற்றையும் இப்போது செய்கிறவற்றையும் இனிச் செய்யப்புகுகிறவற்றையு மெல்லாம் அறிவிலியான அடியேன் அறிகின்றிலேனாகிலும் ஸர்வஜ்ஞரான தேவரீரே அறிந்து பொறுத்தருளவேணு மென்றாராயிற்று. (11)

(மூலம்) மதீயா நாதி கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தாம் பகவத்ஸ்வரூப திரோதாநகரீம் விபரீத ஜ்ஞாந ஜநநீம் ஸ்வவிஷயாயாஶ்ச போக்ய புத்தேர் ஜநநீம் தேஹேந்த்ரியத்வேந போக்யத்வேந ஸூக்ஷ்மரூபேண சாவஸ்திதாம் தைவீம் குணமயீம் மாயாம் தாஸபூதம் "ஶரணாகதோஸ்மி தவாஸ்மி தாஸ" இதி வக்தாரம் மாம் தாரய ॥ ௧௨ ॥

[மதீயாநாதி கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தாம் பகவத்ஸ்வரூப திரோதாநகரீம் விபரீத ஜ்ஞாந ஜநநீம் ஸ்வவிஷயாயாச் ச போக்ய புத்தேர் ஜநநீம் தேஹேந்த்ரியத்வேந போக்யத்வேந ஸூக்ஷ்மரூபேண சாவஸ்திதாம் தைவீம் குணமயீம் மாயாம் தாஸபூதம் "சரணாகதோஸ்மி தவாஸ்மி தாஸ" இதி வக்தாரம் மாம் தாரய.] [12.]

இந்தசூர்ணையில் தாஸபூதம் என்று த்விதீயாந்தமாகச் சொல்லவேண்டியதை தாஸபூத: என்று ப்ரதமாந்தமாகச் சிலர் பாடஞ் செய்துவருவது மருள். தாஸபூதம் என்று த்விதீயாந்தமான பாடமே கொள்ளத்தக்கது. பூருவர்களுக்கெல்லாம் அபிமதமான பாடமும் இதுவே. தாஸபூதனும், ஶரணாகதோஸ்மி தவாஸ்மி தாஸ இதி வக்தாவுமான அடியேனை என்று பொருள் காண்க.

கீழ்ச்சொன்ன அஜ்ஞானத்துக்கடியான தேஹஸம்பந்தத்தைக் கழித்துத் தரவேணுமென்று ப்ரார்த்திக்கிறார்

இந்த சூர்ணையினால். எம்பெருமான் கீதையிலே * தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா । மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே ॥ * [7-14] என்று சொல்லி வைத்தானிறே. அதைத் திருவுள்ளத்திற் கொண்டே இங்கு மாம் தாரய என்கிறார். மாயையாவது ப்ரக்ருதி ; அதை அடியேன் கடந்தேறும்படி செய்தருள வேணுமென்கிறார்.

மதீய அநாதிகர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தாம் -- நெடுநாளாக நான் பண்ணிப்போந்த கர்மபரம்பரையாலே யுண்டானதாய்,

பகவத்ஸ்வரூப திரோதாநகரீம் — எம்பெருமானாகிய உன்னுடைய உண்மையைத் தெரிந்துகொள்ள வொட்டாது மறைப்பதுமாய்,

விபரீதஜ்ஞாந ஜநநீம் — தேஹாத்மப்ரமம் முதலிய விபரீத வுணர்ச்சியை விளைப்பதுமாய்,

ஸ்வ விஷயாயா : போக்ய புத்தேச் ச ஜநநீம்—ஸ்வ கார்யபூதமான சப்தாதிகளிலே போக்யதாபுத்தியைப் பிறப்பிப்பதுமாய்,

தேஹேந்த்ரியத்வேந போக்யத்வேந ஸூக்ஷ்மரூபேண ச அவஸ்திதாம் — போகாயதநமான தேஹரூபத்தாலும் போகோபகரணமான இந்த்ரியரூபத்தாலும் போக்யமான சப்தாதிரூபத்தாலும் இத்தனைக்கும் முதற்கிழங்கான ஸூக்ஷ்ம ப்ரக்ருதிரூபத்தாலும் [ஆக நான்கு வகைப்பட்ட பரிணாமத்தை யுடைத்தாய்] இராநின்ற,

தைவீம்—*இன்புறுமிவ்விளையாட்டுடையானுகையாலே தேவனென்று பேர்பெற்றவுன்னுலே க்ரீடாபரிகரமாகச் செய்யப்பட்டதாய்,

குணமயீம் – ஸத்வரஜஸ்தமோ குணமூர்த்தியாய்,

மாயாம் - விசித்ரகார்யகரமாகையினுலே மாயையென்று பேர்பெற்றதான ப்ரக்ருதியை,

(இதற்கு மாம் தாரய என்றதோடே அந்வயம்.)

மாம் என்கிற விசேஷ்யவ்யக்திக்கு இரண்டு விசேஷணமிடுகிருர்—தாஸபூதம் என்றும், ஶரணாகதோऽஸ்மி தவாஸ்மி தாஸ இதி வக்தாரம் என்றும். தாஸபூதம் – அடியேனுயும், சரணுகதோஸ்மி தவாஸ்மி தாஸ இதி வக்தாரம் — த்வயத்தில் பூர்வகண்டத்திற்படியே சரணுகதனுனேன், உத்தரகண்டத்திற்படியே கைங்கர்யநிரதனுனேன் என்று வாய்விட்டுச் சொல்பவனுயுமிருக்கிற, மாம் — என்னை, தாரய — (ப்ரக்ருதியைக்) கடந்தவனும்படி செய்தருளவேணும். [மாயாம் மாம் தாரயேதி விஶேஷ்யாந்வய:.] தவாஸ்மி தாஸ: என்கிற விடத்திலுள்ள அஸ்மி—ப்ரார்த்தநாபிப்ராயத்தாலே ப்ரயோகிக்கப்பட்டதென்று கொள்ளவேணும். தாஸவ்ருத்திபரனுயிருக்கக் கடவேன் என்றபடி, இப்படிகொள்ளாதபோது கீழே தாஸபூதம் என்றதையே மீண்டும் சொன்னதாக ஆகுமத்தனை - என்று தேசிகர் திருவுள்ளம் பற்றுகிருர்.

இனி சதுர்த்தியின் அர்த்தமான இஷ்டப்ராப்தியை ப்ரார்த்திக்கிருர் —

(மூலம்) * தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஶிஷ்யதே। ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோऽத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய:॥

𑌉𑌦𑌾𑌰𑌾𑌸𑍍𑌸𑌰𑍍𑌵 𑌏𑌵𑍈𑌤𑍇 𑌜𑍍𑌞𑌾𑌨𑍀 𑌤𑍍𑌵𑌾𑌤𑍍𑌮𑍈𑌵 𑌮𑍇 𑌮𑌤𑌮𑍍 । 𑌆𑌸𑍍𑌥𑌿𑌤𑌸𑍍𑌸 𑌹𑌿 𑌯𑍁𑌕𑍍𑌤𑌾𑌤𑍍𑌮𑌾 𑌮𑌾𑌮𑍇𑌵𑌾𑌨𑍁𑌤𑍍𑌤𑌮𑌾𑌂 𑌗𑌤𑌿𑌮𑍍 ॥ 𑌬𑌹𑍂𑌨𑌾𑌂 𑌜𑌨𑍍𑌮𑌨𑌾𑌮𑌨𑍍𑌤𑍇 𑌜𑍍𑌞𑌾𑌨𑌵𑌾𑌨𑍍𑌮𑌾𑌂 𑌪𑍍𑌰𑌪𑌦𑍍𑌯𑌤𑍇 । 𑌵𑌾𑌸𑍁𑌦𑍇𑌵𑌸𑍍𑌸𑌰𑍍𑌵𑌮𑌿𑌤𑌿 𑌸 𑌮𑌹𑌾𑌤𑍍𑌮𑌾 𑌸𑍁𑌦𑍁𑌰𑍍𑌲𑌭𑌃 ॥ * 𑌇𑌤𑌿 𑌶𑍍𑌲𑍋𑌕𑌤𑍍𑌰𑌯𑍋𑌦𑌿𑌤𑌜𑍍𑌞𑌾𑌨𑌿𑌨𑌂 𑌮𑌾𑌂 𑌕𑍁𑌰𑍁𑌷𑍍𑌵 ॥ ௧௩ ॥

[* தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏகபக்திர் விசிஷ்யதே, ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்த மஹம் ஸ ச மம ப்ரிய:, உதாராஸ் ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம். ஆஸ்திதஸ் ஸஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம். பஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்யதே, வாஸுதேவஸ்ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: * இதி ச்லோகத்ரயோதித ஜ்ஞாநிநம் மாம் குருஷ்வ. என்று தொடங்கி. [13]

நமச்சப்தத்தின் பொருளான விரோதி நிவர்த்தநத்தைக் கீழே ப்ரார்த்தித்தார்; அவ்வளவோடு நிற்கவொண்ணுமோ? பரமபுருஷார்த்தமான கைங்கர்ய ஸித்தியும் வேணுமே. அந்த கைங்கரியத்தை ப்ரார்த்திக்க நினைத்து, அதற்கு இன்றியமையாததாய் கைங்கர்யம் போலவே ப்ரியவிஷயமாய்த் திருநாட்டிலும் அநுவர்த்திக்குமவையான பரபக்திபரஜ்ஞான பரம பக்திகளை யபேக்ஷிக்க நினைத்து, பக்திரூபாபந்நமான ஜ்ஞானமுடையார்க்கே அவை ஸித்திக்கக் கூடுமாகையாலே அந்த ஜ்ஞானம் ஸித்திக்கவேண்டுமென்று, கீதாசார்யனருளிச்செய்த மூன்று ச்லோகங்களை முன்னிட்டுக்கொண்டு — அந்த ஜ்ஞானத்தை யுண்டாக்கி யருளவேணுமென்று வேண்டுகிறார். பகவத்கீதையில் ஏழாவது அத்யாயத்தில் பதினேழு பதினெட்டு பத்தொன்பதாம் ச்லோகங்களை அடை

வே அநுஸந்தித்து, இந்த மூன்று ச்லோகங்களாலும் தேர்ந்த ஞானத்தையுடையே ம்படி அடியேனைச் செய் தருளவேண்டுமென்று இரக்கிறார்.

இம்மூன்று சுலோகங்களுக்கும் அடைவே பொருள் விவரிக்கப்படுகிறது. கீழ்ச்லோகத்தில் * சதுர்விதா பஜந்தே மாம் *என்று தொடங்கி, தன்னைபஜிப்பவர்கள் நான்கு வகைப்பட்டவர்களென்றுசொன்னான்கண்ணன்; ப்ரஷ்டைச்வர்யகாமன், அபூர்வைச்வர்யகாமன், ஆத்மாநுபவமாகிற கைவல்யமோக்ஷத்தை விரும்புமவன், பகவதநுபவமாகிற பரமபுருஷார்த்தத்தை விரும்புமவன் என நால்வராகச் சொல்லப்பட்டாலும் ஐச்வர்யகாமர்களென்று ஒரே வகுப்பாதலால் மூவராகவே கொள்ளலாம். அப்படிப் பட்ட மூவகையான பக்தர்களுள் ஜ்ஞாநியென்பவன் சிறந்தவனென்கிறது [தேஷாம் ஜ்ஞாநீ....விசிஷ்யதே] என்று. அந்தச் சிறப்புக்குக் காரணமேதென்னில், [நித்யயுக்த:, ஏகபக்தி:] நித்யயுக்தனாய் ஏகபக்தியா யிருக்கையாலே ஜ்ஞாநியானவன் சிறந்தவன் என்கிறது. ஜ்ஞாநிந: அத்யர்த்தம் ப்ரிய: அஹம் — ஜ்ஞாநிக்கு என்னிடத்திலுள்ள ப்ரீதி வாசாமகோசர மென்றபடி. ஸ ச மம ப்ரிய:— அப்படியே அந்த ஞானியிடத்தில் எனக்குள்ள ப்ரீதியும் வாசாமகோசர மென்றபடி. ஏதே ஸர்வே ஏவ உதாரா:— கீழ்ச் சொன்ன அதிகாரிகள் யாவரும் என்னையே உபாஸிக்கிறபடியினால் ஔதார்யம் மிக்கவர்கள். என்னிடத்திலிருந்து சிறிதளவாகிலும் கொள்பவர்களை நான் எனக்கு ஸர்வஸ்வ தாதாக்களாக நினைப்பவனென்றபடி. ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம் — ஆனாலும் ஞானியையே நான் எனக்கு உயிராக நினைப்

பல னென்றபடி. ஏனென்னில்; ஸ ஹி யுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம் ஆஸ்தித:— என்னோடு சேர்ந்தே வாழ நினைத்திருக்கிற அந்த அதிகாரியானவன் என்னையே உயர்ந்த ப்ராப்யவஸ்துவாக நினைத்திருப்பதனால் என்றபடி. [மேல் * பஹூநாம் ஜந்மநா மந்தே என்கிற ச்லோகத்தினாலும் ஜ்ஞாநியின் சிறப்பே சொல்லப்படுகிறது.] பஹூநாம் ஜந்மநாம் அந்தே — பல பல பிறப்புகள் கடந்த பிறகு, ஜ்ஞாநவாந் ஸந் — எனக்கு சேஷப்பட்டிருக்கையே ஆத்மஸ்வரூபமென்று உணர்ந்தவனாகி, மாம் ப்ரபத்யதே — ஞானியானவன் என்னைப் பணிகின்றான்; எப்படி பணிகின்றானென்னில்; வாஸுதேவஸ் ஸர்வம் இதி— * உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணன் என்கிற ப்ரதிபத்தியோடு பணிகின்றான். ஸ: மஹாத்மா ஸுதுர்லப :— அப்படிப்பட்ட மஹாத்மா எனக்குக் கிடைப்பது அரிது.

ஆக இம்மூன்று ச்லோகங்களிலும் புகழ்ந்து கூறப்பட்ட ஞானியாக அடியேனைச் செய்தருள வேணுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று. (13)

(மூலம்) * 𑌪𑍁𑌰𑍁𑌷𑌃 𑌸 𑌪𑌰𑌃 𑌪𑌾𑌰𑍍𑌥! 𑌭𑌕𑍍𑌤𑍍𑌯𑌾 𑌲𑌭𑍍𑌯𑌸𑍍𑌤𑍍𑌵𑌨𑌨𑍍𑌯𑌯𑌾 * 𑌭𑌕𑍍𑌤𑍍𑌯𑌾 𑌤𑍍𑌵𑌨𑌨𑍍𑌯𑌯𑌾 𑌶𑌕𑍍𑌯𑌃 * 𑌮𑌦𑍍𑌭𑌕𑍍𑌤𑌿𑌂 𑌲𑌭𑌤𑍇 𑌪𑌰𑌾𑌮𑍍 * 𑌇𑌤𑌿 𑌸𑍍𑌥𑌾𑌨𑌤𑍍𑌰𑌯𑍋𑌦𑌿𑌤𑌪𑌰𑌭𑌕𑍍𑌤𑌿𑌯𑍁𑌕𑍍𑌤𑌂 𑌮𑌾𑌂 𑌕𑍁𑌰𑍁𑌷𑍍𑌵 ॥ (14)

[*புருஷஸ் ஸ பர: பார்த்த! பக்த்யா லப்யஸ் த்வநந்யயா* *பக்த்யா த்வநந்யயா சக்ய: * மத்பக்திம் லபதே பராம்* இதி ஸ்தாநத்ரயோதித பரபக்தியுக்தம் மாம் குருஷ்வ.] (14)

* புருஷஸ் ஸ பர: பார்த்த ! * என்கிற ச்லோகம் கீதையில் எட்டாவது அத்யாயத்தில் இருபத்திரண்டாவது. * பக்த்யா த்வநந்யயா சக்ய: * என்கிற ச்லோகம் பதினோராமத்யாயத்தில் ஐம்பத்து நான்காவது. * மத்பக்திம் லபதே பராம் * என்பது பதினெட்டா மத்யாயத்தில் ஐம்பத்து நான்காவது. ஆக இம் மூன்றிடங்களிலும் சொல்லப்பட்ட பரபக்தி அடியேனுக்கு விளைந்ததாகச் செய்தருள வேணுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று. (14)

(மூலம்) [illegible] (15)

[பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த்யேக ஸ்வபாவம் மாம் குருஷ்வ.] (15)

பரபக்தி விளைந்தவளவிலே பர்யாப்தி பிறவாதிறே. பர பக்தி பரஜ்ஞாநம் பரமபக்தி இவையே வடிவெடுத்தவனாக அடியேனைச் செய்தருள வேணுமென்னை. (15)

(மூலம்) [illegible] (16)

[பரபக்தி பரஜ்ஞாந பரம பக்தி க்ருத பரிபூர்ணாநவரத நித்ய விசததமாநந்ய ப்ரயோஜநா நவதிகாதிசய ப்ரிய பகவதநுப வோஹம் ததாவித பகவதநுபவஜநிதாநவதிகாதிசய ப்ரீதி காரிதா சேஷாவஸ்தோசிதா சேஷ சேஷதைகரதி ரூப நித்ய கிங்கரோ பவாநி.] (16)

*இந்த சூர்ணையினால், நித்யாநுபவத்தையும் நித்ய கைங்கர்யத்தையும் பெற்று வாழ்வேனாகவேணு மென்று ப்ரார்த்தித்தாராயிற்று. கீழ் இரண்டாவது சூர்ணையில் உள்ள வாக்கிய ஸந்நிவேசமே இங்குச் சிறிது மாறியிருக்கிற தத்தனை. விவரணம் அங்கே கண்டுகொள்வது. (பக்கம் 15, 16. காண்க)* (16)

[மூலம்] **ஏவம்பூத மத் கைங்கர்ய ப்ராப்த் யுபாயதயா அவக்ல்ப்த ஸமஸ்த வஸ்துவிஹீநோபி, அநந்த தத்விரோதி பாபாக்ராந்தோபி, அநந்த மதபசாரயுக்தோபி, அநந்த மதீயாபசாரயுக்தோபி, அநந்தாஸஹ்யாபசார யுக்தோபி, ஏதத் கார்ய காரண பூதாநாதி விபரீதாஹங்கார விமூடாத்ம ஸ்வபாவோபி, ஏததுபய கார்ய காரண பூதாநாதி விபரீத வாஸநா ஸம்பத்தோபி, ஏததநுகுண ப்ரக்ருதி விசேஷ ஸம்பத்தோபி, ஏதந் மூலாத்யாத்மிக ஆதிபௌதிக ஆதிதைவிக ஸுகது:க்க தத்தேது ததிதரோபேக்ஷணீய விஷயாநுபவஜ்ஞாந ஸங்கோசரூப மச்சரணாரவிந்த யுகளைகாந்திகாத்யந்திக பரபக்தி பரஜ்ஞாந பரமபக்தி விக்ந ப்ரதிஹதோபி, யேந கேநாபி ப்ரகாரேண த்வயவக்தா த்வம் கேவலம் மதீயயைவ தயயா நிச்சேஷ விநஷ்ட ஸஹேதுக மச்சரணாரவிந்தயுகளை காந்திகாத்யந்திக பரபக்தி பரஜ்ஞாந பரம பக்தி விக்ந: மத்ப்ரஸாத லப்த மச்சரணாரவிந்த யுகளைகாந்தி காத்யந்திக பரபக்தி பரஜ்ஞான பரமபக்தி; மத்ப்ரஸாதா தேவ ஸாக்ஷாத் க்ருத யதாவஸ்தித மத் ஸ்வரூப ரூப குணவிபூதி லீலோபகரண விஸ்தார:, அபரோக்ஷஸித்த மந்நியாம்யதா மத்தாஸ்யைக ஸ்வபாவாத்மஸ்வரூப:, மதேகாநுபவ:, மத்தாஸ்யைக ப்ரிய:, பரிபூர்ணாநவரத நித்ய விசததமாநந்யப்ரயோஜநா நவதிகாதிசய ப்ரிய மதநுபவஸ் த்வம் ததாவித மதநுபவ ஜநிதா நவதிகாதிசய ப்ரீதிகாரிதா சேஷாவஸ்தோசித சேஷ சேஷதைகரதிரூப நித்யகிங்கரோ பவ.** (17.)

இனி இதற்குமேல் இந்த கத்யம் முடியுமளவும் எம்பெருமானுடைய ப்ரதிவசந ப்ரகாரத்தை அநுவதிக்கிறபடி...... — ஏவம்பூத மத்கைங்கர்ய ப்ராப்த்யுபாயதயா அவக்லுப்த ஸமஸ்தவஸ்து விஹீநோபி — (இந்த சூர்ணையின் நடுவில் " த்வம் கேவலம் மதீயயைவ தயயா " என்றவிடத்திலுள்ள த்வம் என்பது முதலில் யோஜித்துக் கொள்ளத்தக்கது, ஸ்ரீ ராமாநுஜரை நோக்கி ஸ்ரீ ரங்கநாதனுடைய ப்ரதிவசனம் இது. கீழில் சூர்ணையில் " நித்யகிங்கரோ பவாநி " என்று ப்ரார்த்தித்ததற்கு—அப்படியே நித்ய கிங்கரராகக் கடவீரென்று அநுக்ரஹம் செய்வது இந்த சூர்ணை. ' ஏவம்பூத ' என்றது கைங்கர்யத்திற்கு விசேஷணம். கீழ்ச் சூர்ணையில் எப்படிப்பட்ட கைங்கர்யம் ப்ரார்த்திக்கப்பட்டதோ அதை அநுவதிக்கிறபடி. நீர் விரும்பினபடியே கைங்கரியம் பெறுவதற்கு எவ்வெவ்விதமான உபாயா நுஷ்டானங்கள் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட் டிருக்கின்றனவோ அவை யொன்றும் உமக்கு இல்லையேயாகிலும் என்கை.

அநந்த தத்விரோதி பாப ஆக்ராந்தோபி — அப்படிப்பட்ட உபாயாநுஷ்டானங்களை இனிமேலும் ஸம்பாதித்துக் கொள்ள வொண்ணாதபடி அவற்றுக்கு விரோதிகளான அபரிமித பாபங்கள் மலிந்திருக்கப் பெற்றீராகிலும்.

அநந்த மதபசாரயுக்தோபி — என்னளவில் பண்ணின அபசாரங்கள் அபரிமிதமாக இருக்கப் பெற்றீராகிலும்.

அநந்த மதீயாபசாரயுக்தோபி — அபரிமிதமான பாகவதாபசாரங்கள் மலிந்திருக்கப் பெற்றீராகிலும்.

அநந்த அஸஹ்யாபசார யுக்தோபி — அபரிமிதமான அஸஹ்யாபசாரங்கள் மலிந்திருக்கப் பெற்றீராகிலும்.

ஏதத் கார்ய காரணபூத அநாதி விபரீதா ஹங்காரவி மூடாத்மஸ்வபாவோபி — இப்படிப்பட்ட அபசாரங்களி னால் உண்டாகுமதும் இவற்றை மேன்மேலு முண்டாக்கு வதுமான அநாதி விபரீதாஹங்காரத்தினால் மறைபட்ட ஆத்ம ஸ்வபாவத்தையுடை யீராகிலும்.

ஏததுபய கார்ய காரணபூத அநாதி விபரீத வாஸநாஸம் பத்தோபி — கீழ்ச் சொன்ன அபசாரமும் அஹங்காரமு மாகிற இரண்டுக்கும் கார்யமும் காரணமுமான அநாதி விபரீதவாஸனை சூழப்பெற்றிருந்தீராகிலும்.

ஏததநுகுண ப்ரக்ருதிவிசேஷ ஸம்பத்தோபி — கீழ்ச் சொன்ன அபசார அஹங்கார வாஸனைகளாகிற மூன்று க்கும் ஏற்ற ராஜஸதாமஸ ப்ரக்ருதியினாலே நன்கு கட்டுப் பட்டிருந்தீராகிலும்.

ஏதந்மூல ஆத்யாத்மிக ஆதிபௌதிக ஆதிதைவிக ஸுக துக்க தத்தேது ததிதர உபேக்ஷணீய விஷயாநுபவஜ்ஞாந ஸங்கோச ரூப மச்சரணாரவிந்த யுகளைகாந்திக ஆத்யந்திக பரபக்தி பரஜ்ஞாந பரமபக்தி விக்ந ப்ரதிஹதோபி — கீழ்ச் சொன்ன ப்ரக்ருதியடியாக வருகிற தாபத்ரய மென்னப் படுகிற ஸுகதுக்கங்க ளென்ன அவற்றுக்கு ஹேதுவான வை யென்ன அந்த ஸுகதுக்கங்களிற்காட்டிலும் வேறான உபேக்ஷிக்கக் கூடிய விஷயங்களென்ன, இவற்றின் அநு பவமும் ஜ்ஞாந ஸங்கோசமுமாகிய — என் திருவடியிணை களைப் பற்றின பரிபூர்ண பரபக்தி பரஜ்ஞான பரமபக்தி யிடையூறுகளினால் கெடுதல்களடைந் திருந்தீராகிலும்.

யேந கேநாபி ப்ரகாரேண த்வய வக்தா த்வம்—ஏதேனு மொருபடி த்வய மந்த்ரத்தைச் சொன்னவரான நீர்,

கேவலம் மதீயயைவ தயயா — என்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலேயே, நிச்சேஷ விநஷ்ட ஸஹேதுக மச்சரணாரவிந்த யுகளைகாந்திகாத்யந்திக பரபக்தி பரஜ்ஞாந பரமபக்தி விக்ந:— என்னுடைய திருவடித்தாமரை யிணைகளைப்பற்றிய பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளின் இடையூறுகளெல்லாம் நிர்மூலமாக [அவற்றின் காரணங்களோடுங் கூட] நன்கு கழியப்பெற்றவராகி,

மத் ப்ரஸாதலப்த மச்சரணாரவிந்த யுகளைகாந்திக ஆத்யந்திக பரபக்தி பரஜ்ஞாந பரமபக்தி: — என் திருவடித் தாமரையிணைகளைப் பற்றிய பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகள் என்னுடைய அநுக்ரஹமடியாக உண்டாகப்பெற்றவராய்,

மத் ப்ரஸாதாத் ஏவ — என்னுடைய அநுக்ரஹமடியாகவே, ஸாக்ஷாத் க்ருத யதாவஸ்தித மத்ஸ்வரூபரூப குணவிபூதி லீலோபகரண விஸ்தார :— என்னுடைய ஸ்வரூபம் ரூபம் திருக்குணங்கள் நித்யவிபூதி லீலா விபூதி ஆகிய இவற்றின் விஸ்தாரங்களை உள்ளபடி ஸாக்ஷாத்கரிக்கப் பெற்றவராய்,

அபரோக்ஷஸித்த மந்நியாம்யதா மத்தாஸ்யைக ஸ்வபாவாத்ம ஸ்வரூப :— எனக்கே நியாம்ய மாயும் எனக்கே அடிமைப்பட்டு மிருக்கையாகிற இயற்கையான ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணரப் பெற்றவராய்,

மதேகாநுபவ : — என்னொருவனையே அநுபவிக்க விரும்பியவராய்,

மத்தாஸ்யைகப்ரிய: — எனக்குக் கைங்கரியம் பண்ணுவ தொன்றிலேயே ஊற்ற முடையவராய்,

பரிபூர்ணாநவரத நித்யவிசததம அநந்ய ப்ரயோஜந அநவதிகாதிசய ப்ரிய மதநுபவஸ் த்வம் — *பரிபூர்ணமாயும் இடைவிடாததாயும் எப்போதும் மிக விசதமாயும் ப்ரயோஜநாந்தரப் பற்று அற்றதாயும் பரமப்ரியமாயு மிருக்கிற என்னநுபவத்தை யுடையீராய்,*

ததாவித மதநுபவஜநித அநவதிகாதிசய ப்ரீதிகாரித அசேஷாவஸ்தோசித அசேஷ சேஷதைக ரதிரூப நித்ய கிங்கரோ பவ — *அப்படிப்பட்ட என்னநுபவத்தினால் உண்டு பண்ணப்பட்ட மிகச் சிறந்த உகப்பினாலாகிய ஸர்வாவஸ்தோசித ஸகல கைங்கரியங்களிலும் ஆசை கொண்டிருக்கும் அடியவராக ஆகக்கடவீர். (என்று அநுக்ரஹித்தபடி.)*

*இந்த சூர்ணையின் பரமதாற்பரியமாவது - எனக்கு நித்ய கைங்கரியம் செய்து களிக்க வேணு மென்றாசை கொண்ட நீர் அதற்குரிய ஒரு உபாயத்திலும் அந்வய மற்றிருந்தீராகிலும், அந்த உபாயம் இனிமேலும் நிஷ்பந்நமாக முடியாதபடி விரோதிகளான பாபங்கள் கூடு பூரித் திருந்தீராகிலும், பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாரங்கள் மலிந்திருந்தீராகிலும், பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகள் விளையாமைக்குறுப்பான இடையூறுகள் பல மலிந்திருந்தீராகிலும், நீர் ஆர்த்த ப்ரபந்நராகியோ த்ருப்த ப்ரபந்நராகியோ த்வயமந்த்ரத்தை அநுஸந்தித்தீராதலால் என்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலேயே இடையூறுகளெல்லாம் நீங்கப்பெற்று பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகள் புஷ்கலமாகப்பெற்று என்னுடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளை ஸாக்ஷாத் கரிக்கப் பெற்று உம்முடைய ஸ்வரூபத்தையும் நன்கு தெளியப்பெற்று என்னையே அநுபவிப்பவராய் எனக்கே தொண்டு செய்ப*

வாய் வாழக்கடவீரென்று எம்பெருமான் அநுக்ரஹித்தருளினபடியை அருளிச் செய்தாராயிற்று. (17.)

(மூலம்) ஏவம் பூதோஸி ॥ 18 ॥

[ஏவம்பூதோஸி.] (18)

இதுவும் நம் பெருமாளுடைய திருமுகப்பாசுரம். கீழே நான் அநுக்ரஹித்தபடியே ஆகத் தொடங்கிவிட்டீர் என்றபடி. "ஏவம் ஸித்த ஏவ த்வம் ஜாதோஸீத்யர்த்த:" என்பது தேசிக பாஷ்ய ஸூக்தி. (18)

(மூலம்) ஆத்யாத்மிகாதிபௌதிகாதிதைவிக து:க்க விக்ந கந்த ரஹிதஸ்த்வம் த்வயமர்த்தாநுஸந்தாநேந ஸஹ ஸதைவம் வக்தா யாவச்சரீரபாதம் அத்ரைவ ஶ்ரீரங்கே ஸுகமாஸ்வ ॥ 19.

[ஆத்யாதமிகாதி பௌதிகா திதைவிக து:க்க விக்ந கந்த ரஹிதஸ் த்வம் த்வயமர்த்தாநுஸந்தாநேந ஸஹ ஸதா ஏவம் வக்தா யாவச்சரீரபாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ.] (கக)

* ஆற்றங்கரை வாழ்மரம் போலஞ்சுகின்றேன் * என்றும் * இருபாடெரி கொள்ளியினுள் ளெறும்பே போலுருகா நிற்கு மென்னுள்ளம் * என்றும் * வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே உள்ளந் துளங்கா நிற்பன் * என்றும் அஞ்ச வேண்டும்படியான இவ்விருள் தருமா ஞாலத்திலே நிரபாயமாகக் காலக்ஷேபம் செய்ய வழியேது? என்கிற சங்கைக்குப் பரிஹாரமாக இந்த சூர்ணையும் எம்பெருமானுடைய திருமுகப் பாசுரமாகத் திருவவதரிக்கிறபடி.

தாபத்ரய ஜநித துக்கமாகிற இடையூறு சிறிதுமில்லா தவராய் த்வயமந்த்ரத்தை அர்த்தாநு ஸந்தானத்தோடுகூட எப்போதும் இப்படியே சொல்லிக் கொண்டிருப்பவராய் இவ்வுடல் தொலையும் வரை இந்தத் திருவரங்கம் பெரிய கோயிலிலேயே இனிது வாழக்கடவீ ரென்று நம்பெருமாள் சோதிவாய் திறந்தருளிச் செய்தபடி. இங்கு ஸ்ரீரங்கத்தைச் சொன்னது உகந்தருளின நிலங்களெல்லாவற்றுக்கும் உபலக்ஷணமென்று தேசிகன் திருவுள்ளம் பற்றுகிறார். (19)

(மூலம்) சரீரபாதஸமயே து கேவலம் மதீயயைவ
தயயா அதிப்ரபுத்த: மாமேவாவலோகயந் அப்ரச்யுத
பூர்வஸம்ஸ்காரமநோரத: ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸுகேந
இமாம் ப்ரக்ருதிம் ஸ்தூலஸூக்ஷ்மரூபாம் விஸ்ருஜ்ய, ததாநீ
மேவ மத்ப்ரஸாதலப்த மச்சரணாரவிந்த யுகளைகாந்தி
காத்யந்திக பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திக்ருத பரிபூ
ர்ணாநவரத நித்ய விசததமாநந்ய ப்ரயோஜநாநவதி
காதிசய ப்ரிய மதநுபவஸ்த்வம் ததாவித மதநு
பவஜநிதாநவதிகாதிசய ப்ரீதிகாரிதாசேஷாவஸ்தோசி
தாசேஷசேஷதைகரதிரூப நித்யகிங்கரோ பவிஷ்யஸி ॥ 20 ॥

[சரீரபாதஸமயே து கேவலம் மதீயயைவ தயயா அதிப்ரபுத்தோ மாமேவாவலோகயந் அப்ரச்யுத பூர்வ ஸம்ஸ்காரமநோரத: ஜீர்ண மிவ வஸ்த்ரம் ஸுகேந இமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய, ததாநீமேவ மத் ப்ரஸாத லப்த மச்சரணாரவிந்த யுகளை காந்திகாத்யந்திக பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திக்ருத பரிபூர்ணாநவரத நித்ய விசததமாநந்ய ப்ரயோஜநாநவதிகாதிசய ப்ரிய மதநுபவ ஜநிதா நவதிகாதிசய

**ப்ரீதிகாரிதா சேஷாவஸ்தோசிதா சேஷ சேஷதைக ரதிரூப நித்ய கிங்கரோ பவிஷ்யஸி. (20)**

*ப்ரபந்நனுக்கு பூர்வக்ருத்ய மென்றும் உத்தரக்ருத்ய மென்றும் இரண்டுண்டு. பூர்வக்ருத்யம் கீழே பரக்கச் சொல்லிற்று. உத்தரக்ருத்யம் சொல்லுகிற திப்போது. இவ்வுடல் சரியும் நிலைமை எப்படிப்பட்டது? பரமபலன் கைபுகுவது எப்போது? என்கிற கேள்விகளுக்கு விடையிறுக்கிறது இங்கு. இதுவும் பெரிய பெருமாளுடைய திருவாக்கநுவாதம்.*

சரீரபாதஸமயே து — *உடல் சரிந்து போம்போது,*

கேவலம் மதீயயைவ தயயா அதிப்ரபுத்த:— *என்னுடைய இயற்கையான அருளாலேயே மிகவும் சிறந்த ஞான முடையீராய்,*

மாம் ஏவ அவலோகயந் — *இதற்குமுன் சிந்திக்கப் பட்ட என்னையே சிந்திப்பவராகி,*

அப்ரச்யுத பூர்வஸம்ஸ்கார மநோரத: — *" எம்பெருமானே எனக்குப் பரமப்ராப்யபூதன் " என்கிற ஸம்ஸ காரமும் ப்ராப்தியிலுண்டான பாரிப்பும் குன்றாதவராகி,*

ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபாம் இமாம் ப்ரக்ருதிம் ஜீர்ணம் வஸ்த்ரமிவ ஸுகேந விஸ்ருஜ்ய — *ஸ்தூலமும் ஸூக்ஷ்மமுமான இந்த ப்ரக்ருதியை பழைய வஸ்த்ரத்தை விடுமா போலே எளிதாக விட்டு,*

ததாநீம் ஏவ — *அப்போதே [தாமதமின்றி],*

மத்ப்ரஸாத லப்த மச்சரணாரவிந்தயுகளைகாந்திகாத்யந்திக பரபக்தி பரஜ்ஞாந பரமபக்தி க்ருத பரிபூர்ண நவரத

நித்ய விசததமாநந்ய ப்ரயோஜநா நவதிகாதிசய ப்ரிய மதநுபவஜநிதா நவதிகாதிசய ப்ரீதிகாரித அசேஷாவஸ்தோசிதா சேஷ சேஷதைகரதிரூப நித்ய கிங்கர: பவிஷ்யஸி – என்னுடைய அநுக்ரஹத்தினாலேயே ..................நித்ய கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெற்றவராகப் போகிறீர்.—கீழே “ பாரமார்த்திக பகவச்சரணாரவிந்த யுகளைகாந்திக காத்யந்திக” என்கிற இரண்டாவது சூர்ணையில் அருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகளே இங்குமுள்ளனவதலால் விரிவான வுரையை அங்கே * (பக்கம் 15, 16ல்) காண்க.

(மூலம்) 𑌮𑌾 𑌤𑍇 𑌭𑍂𑌤𑍍𑌰 𑌸𑌂𑌶𑌯𑌃 ॥ 21.

[மா தே பூதத்ர ஸம்சய:] (21)

“ நித்யகிங்கரோ பவிஷ்யஸி ” என்று அநுக்ரஹித்த விவ்விஷயத்தில் உமக்கு ஸம்சயம் வர்த்திக்க வேண்டாவென்கிறது. * ப்ரஸக்தஸ்யைவ ஹி ப்ரதிஷேத: * என்றிறே நியாயமிருப்பது; இங்கு ஸந்தேஹ ப்ரஸக்தி யுண்டோவென்னில்; உலகில் க்ஷுத்ர பலன்களைப் பெறுவதற்கும் மிகவும் கனத்த உபாயாநுஷ்டானங்கள் காணுகின்றோம்; மிகமிகக் கனத்த பேறாகிய மோக்ஷ புருஷார்த்தம் பெறுவதற்கு - துஷ்கரத்வத்தில் இனியிதுக்கு அவ்வருகில்லை யென்னலாம்படி பரம துஷ்கரமான உபாயம் இருக்கவேண்டாவோ? மிகவும் ஸுகரமான இந்த ந்யாஸ மாத்ரத்தினாலே பேறு தப்பாதென்னில், இது கண்துடைக்கிற வார்த்தையாயிருக்குமோ வென்று சிலர்க்கு சங்கையுண்டாகக் கூடு மாகையாலே அவர்களுக்கும் தெளிவு பிறப்பிக்கவேண்டி எம்பெருமானுரை அபதேசித்து * மா தே பூத் அத்ர ஸம்சய : * என்று சோதிவாய் திறந்து அருளிச் செய்கிறபடி. (21)

(மூலம்) * 𑌅𑌨𑍃𑌤𑌂 𑌨𑍋𑌕𑍍𑌤𑌪𑍂𑌰𑍍𑌵𑌂 𑌮𑍇 𑌨 𑌚 𑌵𑌕𑍍𑌷𑍍𑌯𑍇 𑌕𑌦𑌾𑌚𑌨. * 𑌰𑌾𑌮𑍋 𑌦𑍍𑌵𑌿𑌰𑍍𑌨𑌾𑌭𑌿𑌭𑌾𑌷𑌤𑍇 * 𑌸𑌕𑍃𑌦𑍇𑌵 𑌪𑍍𑌰𑌪𑌨𑍍𑌨𑌾𑌯 𑌤𑌵𑌾𑌸𑍍𑌮𑍀𑌤𑌿 𑌚 𑌯𑌾𑌚𑌤𑍇। 𑌅𑌭𑌯𑌂 𑌸𑌰𑍍𑌵𑌭𑍂𑌤𑍇𑌭𑍍𑌯𑍋 𑌦𑌦𑌾𑌮𑍍𑌯𑍇𑌤𑌦𑍍𑌵𑍍𑌰𑌤𑌂 𑌮𑌮 ॥ * 𑌸𑌰𑍍𑌵𑌧𑌰𑍍𑌮𑌾𑌨𑍍 𑌪𑌰𑌿𑌤𑍍𑌯𑌜𑍍𑌯 𑌮𑌾𑌮𑍇𑌕𑌂 𑌶𑌰𑌣𑌂 𑌵𑍍𑌰𑌜। 𑌅𑌹𑌂 𑌤𑍍𑌵𑌾 𑌸𑌰𑍍𑌵𑌪𑌾𑌪𑍇𑌭𑍍𑌯𑍋 𑌮𑍋𑌕𑍍𑌷𑌯𑌿𑌷𑍍𑌯𑌾𑌮𑌿 𑌮𑌾 𑌶𑍁𑌚𑌃॥ *𑌇𑌤𑌿 𑌮𑌯𑍈𑌵 𑌹𑍍𑌯𑍁𑌕𑍍𑌤𑌮𑍍॥22॥

[*அந்ருதம் நோக்த பூர்வம் மே ந ச வக்ஷ்யே கதாசந * * ராமோ த்விர்நாபிபாஷதே * ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே, அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம * ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: * இதி மயைவ ஹி உக்தம்.] (22)

* மா தே பூத் அத்ர ஸம்சய: * என்று கீழே அருளிச் செய்ததையே நன்கு நிலைநாட்டுதற்காக இந்த சூர்ணையும் மேல் சூர்ணையும் அவதரிக்கின்றன. என்னுடைய நித்ய கைங்கர்ய ப்ராப்தியில் உமக்கு ஸந்தேஹம் வர்த்திக்கு மாகில் நான் ஏற்கெனவே பேசி வைத்திருக்கின்ற வார்த்தைகள் விரோதிக்குமே; அவை பொய்யாகுமே. “தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி யிருப்பனகள் பேர்க்கவும் போராவே” என்று உம்முடைய திருத்தங் கையாரும் சொல்லி வைத்தாளே; ஆகவே என்னுடைய வார்த்தையை நீர் உபச்சந்தநமாத்திரமாகக் கொள்ளா தொழிய வேணு மென்று நம்பெருமாள் அருளிச் செய்த படி. இது வரையில் ஒரு காலும் நான் பொய் சொல்லிற் றில்லை; இனிமேல் சொல்லப் போகிறது மில்லை யென்று

க்ருஷ்ணாவதாரத்திலே சொன்னேன்; இராமன் வாயிலே இரண்டு பேச்சு வாரா தென்று ராமாவதாரத்திலே சொன்னேன்; அன்றியும், ராமாவதாரத்திலே கடற்கரையிலே விபீஷணாழ்வானை வ்யாஜீகரித்து * ஸக்ருதேவ ப்ரபந்நாய * என்கிற சரம ச்லோகமுரைத்தேன் ; க்ருஷ்ணாவதாரத்திலே திருத்தேர்த்தட்டிலே அர்ஜுநனை வ்யாஜீகரித்து * ஸர்வதர்மாந் பரித்யஜ்ய * என்கிற சரமச்லோகமுரைத்தேன் ; * ஸக்ருதேவவில் * ஏதத வ்ரதம் மம * என்பது உயிரான வார்த்தை. * ஸர்வதர்மானில் * மா சுச: * என்பது உயிரான வார்த்தை. ஆக இப்படிச் சொல்லி யிருக்கிற நான் இன்றாகப் பொய்யனாக மாட்டேன் காணும் என்று திண்மை பெறுத்தினபடி. (22.)

(மூலம்) 𑌅𑌤𑌸𑍍𑌤𑍍𑌵𑌂 𑌤𑌵 𑌤𑌤𑍍𑌤𑍍𑌵𑌤𑍋 𑌮𑌜𑍍𑌜𑍍𑌞𑌾𑌨𑌦𑌰𑍍𑌶𑌨
𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌤𑌿𑌷𑍁 𑌨𑌿𑌸𑍍𑌸𑌂𑌶𑌯𑌸𑍍 𑌸𑍁𑌖𑌮𑌾𑌸𑍍𑌵 ॥ 23 ॥

[அதஸ் த்வம் தவ தத்வதோ மத்ஜ்ஞாந தர்சந ப்ராப்திஷு நிஸ்ஸம்சயஸ் ஸுக மாஸ்வ.] (23)

கீழ்ச் சொன்னதையே திடப்படுத்தி யருளிச் செய்கிறவிது ஸந்தோஷாதிசயத்திற்காகவாயிற்று. இதுவும் பகவத் வாக்யம். அத: — ஸத்ய வாதியும் ஸத்யவ்ரதனுமான நான் சொன்ன வார்த்தை மிகவும் விச்வஸிக்கத் தகுந்ததாகையினாலே, த்வம் – ப்ராமாணிகரான நீர், தவ – என்னாலே ஸ்வீகரிக்கப்பட்ட ஸகல ஸுகங்களையு முடையவரான உம்முடைய, தத்த்வத: மத் ஜ்ஞாந தர்சந ப்ராப்திஷு— உள்ளபடி என்னை யறிவது, காண்பது, நித்ய கைங்கர்யம் பண்ணுவது ஆகிற விவற்றில், நிஸ்ஸம்சய:-சங்காகளங்க லேசமு மில்லாதவராய், ஸுகம் ஆஸ்வ - இனிது வாழ்ந்

திருக்கக் கடவீர் என்று எம்பெருமானாரை நோக்கி எம்பெருமான் அருளிச் செய்த திருமுகப்பாசுரம். (23)

24. இதற்கு மேல் * 𑌅𑌨𑍍𑌤𑍍𑌯𑌕𑌾𑌲𑍇 𑌸𑍍𑌮𑍃𑌤𑌿𑌰𑍍𑌯𑌾 𑌤𑍁 𑌤𑌵 𑌕𑍈𑌙𑍍𑌕𑌰𑍍𑌯𑌕𑌾𑌰𑌿𑌤𑌾 । 𑌤𑌾𑌮𑍇𑌨𑌾𑌂 𑌭𑌗𑌵𑌨𑍍𑌨𑌦𑍍𑌯 𑌕𑍍𑌰𑌿𑌯𑌮𑌾𑌣𑌾𑌂 𑌕𑍁𑌰𑍁𑌷𑍍𑌵 𑌮𑍇 ॥ * அந்த்யகாலே ஸ்ம்ருதிர் யா து தவ கைங்கர்ய காரிதா, தாமேநாம் பகவந் அத்ய க்ரியமாணாம் குருஷ்வ மே. * என்றொரு ச்லோகம் அநுஸந்திக்கப்பட்டு வருகிறது. ஆனால், பெரிய வாச்சான் பிள்ளையோ ச்ருத ப்ரகாசிகாசார்யரோ தேசிகனோ இதற்கு வியாக்கியானம் செய்தருளக்காண்கின்றிலோம்......................

எம்பெருமானா ரருளிச் செய்த கத்யத்ரயத்தில்

சரணாகதி கத்யம் முற்றிற்று.

ஆழ்வார் திருவடிகளே சரணம். எம்பெருமானார் திருவடிகளே சரணம். ஜீயர் திருவடிகளே சரணம்.

---

ஸ்ரீ காஞ்சீ ப்ரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராசாரியர் இயற்றிய
**கத்ய பாவப்ரகாசிகையில்**
முதற்பகுதி முற்றுப்பெற்றது.

---

ஸ்ரீ

# சரணாகதி கத்யத்தின் தாத்பர்ய ஸாரம்.

இந்த கத்யத்திலுள்ள சூர்ணைகள் 24. இவற்றுக்கு ப்ரதிபதார்த்தமும் விசேஷார்த்தமும் எழுதப்பட்டிருந்தாலும் ஸாரமான தாற்பரியம் கதைபோல் நெஞ்சில் படிவதற்காக இந்த தாத்பர்ய ஸாரம் எழுதப்படுகிறது.

சூர்ணை. 1. மேல் * அகில ஹேய ப்ரத்யநீகே த்யாதியான ஐந்தாவது சூர்ணையில் ஸ்வாமி தாம் அநுஸந்திக்கப் போகிற பகவச்சரணாகதி நன்கு நிறைவேறுவதற்காக முந்துறமுன்னம் பெரிய பிராட்டியார் பக்கலிலே புருஷகார ப்ரபத்தி செய்யப்படுகிறது.

2. பெரிய பிராட்டியாரை நோக்கிச் செய்த புருஷகார ப்ரபத்தி இன்னதற்காக வென்பது வ்யக்தமாகச் சொல்லப்படுகிறது.

3, 4. அங்ஙனமேயாயிடுக வென்று பெரிய பிராட்டியார் அநுக்ரஹம் செய்தருளினமை சொல்லிற்று.

5. எம்பெருமானுடைய திவ்யாத்மஸ்வரூப திவ்ய மங்கள விக்ரஹங்களின் வைலக்ஷண்யத்தையும், கல்யாண குணயோகத்தையும, திவ்ய பூஷண விசிஷ்டதையையும், திவ்யாயுதச் சேர்த்தியையும், திவ்ய மஹிஷீ ஸாஹித்யத்தையும், நித்யஸூரிகளோட்டைச் சேர்த்தியையும், நித்ய விபூதி நாயகத்வத்தையும், லீலா விபூதி நிர்வாஹகத்வத்தை

யும், மற்றும் ஸத்யகாமத்வ ஸத்ய ஸங்கல்பத்வாதி குண விசேஷங்களுடைமையையும் பரக்கச் சொல்லியேத்தி எம்பெருமானுடைய திருவடித் தாமரையிணைகளிலே சரணாகதி செய்தமை சொல்லிற்று.

6, 7, 8, 9. த்வயாநுஸந்தானம் செய்தருளி, புராண ச்லோகங்களிரண்டையும் கீதையிலுள்ள மூன்று ச்லோகங்களையும் அநுஸந்தித்தாராயிற்று.

10, 11. காலத்ரயத்திலும் கரண த்ரயத்தாலும் விளையும் ஸமஸ்தாபசாரங்களையும் பொறுத்தருள வேணுமென்று ப்ரார்த்தித்தது. 10-ல் நிஷித்தாசரண க்ஷமா ப்ரார்த்தனை; 11-ல் காம்யாசரண க்ஷமா ப்ரார்த்தனை.

12. கீதையில் * மம மாயா துரத்யயா * என்றும் * மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே * என்றும் சொல்லியுள்ளதை யநுஸரித்து மாயையை மடிவிக்க வேணுமென்று ப்ரார்த்தித்தது.

13. கீதையில் மூன்று ச்லோகங்களை யெடுத்துக் காட்டி அவற்றில் சொல்லப்பட்ட ஜ்ஞானம் தமக்கு உண்டாகவேணுமென்று பிரார்த்தித்தது.

14. கீதையில் மூன்றிடங்களில் சொல்லப்பட்ட பரபக்தி தமக்கு விளைய வேணுமென்று ப்ரார்த்தித்தது.

15. பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளே வடிவெடுத்தவனாக அடியேனைச் செய்தருள வேணுமென்று பிரார்த்தித்தது.

16. அந்த பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளால் விலக்ஷண பகவதநுபவம் விளைந்து அவ்வநுபவ பரீவாஹ ரூபமாக நித்யகைங்கர்யருசி விளையவேணுமென்றது.

[இனி இதற்குமேல் கத்யம் முழுவதும்
எம்பெருமானுடைய ப்ரதிவசநம்.]

17, வாரீர் இராமானுசரே!, எனக்கு நித்ய கைங்கரியஞ்செய்து களிக்க விரும்பிய நீர் அதற்கு உரிய ஒரு உபாயத்திலும் அந்வயமற்றிருந்தீராகிலும், அந்த உபாயம் இனிமேலும் நிஷ்பந்நமாகக் கூடாதபடி விரோதிகளான பாபங்கள் நிரம்பி யிருந்தீராகிலும், ஸகலவிதமான அபசாரங்களும் மலிந்திருந்தீராகிலும், பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகள் விளையாமைக் குறிப்பான இடையூறுகள் பல மலிந்திருந்தீராகிலும், நீர் ஆர்த்த ப்ரபந்நராகியோ த்ருப்த ப்ரபந்நராகியோ த்வய மந்த்ரத்தை அநுஸந்தித்தீராதலால் என்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலேயே இடையூறுகளெல்லாம் நீங்கப்பெற்று பரபக்தி பரஜ்ஞான பரம பக்திகள் புஷ்கலமாகப் பெற்று என்னுடைய ஸ்வரூப ரூபகுண விபூதிகளை ஸாக்ஷாத்கரிக்கப் பெற்று உம்முடைய ஸ்வரூபத்தையும் நன்கு தெளியப் பெற்று என்னையே அநுபவிப்பவராய் எனக்கே தொண்டு செய்பவராய் வாழக் கடவீரென்று எம்பெருமான் அநுக்ரஹித்தருளினபடி சொல்லிற்று.

18. இங்ஙனே யாகப் புகுந்தீரென்று எம்பெருமான் அநுக்ரஹித்தமைசொல்லிற்று.

19. தாபத்ரய லேசமுமற்று அர்த்தாநுஸந்தானத்தோடு த்வயோச்சாரணம் செய்துகொண்டு இவ்வுடல் விழுந்தளவும் இந்தத் திருவரங்கம் பெரிய கோயிலிலேயே இனிது வாழக்கடவீரென்று அநுக்ரஹித்தமை சொல்லிற்று.

20. இவ்வுடல்சரிந்து போங்காலத்தில் சிறந்த நன்மைகளைப் பெற்று நித்ய கைங்கர்ய நிரதராகப் போகிறீரென்று அநுக்ரஹித்தமை சொல்லிற்று.

21. இதில் சிறிதும் ஸந்தேஹம் வேண்டாவென்று தெளிவித்தமை சொல்லிற்று.

22. தன்னுடைய திருவாக்குப் பழுதுபடாதென்று எம்பெருமான் ழூதலித்தமை சொல்லிற்று.

23. கீழ்ப் பண்ணின அபய ப்ரதாநத்தைத் திடப்படுத்தி நிகமித்தது. [ஆக இவ்வளவும் எம்பெருமானுடைய ப்ரதிவசனம்.]

24. அந்திமஸ்மிருதி வேணுமென்று திருவுள்ளமாகில் *அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன்* என்கிற கட்டளையிலே கொண்டருளவேணு மென்று ஸ்வாமி தாம் பிரார்த்தித்து கத்யத்தை நிகமித்தாராயிற்று.

**சரணாகதி கத்ய தாத்பர்யஸாரம்**
**முற்றுப்பெற்றது.**

## முக்கியமான ஓர் பிழை திருத்தம்.

சரணாகதி கத்யத்தில் "சரீரபாத ஸமயேது" என்றாரம்பிக்கிற இருபதாவது சூர்ணையில் (பக்கம் 66-ல்)......அநவதிகாதிசயப்ரிய மதநுபவஸ்த்வம் ததாவித மதநுபவ ஜநிதாநவதிகாதிசய ப்ரீதிகாரிதா சேஷாவஸ்தோசித......" என்றிருக்க வேணும். "மதநுபவஸ்த்வம் ததாவித" என்ற விது மூலத்திலும் மேல் ப்ரதிகோபாதாநத்திலும் விட்டுப்போயிற்று; திருத்திக் கொள்க.

ஸ்ரீ:

எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

# கத்யத்ரயத்தில் இரண்டாவது கத்யம்

# ஸ்ரீரங்க கத்யம்.

---

## தனியன்.

𑌚𑌿𑌦𑌚𑌿𑌤𑍍𑌪𑌰𑌤𑌤𑍍𑌤𑍍𑌵𑌾𑌨𑌾𑌂 𑌤𑌤𑍍𑌤𑍍𑌵𑌯𑌾𑌥𑌾𑌰𑍍𑌥𑍍𑌯𑌵𑍇𑌦𑌿𑌨𑍇 ।
𑌰𑌾𑌮𑌾𑌨𑍁𑌜𑌾𑌯 𑌮𑍁𑌨𑌯𑍇 𑌨𑌮𑍋 𑌮𑌮 𑌗𑌰𑍀𑌯𑌸𑍇 ॥

[சிதசித்பரதத்வாநாம் தத்வ யாதார்த்த்யவேதிநே,
ராமாநுஜாய முநயே நமோ மம கரீயஸே.]

சித் அசித் பரதத்வாநாம்-சேதநன் அசேதநம் ஈச்வரன் ஆகிறமூன்று தத்துவங்களினுடைய, தத்வ யாதார்த்த்ய வேதிநே — உண்மையை உள்ளபடியறிந்தவரான, மம கரீயஸே – எனக்கு உத்தம குருவான, ராமாநுஜாய முநயே —எம்பெருமானார்க்கு, நம: – நமஸ்காரமாகுக.

இந்த இரண்டாவது கத்யத்திற்கு ஸ்ரீரங்ககத்ய மென்கிற வ்யவஹாரமும் மிதகத்ய மென்கிற வ்யவஹாரமுமுள்ளது. இங்கு முதல் சூர்ணையில் " ஸ்ரீரங்கசாயிநம் " என்று அருளிச் செய்ததுகொண்டும், முடிவில் " ஸ்ரீரங்கநாத! மமநாத! நமோஸ்து தே " என்றருளிச் செய்தது கொண்டும் ஸ்ரீரங்ககத்ய மென்று வ்யவஹரிக்கலாயிற்றென்று கொள்ளவேணும். முந்தின கத்யம் பெரிதாயிருக்கையாலே அத்தைப் பெரிய கத்ய மென்றும் ப்ருது கத்யமென்றும், இது சிறிதாயிருக்கையாலே இதனைச் சிறிய கத்யமென்றும் மித கத்ய மென்றும் முன்னோர்கள் பணித்தபடி.

முந்தின கத்யத்தில் விரிவாக அருளிச்செய்யப்பட்ட விஷயமே இதில் சுருங்கவருளிச் செய்யப்படுகிறதாயிற்று. முன் கத்யம் போலவே இந்த கத்யமும் த்வயவிவரணமே யாயிருக்கிறது. ஸம்க்ஷேபவிஸ்தாரங்களினால் வாசி காண்க. இதில் முதல் சூர்ணை கைங்கர்ய ப்ரார்த்தநாபரமான உத்தர கண்டத்தின் விவரணமாகவும், இரண்டாவது சூர்ணை சரணவரண ப்ரதர்சநபரமான பூர்வகண்டத்தின் விவரணமாகவும் அவதரிக்கின்றது.

அவதாரிகை முற்றிற்று.

---

(மூலம்) 𑌸𑍍𑌵𑌾𑌧𑍀𑌨 𑌤𑍍𑌰𑌿𑌵𑌿𑌧 𑌚𑍇𑌤𑌨𑌾𑌚𑍇𑌤𑌨 𑌸𑍍𑌵𑌰𑍂-
𑌪 𑌸𑍍𑌥𑌿𑌤𑌿 𑌪𑍍𑌰𑌵𑍃𑌤𑍍𑌤𑌿𑌭𑍇𑌦𑌂 𑌕𑍍𑌲𑍇𑌶𑌕𑌰𑍍𑌮𑌾𑌦𑍍𑌯𑌶𑍇𑌷 𑌦𑍋𑌷𑌾𑌸𑌂-
𑌸𑍍𑌪𑍃𑌷𑍍𑌟𑌂 𑌸𑍍𑌵𑌾𑌭𑌾𑌵𑌿𑌕𑌾𑌨𑌵𑌧𑌿𑌕𑌾𑌤𑌿𑌶𑌯𑌜𑍍𑌞𑌾𑌨𑌬𑌲𑍈𑌶𑍍𑌵𑌰𑍍𑌯𑌵𑍀𑌰𑍍𑌯
𑌶𑌕𑍍𑌤𑌿𑌤𑍇𑌜 𑌸𑍌𑌶𑍀𑌲𑍍𑌯𑌵𑌾𑌤𑍍𑌸𑌲𑍍𑌯𑌮𑌾𑌰𑍍𑌦𑌵𑌾𑌰𑍍𑌜𑌵 𑌸𑍌𑌹𑌾𑌰𑍍𑌦
𑌸𑌾𑌮𑍍𑌯𑌕𑌾𑌰𑍁𑌣𑍍𑌯𑌮𑌾𑌧𑍁𑌰𑍍𑌯 𑌗𑌾𑌮𑍍𑌭𑍀𑌰𑍍𑌯𑍌𑌦𑌾𑌰𑍍𑌯𑌚𑌾𑌤𑍁𑌰𑍍𑌯
𑌸𑍍𑌥𑍈𑌰𑍍𑌯 𑌧𑍈𑌰𑍍𑌯𑌶𑍌𑌰𑍍𑌯𑌪𑌰𑌾𑌕𑍍𑌰𑌮𑌸𑌤𑍍𑌯𑌕𑌾𑌮𑌸𑌤𑍍𑌯𑌸𑌂
𑌕𑌲𑍍𑌪𑌕𑍃𑌤𑌿𑌤𑍍𑌵𑌕𑍃𑌤𑌜𑍍𑌞𑌤𑌾𑌦𑍍𑌯𑌸𑌙𑍍𑌖𑍍𑌯𑍇𑌯 𑌕𑌲𑍍𑌯𑌾𑌣 𑌗𑍁𑌣
𑌗𑌣𑍌𑌘𑌮𑌹𑌾𑌰𑍍𑌣𑌵𑌂 𑌪𑌰𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌭𑍂𑌤𑌂 𑌪𑍁𑌰𑍁𑌷𑍋𑌤𑍍𑌤𑌮𑌂
𑌶𑍍𑌰𑍀𑌰𑌙𑍍𑌗𑌶𑌾𑌯𑌿𑌨𑌮𑌸𑍍𑌮𑌤𑍍𑌸𑍍𑌵𑌾𑌮𑌿𑌨𑌂 𑌪𑍍𑌰𑌬𑍁𑌦𑍍𑌧𑌨𑌿𑌤𑍍𑌯𑌨𑌿𑌯𑌾𑌮𑍍𑌯 𑌨𑌿𑌤𑍍𑌯
𑌦𑌾𑌸𑍍𑌯𑍈𑌕𑌰𑌸𑌾𑌤𑍍𑌮𑌸𑍍𑌵𑌭𑌾𑌵𑍋𑌹𑌂 𑌤𑌦𑍇𑌕𑌾𑌨𑍁𑌭𑌵𑌸𑍍𑌤𑌦𑍇𑌕
𑌪𑍍𑌰𑌿𑌯𑌃 𑌪𑌰𑌿𑌪𑍂𑌰𑍍𑌣𑌂 𑌭𑌗𑌵𑌨𑍍𑌤𑌂 𑌵𑌿𑌶𑌦𑌤𑌮𑌾𑌨𑍁𑌭𑌵𑍇𑌨
𑌨𑌿𑌰𑌨𑍍𑌤𑌰𑌮𑌨𑍁𑌭𑍂𑌯 𑌤𑌦𑌨𑍁𑌭𑌵𑌜𑌨𑌿𑌤𑌾𑌨𑌵𑌧𑌿𑌕𑌾𑌤𑌿𑌶𑌯
𑌪𑍍𑌰𑍀𑌤𑌿𑌕𑌾𑌰𑌿𑌤𑌾𑌶𑍇𑌷𑌾𑌵 𑌸𑍍𑌥𑍋𑌚𑌿𑌤𑌾𑌶𑍇𑌷 𑌶𑍇𑌷𑌤𑍈𑌕
𑌰𑌤𑌿𑌰𑍂𑌪𑌨𑌿𑌤𑍍𑌯𑌕𑌿𑌙𑍍𑌕𑌰𑍋 𑌭𑌵𑌾𑌨𑌿 ॥ (1)

[ஸ்வாதீந த்ரிவித சேதநாசேதநஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் க்லேச கர்மாத்ய சேஷ தோஷா ஸம்ஸ்ப்ருஷ்டம் ஸ்வாபாவிகாநவதி காதிசய ஜ்ஞாநபலை ச்வர்ய வீர்யசக்தி தேஜஸ் ஸௌசீல்ய வாத்ஸல்ய மார்தவார்ஜவ ஸௌஹார்த்த ஸாம்ய காருண்ய மாதுர்யகாம்பீர் யௌதார்ய சாதுர்யஸ் தைர்யதைர்ய சௌர்ய பராக்ரம ஸத்யகாம ஸத்ய ஸங்கல்ப க்ருதித்வக்ருதஜ்ஞதாத் யஸங்கயேய கல்யாண குணகணௌக மஹார்ணவம் பரப்ரஹ்மபூதம் புருஷோத்தமம் ஸ்ரீரங்கசாயிநம் அஸ்மத்ஸ்வாமிநம் ப்ரபுத்த நித்யநியாம்ய நித்யதாஸ் யைகர ஸாத்மஸ்வபாவோஹம் ததேகாநுபவஸ் ததேக ப்ரிய: பரிபூர்ணம் பகவந்தம் விசததமாநுபவேந நிரந்தரமநுபூய, ததநுபவ ஜநிதாநவதிகாதிசய ப்ரீதிகாரிதா சேஷாவஸ்தோசிதா சேஷ சேஷதைகரதிரூப நித்யகிங்கரோ பவாநி. (1)

மூன்று வகைப்பட்ட சேதநா சேதநங்களின் ஸ்வரூப மென்ன ரக்ஷணமென்ன ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளென்ன இவை தன்னதீனமாக இருக்கப்பெற்ற. (இது முதலான த்விதீயாந்த விசேஷணங்க ளெல்லாம் மேலே பகவந்தம் என்கிற விசேஷ்யத்தில் அந்வயித்து “விசதத மாநுபவேந நிரந்தர மநுபூய” என்றிணங்கக் கடவது.) திருவாய் மொழியில் * உயர்வற வுயர்நல மென்கிற முதற்பதிகத்தில் * நாமவனிவனுவன்* அவரவர் தமதமது* * நின்றனரிருந்தனர் * என்று அடைவேயுள்ள மூன்று பாசுரங்களையும் தழுவி இந்த முதல் விசேஷணமருளிச் செய்தபடி. * நாமவனிவ னென்கிறபாட்டில் சேதநா சேதநங்களின் ஸ்வரூபம் எம்பெருமானுடைய அதீன மென்றது. * அவரவர் தமதமதென்கிற பாட்டிலே அவற்றின் ரக்ஷணமும் எம்பெருமானுக்கதீன மென்றது.

* நின்றனரிருந்தன ரென்கிற பாட்டில் அவற்றின் ப்ர வ்ருத்தி நிவ்ருத்திகளும் எம்பெருமானதீன மென்றது. சேதநர்கள் பத்தர்களென்றும் முக்தர்களென்றும் நித்யர்க ளென்றும் மூவகைப் பட்டிருப்பதுபற்றி "த்ரி வித சேதந" என்றது. அசேதநமானது த்ரிகுணமென்றும் காலமென்றும் சுத்தஸத்வ மென்றும் மூவகைப் பட்டிருப் பது பற்றி "த்ரிவித அசேதந" என்றது. த்ரிவித என் கிற விசேஷணம் சேதந மாத்திரத்தில் அந்வயித்து அசேத நத்தில் அந்வயியாமலு மிருக்கலா மென்று தேசிகன் திரு வுள்ளம் பற்றுகிறார். சூர்ணையின் முடிவிலுள்ள பேத பதம் ஸ்வரூபம் முதலிய மூன்றிலும் அந்வயித்து ஸ்வரூப பேதம் ஸ்திதி பேதம் ப்ரவ்ருத்தி பேதம் என்று கொள்வ தற்கும் பாங்காகும். ஒவ்வொன்றிலும் அவாந்தர பேதங்கள் பலவுண்டாதல் அறிக.

க்லேச கர்மாத்யசேஷ தோஷ அஸம்ஸ்ப்ருஷ்டம் — அவித்யை முதலான ஐந்து க்லேசங்க ளென்ன, புண்ய பாப ரூபமான கரும மென்ன இவை முதலான எவ்வித தோஷ ஸம்பந்தமுமில்லாத; — சேதநா சேதநங்கள் சரீர மாய் எம்பெருமான் சரீரியாயிருக்கிறுனகில் சரீர ஸம்பந் தத்தினலாகும் தோஷம் சரீரிக்கும் வாராதோ வென்ன, வாராதென்கிறது இந்த விசேஷணத்தினல். க்லேசங்க ளாவன — அவித்யா அஸ்மிதா அபிநிவேசம் ராகம் த்வே ஷம் என்று ஐந்தாகச் சொல்லப்பட்டவை. அவற்றின் காரியமான புண்ய பாபங்கள் கருமங்களாகும். ஆதி பதத்தினல் விபாகம் முதலியன கொள்க.

ஸ்வாபாவிக அநவதிகாதிசய ஜ்ஞாநபலைச்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஸௌசீல்ய வாத்ஸல்ய மார்தவார்ஜவ ஸௌ

ஹார்த ஸாம்ய காருண்ய மாதுர்ய காம்பீர் யௌதார்ய சாதுர்ய ஸ்தைர்ய தைர்ய சௌர்ய பராக்ரம ஸத்ய காம ஸத்யஸங் கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞதாத்யஸங்க்யேய கல்யாண குண கணௌக மஹார்ணவம் — ஸ்வாபாவிகங்களாயும் உயர்வற வுயர்ந்தவையாயு மிருக்கிற ஷாட்குண்யம் முதலிய திருக்குணத் திரள்களுக்குக் கடல் போன்ற. (கீழ் சரணாகதிகத்யத்தில் 22-ஆம் பக்கத்தில் இந்த சூர்ணிகையே வெளியாக வந்திருக்கின்றது. வியாக்கியான விரிவு அங்கே காணத்தக்கது.)

பரப்ரஹ்ம பூதம் புருஷோத்தமம் — பரப்ரஹ்ம சப்தத்தாலும் புருஷோத்தம சப்தத்தாலும் வேதாந்தங்களிலே ப்ரஸித்தனை.

ஸ்ரீரங்கசாயிநம் — திருவரங்கம் பெரிய கோயிலிலே அஸ்மதாதிகளும் கண்ணாலே கண்டநுபவிக்கலாம்படி கண்வளர்ந்தருளுகிற.

அஸ்மத் ஸ்வாமிநம் பரிபூர்ணம் பகவந்தம் — எமக்கு ஸ்வாமியாய் ஒன்றிலுங் குறைவில்லாத எம்பெருமானை. (இதற்கு அநுபூய என்கிற ல்யப்போடே அந்வயம்.)

ப்ரபுத்த நித்ய நியாம்ய நித்ய தாஸ்யைகரஸ ஆத்மஸ்வபாவ: அஹம் — நித்ய நியாம்யமாய் நித்ய தாஸ்யைகரஸமான ஆத்ம ஸ்வபாவத்தை நன்கு அறிந்துகொண்டவனான அடியேன். ப்ரபுத்த என்றது — நன்றாக அறியப்பட்ட என்றபடி. நித்ய நியாம்யமா யிருக்கிறபடியும் நித்ய தாஸ்யைகரஸமாயிருக்கிறபடியுமாகிற தன்மை நன்கறியப்பட்டதாகச் சொன்னாராயிற்று. [illegible] மில்லாதபடி அறியப் படுகையே நன்கு

அறியப்படுகையாம். இவ்வாத்மா எம்பெருமானொருவனுக்கே நியாம்யனும் தாஸனுமானவன் என்று நன்றாக அறிந்து கொண்ட நான் என்றதாயிற்று.

ததேகாநுபவ: ததேகப்ரிய:— பகவத் விஷயமொன்றே ஞானத்திற்கும் பக்திக்கும் விஷயமாகப் பெற்றவனாய்.

விசததமாநுபவேந நிரந்தரமநுபூய — மிகவும் விசதமாக இடைவீடின்றி யநுபவித்து,

ததநுபவஜநித அநவதிகாதிசய ப்ரீதிகாரித அசேஷாவஸ்தோசித அசேஷ சேஷைதைகரதிரூப நித்ய கிங்கர: பவாநி — அவ்வநுபவத்தினால் விளைவிக்கப்பட்ட மிகச் சிறந்த வுகப்பினால் செய்விக்கப்பட்ட ஸர்வாவஸ்தோசித ஸர்வவித கைங்கரியங்களிலும் ஊற்றத்தோடு கூடியிருக்கையாகிற நித்ய கைங்கரியத்திலே நிரதனாகக்கடவேன்.

சேஷைதைகரதி: என்பது பஹுவ்ரீஹியாகி நித்ய கிங்கரனுக்கு விசேஷணமாகிறது. அசேஷமான அடிமைகளிலும் நன்கு ஈடுபட்ட நித்ய கிங்கரனாக ஆகக்கடவேனென்றபடி. ஆக இவ்வளவும் த்வயத்தில் உபேயத்திலே நோக்கான உத்தரகண்டம் விவரிக்கப் பட்டதாயிற்று. (1)

இனி உபாயத்தில் நோக்கான பூர்வகண்டத்தை விவரிக்கப் புகுந்து, அதில் உத்தம புருஷனில் விவக்ஷிதமான ஆகிஞ்சந்யமாகிற ப்ரபத்த்யதிகார விசேஷத்தையும் கார்ப்பண்யமாகிற அங்கத்தையும் விவரிக்கிறார் ஸ்வாத்மநித்ய நியாம்ய..........என்று தொடங்கி இரண்டாவது சூர்ணையினால்.

[மூலம்] 2. ஸ்வாத்ம நித்ய நியாம்ய நித்ய தாஸ்யை கரஸ ஆத்மஸ்வ பாவாநு ஸந்தாந பூர்வக பகவதநவதிகாதிசய ஸ்வாம்யா த்யகில குணகணாநுபவ ஜநித அநவதிகாதிசய ப்ரீதி காரித அசேஷாவ ஸ்தோசித அசேஷ சேஷதைகரதி ரூப நித்ய கைங்கர்ய ப்ராப்த்யுபாய (பூத) பக்தி தது பாய ஸம்யக் ஜ்ஞாந தது பாய ஸமீசீந க்ரியா ததநுகுண ஸாத்விக தாஸ்திக்யாதி ஸமஸ்தாத்ம குண விஹீந:—

ஸ்வாத்ம நித்ய நியாம்ய— அடியேன் எப்பொழுதும் நியமிக்கத் தகுந்தவனா யிருக்கை யென்ன,

நித்யதாஸ்ய— எப்பொழுதும் அடிமை செய்து கொண்டே யிருக்கை யென்ன,

ஏகரஸ— ஆகிய இவற்றையே ஸாரமாகவுடைய,

ஆத்மஸ்வபாவ அநுஸந்தாந பூர்வக— ஸ்வஸ்வ பாவத்தை யநுஸந்தித்து அதனாலுண்டான, பகவத் அநவதி காதிசய ஸ்வாம்யாதி அகில குணகணாநுபவஜநித— எப்போதும் தனக்கே நியமிக்கத் தகுந்தவனா யிருக்கை யென்ன, நித்ய கைங்கர்யத்திலேயே ஊன்றி யிருக்கை யென்ன இப்படிப்பட்ட ஸ்வஸ்வ பாவத்தை யநுஸந்தித்துக் கொண்டு, எம்பெருமானது சிறந்த ஸ்வாமித்வம் முதலிய ஸகல குண கணங்களையும் அநுபவிப்பதனாலுண்டான, ப்ரீதிகாரித—மிகுந்த வுகப்பினால் செய்விக்கப்பட்ட, அசேஷாவஸ் தோசித அசேஷ சேஷதைகரதி ரூப நித்ய கைங்கர்ய ப்ராப்த்யுபாய பக்தி—ஸர்வாவஸ் தோசித ஸர்வவித கைங்கர்யங்களிலும் ப்ராவண்யங் கொண்டிருக்கை யாகிற நித்ய கைங்கர்யத்திற்கு உபாயமான பக்தி யென்ன, ததுபாய ஸம்யக் ஜ்ஞாந— அதற்கு முபாயமான பரிபக்வஜ்

ஞாநமென்ன, ததுபாய ஸமீசீந க்ரியா — *அதற்கு முபாய மான நல்ல கர்மயோக மென்ன*, ததநுகுண ஸாத்விகதா ஆஸ்திக்யாதி ஸமஸ்த ஆத்மகுண விஹீந:—*அதற்கு முறுப் பான ஸாத்விகத்வம் ஆஸ்திக்யம் முதலான ஆத்ம குணங் களென்ன ஆகிய இவை சிறிது மில்லாதவனுய்,*

துருத்தராநந்த தத்விபர்யய ஜ்ஞாந க்ரியாநுகுண அநாதி பாபவாஸநா மஹார்ணவாந்தர் நிமக்ந:— *கீழ்ச் சொன்ன ஸம்யக் ஜ்ஞாந ஸமீசீந க்ரியைகளுக்கு மாருன விபரீதஜ் ஞாந விபரீத க்ரியைகளுக்கு உறுப்பான அநாதி பாப வாஸனையாகிற கடக்க முடியாத பெருங் கடலினுள்ளே மூழ்கிக் கிடப்பவனுய்,*

திலதைலவத் தாருவஹ்நிவத் துர்விவேச த்ரிகுணக்ஷண க்ஷரண ஸ்வபாவ அசேதந ப்ரக்ருதி வ்யாப்திரூப துரத்யய பகவந்மாயா திரோஹித ஸ்வப்ரகாச :—*எள்ளில் எண்ணெய் போலவும் கட்டையில் நெருப்புப் போலவும் ஸாதாரண மாகப் பிரிக்க முடியாததாய் ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களை யும் ஸததபரிணமித்வத்தையும் இயல்வாகவுடைத்தாய் ஜட ரூபமான ப்ராக்ருதியிலே அவர்ஜநீயமாயிருந்துள்ள ஸம் பந்தத்தை யுடைத்தாய் கடக்கவரிதான பகவந்மாயை யினுல் மறைபட்ட ஸ்வப்ரகாசத்தை யுடையனுய்,*

அநாத்ய வித்யா ஸஞ்சித அநந்த அசக்யவிஸ்ரம்ஸந கர்ம பாச ப்ரக்ரதித :— *அநாதியான அஜ்ஞாநத்தாலே திரட்டப் பட்டதாய் எண்ணிறந்ததாய் ஒருவராலும் அவிழ்க்க முடி யாதபடி யிருந்துள்ள புண்ய பாபரூப கர்மமாகிற கயிற்று லே கட்டுண்டவனுய்,*

அநாகத அநந்த கால ஸமீக்ஷயாபி அத்ருஷ்ட ஸந்தா ரோபாய: அஹம் — *எத்தனை காலம் பார்த்தாலும் ஸம்ஸார*

*நிஸ்தாரணோபாயம் இன்னதென்று அறியப் பெறுதிருந் துள்ளவனான அடியேன் ;*

நிகில ஜந்து ஜாத சரண்ய !— *ஸமஸ்த ப்ராணி ஸமூஹங்களுக்கும் சரண்யனானவனே!,*

ஸ்ரீமந்நாராயண ! — *பெரிய பிராட்டியாரோடே கூடியிருந்துள்ள நாராயணனே !*

தவ சரணாரவிந்த யுகளம் சரணம் ப்ரபத்யே— *உனது திருவடித்தாமரையிணையை உபாயமாகப் பற்றுகிறேன்.*(2)

(மூலம்) 3. **ஏவமவஸ்திதஸ்யாபி அர்த்தித்வ மாத்ரேண பரமகாருணிகோ பகவாந் ஸ்வாநுபவ ப்ரீத்யோபநீத ஐகாந்திகாத்யந்திக நித்ய கைங்கர்யைகரதிரூப நித்யதாஸ்யம் தாஸ்யதீதி விச்வாஸபூர்வகம் பகவந்தம் நித்ய கிங்கரதாம் ப்ரார்த்தயே.** (3.)

ஏவம் அவஸ்திதஸ்யாபி— *கீழ்ச் சூர்ணையில் விரிவாகச் சொன்னபடியே ஆகிஞ்சந்யாதிகளே வடிவெடுத்திருக்கின்ற வெனக்கும்,*

பரமகாருணிக: பகவாந் — *பேரருளாளனான எம்பெருமான்,*

அர்த்தித்வ மாத்ரேண—*என் பக்கலுள்ள இரப்பையே கொண்டு,*

ஸ்வாநுபவப்ரீத்யா உபநீத ஐகாந்திகாத்யந்திக நித்யகைங்கர்யைகரதி ரூப நித்யதாஸ்யம் தாஸ்யதி இதி விச்வாஸ பூர்வகம்—*தன்னையநுபவிக்கு முகப்பினாலுண்டாவதாய் ஒருபடிப்பட்டதாய் முடிவின்றிக்கே யிருந்துள்ள அடிமையி*

லேயே ஊற்ற முற்றிருக்கையாகிற நித்ய கைங்கர்யத்தை யருளப்போகிறு னென்கிற நம்பிக்கையுடன்,

பகவந்தம் நித்ய கிங்கரதாம் ப்ரார்த்தயே -- எம்பெரு மானிடத்தில் நித்ய கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கிறேன். (3.)

(மூலம்) * தவாநுபூதிஸம்பூதப்ரீதிகாரித தாஸதாம்,
தேஹி மே க்ருபயா நாத ! நஜாநே கதிமந்யதா, 4
ஸர்வாவஸ்தோசிதாசேஷசேஷைதகரதிஸ் தவ,
பவேயம் புண்டரீகாக்ஷ த்வமேவைவம் குருஷ்வ
மாம்*. 5

கீழே தம்முடைய பாசுரத்தாலே பேற்றை ப்ரார்த் தித்தார்; இப்போது, இதிஹாஸச்லோகமிரண்டு கொண்டு ப்ரார்த்திக்கிறுர். இவ்விரண்டு ச்லோகங்களுக்கும் இதி ஹாஸபுராணங்களிலே ஆகரம் கண்டு கொள்வது.

எம்பெருமானே ! உன்னையநுபவித்து அதனுலுண் டான வுகப்பினுல் விளையும் கைங்கரியத்தைப் பரமக்ருபை யோடு அடியேனுக்குத் தந்தருள வேணும். வேறு புக லறிகின்றிலேன். செந்தாமரைக் கண்ணனே ! ஸர்வா வஸ்தைகளிலும் உனக்குச் செய்யக்கூடிய ஸகலவித கைங்கர்யங்களிலும் அடியேன் ருசியுடையேனும்படி நீதா னே செய்தருளவேணும் என்பது இவ்விரண்டு ச்லோகங் களின் கருத்து. (4, 5)

(மூலம்) ஏவம்பூத தத்வயாதாத்ம்யாவ போத ததிச்சா ரஹிதஸ்யாபி ஏதத்துச்சாரணமாத்ராவலம்பநேந உ ச்யமா நார்த்த பரமார்த்த நிஷ்டம் மே மநஸ் த்வமேவ அத்யைவ காரய. (6.)

ஸ்ரீரங்கநாதனே! உன்னுடைய திருவருளால் அடியேன் அதிகார பூர்த்தி பெற்றவனாக நினைத்திருக்கிறேன்; ஒரு கால் அப்படிப்பட்ட அதிகாரபூர்த்தி இல்லையேயாகிலும் அடியேனிடத்தில் கிடைக்கின்ற உக்தி வ்யாஜத்தைக் கொண்டு நீயே சேஷ பூரணம் செய்துகொள்ள வேணுமென்று ப்ரார்த்திப்பது இந்த சூர்ணையின் கருத்து.

ஏவம் பூத தத்வயாதாத்ம்யாவ போத ததிச்சா ரஹிதஸ்யாபி-இப்படி மிகச் சிறந்த புருஷார்த்தத்தின் உண்மை நிலையை யறிந்துகொள்வதும் அறிந்துகொள்ள விருப்பமும் மில்லாதவனாயிருந்தாலும்,

ஏததுச்சாரண மாத்ர அவலம்பநேந — என்வாய் மொழிதன்னையே கொண்டு, மே மந: — என்னுடைய உள்ளத்தை, உச்யமாநார்த்த பரமார்த்த நிஷ்டம் — உபாயோபேயங்களின் உண்மை யுணர்ச்சி பெற்றதாக,

த்வம் ஏவ அத்ய ஏவ காரய – நீதானே இப்போதே செய்வித்தருள வேணும்.

குரு என்னாதே காரய என்றது 'அதுவு மவனதின்னருளே' என்ற பரமார்த்தத்தைக் காட்டுதற்காம். (6)

7. அபாரகருணாம்புதே! —கரை கடந்த கருணைக் கடலே!,

அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய! — குண தோஷ நிரூபணம்பண்ணமாட்டாமே ஸகல ஜகத்துக்கும் சரண்யனானவனே!,

ப்ரணத ஆர்த்திஹர! – அடிபணிந்தாருடைய ஆர்த்திகளைப் போக்குமவனே!

ஆச்ரித வாத்ஸல்ய ஏக மஹோததே ! — அடியார் பக்கலுண்டான வாத்ஸல்யத்திற்கு முக்கியமான மஹாஸமுத்ரமே !,

அநவரத விதித நிகிலபூத ஜாத யாதாத்ம்ய !- ஸகலபூத ஸமூஹங்களினுடையவும் உண்மையை எப்போது மறிந்துள்ளவனே !,

ஸத்யகாம ! – அவாப்த ஸமஸ்த காமனே !,

ஸத்யஸங்கல்ப ! – நினைத்தது செய்து தலைக்கட்ட வல்லவனே !,

ஆபத்ஸக ! ஆபத் பந்துவானவனே !,
காகுத்ஸ்த ! – ககுத்ஸ்தவம்சப்ரஸூதனானவனே !,
ஸ்ரீமந்நாராயண !— திருமாலே !,
புருஷோத்தம ! – பரமபுருஷனே !,
ஸ்ரீரங்கநாத ! – ஸ்ரீரங்கநாதனே !,
மம நாத ! – எம்பெருமானே !,

தே நம: அஸ்து – தேவரீர்க்கே சேஷமான இவ்வாத்ம வஸ்து தேவரீர்க்கே போக்யமாய்த் தலைக்கட்ட வேணு மென்கை. (7)

ஸ்ரீரங்க கத்ய மென்கிற
**மித கத்யம்**
முற்றுப் பெற்றது.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

ஸ்ரீகாஞ்சீ அண்ணங்கராசாரியர் இயற்றிய
கத்யபாவப்ரகாசிகையில்
ஸ்ரீரங்ககத்யவியாக்யானம் முற்றிற்று.

ஸ்ரீ:
எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

# கத்யத்ரயத்தில் மூன்றாவது கத்யம்
# ஸ்ரீ வைகுண்ட கத்யம்.

## அவதாரிகை.

எம்பெருமானார் தம்முடைய திருவுள்ளத்தில் அறுதியிட்ட அர்த்தம் பனைநிழல் போலே தம்மொருவரளவிலே நின்றிராமே கற்பகக்காவின் நிழல்போலே உலகுக்கெல்லாம் பயன்பட வேண்டுமென்று கருதி யருளினவராதலால் ஊரும் நாடுமுலகமும் தம்மைப்போலேயாம்படி உபாயோபேயங்களை நிஷ்கர்ஷித்தருளிச் செய்து பரோபதேசத்தில் இழிகிறார் — இந்த வைகுண்டகத்ய முகத்தாலே. பெரியகத்யமான சரணாகதி கத்யத்திலே பொதுவாக எம்பெருமானை நோக்கின ஸ்வப்ரார்த்தனையாக அருளிச் செய்தார். சிறிய கத்யமான ஸ்ரீரங்ககத்யத்திலே, அந்த ப்ரார்த்தனையை ஸௌலப்யத்துக்கு எல்லை நிலமான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச்செய்தார். இதில் பரத்வத்துக்கு எல்லை நிலமான ஸ்ரீ வைகுண்டநாதன் விஷயமாக, பிறரைநோக்கி கர்த்தவ்யோபதேசம் பண்ணியருளுகிறார். இதில் உபாயமான அம்சத்தைச் சுருங்க அருளிச் செய்து உபேயமான அம்சத்தை மிகவும் பரக்க அருளிச்செய்கிறார். இந்த கத்யம் ஆறு சூர்ணையாயிருக்கும். அவற்றின் தாத்பர்யஸாரம் வருமாறு.

சூர்ணை—1. எம்பெருமானுடைய ஸ்வரூபரூபகுண விபூதி வைலக்ஷண்யத்தையும் தன்னுடைய நிலைமையையும்

அநுஸந்தித்து அப்பெருமானுடைய ஸௌசீல்யம் முதலிய திருக்குணங்களை பற்றுசாக அவன் திருவடிகளிலே சரணம் புகவேணுமென்கிறது.

2. பேற்றுக்கு ஒருகால் அநுஸந்திக்கையே போதுமாயிருக்கச் செய்தேயும் நெஞ்சு வேறொன்றில் செல்லாமைக்கும் காலக்ஷேபத்துக்குமாக நித்யாநுஸந்தானம் பண்ணவேணுமென்கிறது.

3. இவ்வதிகாரி அர்ச்சிராதிமார்க்கமாகச் சென்று ப்ரக்ருதி மண்டலத்தைக் கடக்கும்படியையும் கடந்து சென்று புகுகிற நித்ய விபூதியின் வைபவத்தையும் அந்த தேசவிசேஷத்தினுடைய பண்பையும் அங்குள்ள அலங்காரங்களையும் அப்படிப்பட்ட விடத்தில் உலகுடைய நாச்சிமாரும் ஸர்வேச்வரனுமாயெழுந்தருளி யிருக்குமிருப்பையும் அந்த நாச்சிமார்க்கு அநுபாவ்யமான வடிவழகையும் திவ்யாபரணச் சேர்த்தியையும் திவ்யாயுத வர்க்கத்தையும் வழுவிலாவடிமை செய்யும் நித்யஸூரி பரிஷத்தையும் அவர்களுடைய நித்ய கைங்கரியத்திற்கு இலக்காகியெழுந்தருளியிருக்கு மிருப்பையும் அநுஸந்தித்து இப்பேற்றை நாம் எப்போது பெறக்கடவோமென்று பாரித்து அந்தப் பாரிப்பின்படியே சென்றுகிட்டி 'பெருமானே! என்னால் நித்ய கைங்கர்யம் கொண்டருளவேணும்' என்று ப்ரார்த்தித்து ஆத்மஸமர்ப்பணம் பண்ணுவானென்கிறது.

4. ஸ்வாபேக்ஷிதத்தின்படி எம்பெருமானாலே ஸ்வீகரிக்கப்பட்டவனாய்க் கொண்டு அநுகூல வ்ருத்தியைப் பண்ணிக் கொண்டிருப்பனென்கிறது.

5. இப்புருஷார்த்தத்தை நெடுங்கால மிழந்திருந்த இழவுதீர அந்யபரதை யற்று இமையாத கண்களினுலெய்க் கொண்டு ஸதாதர்சனம் பண்ணிக்கொண் டிருக்கும்படியைச் சொல்லுகிறது.

6. இப்படி வந்து சேர்ந்த விவனை எம்பெருமான் வினவிக் குளிரக் கடாக்ஷித்துத் திருவடிகளைத் தலைமேலே வைக்க, அடிசூடுமரசு பெற்று நித்யாநந்தசாலியாயிருக்கு மிருப்பைச் சொல்லுகிறது............

ஸ்ரீ வைகுண்ட கத்யதாத்பர்யஸாரம் முற்றிற்று.

(மூலம்) 𑌯𑌾𑌮𑍁𑌨𑌾𑌰𑍍𑌯𑌸𑍁𑌧𑌾𑌮𑍍𑌭𑍋𑌧𑌿𑌮𑌵𑌗𑌾𑌹𑍍𑌯 𑌯𑌥𑌾𑌮𑌤𑌿 ।
𑌆𑌦𑌾𑌯 𑌭𑌕𑍍𑌤𑌿𑌯𑍋𑌗𑌾𑌖𑍍𑌯𑌂 𑌰𑌤𑍍𑌨𑌂 𑌸𑌂𑌦𑌰𑍍𑌶𑌯𑌾𑌮𑍍𑌯𑌹𑌮𑍍 ॥

[யாமுநார்ய ஸுதாம்போதி மவகாஹ்ய யதாமதி,
ஆதாய பக்தி யோகாக்யம் ரத்நம் ஸந்தர்சயா ம்யஹம்.]

(கருத்து.) ஆளவந்தா ராகிற அமுதக் கடலிலே படிந்து குடைந்தாடி பக்தியோக மாகிற ரத்நத்தை யதாமதி யெடுத்து அன்பர்களுக்கு அநுபவிக்கக் கொடுக்கிறேனென்கை. இங்கு பக்தியோக மென்றது, ஸாத்ய பக்தியான ப்ரபத்தியையே சொன்னபடியாம்; இதில் மேலே “ தத் பாதாம்புஜ த்வய ப்ரபத்தே ரங்யத் ந மே கல்ப கோடி ஸஹஸ்ரேணாபி ஸாதநமஸ்தீதி மந்வாந:” என்றருளிச் செய்திருப்பதோடு பொருந்துகைக்காக....

ஆளவந்தாருடைய திருவருளடியாகக் கிடைத்த அர்த்தங்களை அன்பர்களுக்கு நித்யாநு ஸந்தேயமாக வெளியிடுகிறேனென்பது இந்தச்லோகத்தின் தேர்ந்த கருத்து.

# ஸ்ரீ வைகுண்ட கத்யாரம்பம்.

---

(மூலம்) 𑌸𑍍𑌵𑌾𑌧𑍀𑌨𑌤𑍍𑌰𑌿𑌵𑌿𑌧 𑌚𑍇𑌤𑌨𑌾𑌚𑍇𑌤𑌨𑌸𑍍𑌵𑌰𑍂𑌪 𑌸𑍍𑌥𑌿𑌤𑌿 𑌪𑍍𑌰𑌵𑍃𑌤𑍍𑌤𑌿 𑌭𑍇𑌦𑌂 𑌕𑍍𑌲𑍇𑌶𑌕𑌰𑍍𑌮𑌾𑌦𑍍𑌯𑌶𑍇𑌷 𑌦𑍋𑌷𑌾𑌸𑌂𑌸𑍍𑌪𑍃𑌷𑍍𑌟𑌂 𑌸𑍍𑌵𑌾𑌭𑌾𑌵𑌿𑌕𑌾𑌨𑌵𑌧𑌿𑌕𑌾𑌤𑌿𑌶𑌯 𑌜𑍍𑌞𑌾𑌨𑌬𑌲𑍈𑌶𑍍𑌵𑌰𑍍𑌯𑌵𑍀𑌰𑍍𑌯𑌶𑌕𑍍𑌤𑌿𑌤𑍇𑌜𑌃𑌪𑍍𑌰𑌭𑍃𑌤𑍍𑌯𑌸𑌂𑌖𑍍𑌯𑍇𑌯 𑌕𑌲𑍍𑌯𑌾𑌣𑌗𑍁𑌣𑌗𑌣𑍌𑌘𑌮𑌹𑌾𑌰𑍍𑌣𑌵𑌂 𑌪𑌰𑌮𑌪𑍁𑌰𑍁𑌷𑌂 𑌭𑌗𑌵𑌨𑍍𑌤𑌂 𑌨𑌾𑌰𑌾𑌯𑌣𑌂 𑌸𑍍𑌵𑌾𑌮𑌿𑌤𑍍𑌵𑍇𑌨 𑌸𑍁𑌹𑍃𑌤𑍍𑌤𑍍𑌵𑍇𑌨 𑌗𑍁𑌰𑍁𑌤𑍍𑌵𑍇𑌨 𑌚 𑌪𑌰𑌿𑌗𑍃𑌹𑍍𑌯 𑌐𑌕𑌾𑌨𑍍𑌤𑌿𑌕𑌾𑌤𑍍𑌯𑌨𑍍𑌤𑌿𑌕 𑌤𑌤𑍍𑌪𑌾𑌦𑌾𑌮𑍍𑌬𑍁𑌜𑌦𑍍𑌵𑌯𑌪𑌰𑌿𑌚𑌰𑍍𑌯𑍈𑌕𑌮𑌨𑍋𑌰𑌥𑌃, 𑌤𑌤𑍍𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌤𑌯𑍇 𑌚 𑌤𑌤𑍍𑌪𑌾𑌦𑌾𑌮𑍍𑌬𑍁𑌜𑌦𑍍𑌵𑌯 𑌪𑍍𑌰𑌪𑌤𑍍𑌤𑍇𑌰𑌨𑍍𑌯𑌨𑍍𑌨𑌮𑍇 𑌕𑌲𑍍𑌪𑌕𑍋𑌟𑌿𑌸𑌹𑌸𑍍𑌰𑍇𑌣𑌾𑌪𑌿 𑌸𑌾𑌧𑌨𑌮𑌸𑍍𑌤𑍀𑌤𑌿 𑌮𑌨𑍍𑌵𑌾𑌨𑌃 𑌤𑌸𑍍𑌯𑍈𑌵 𑌭𑌗𑌵𑌤𑍋 𑌨𑌾𑌰𑌾𑌯𑌣𑌸𑍍𑌯 𑌅𑌖𑌿𑌲𑌸𑌤𑍍𑌤𑍍𑌵𑌦𑌯𑍈𑌕𑌸𑌾𑌗𑌰𑌸𑍍𑌯 𑌅𑌨𑌾𑌲𑍋𑌚𑌿𑌤 𑌗𑍁𑌣𑌾𑌗𑍁𑌣𑌾𑌖𑌣𑍍𑌡 𑌜𑌨𑌾𑌨𑍁𑌕𑍂𑌲𑌾𑌮𑌰𑍍𑌯𑌾𑌦𑌶𑍀𑌲𑌵𑌤𑌃 𑌸𑍍𑌵𑌾𑌭𑌾𑌵𑌿𑌕𑌾𑌨𑌵𑌧𑌿𑌕𑌾𑌤𑌿𑌶𑌯 𑌗𑍁𑌣𑌵𑌤𑍍𑌤𑌯𑌾 𑌦𑍇𑌵𑌤𑌿𑌰𑍍𑌯𑌙𑍍𑌮𑌨𑍁𑌷𑍍𑌯𑌾𑌦𑍍𑌯𑌖𑌿𑌲𑌜𑌨𑌹𑍃𑌦𑌯𑌾𑌨𑌨𑍍𑌦𑌨𑌸𑍍𑌯 𑌆𑌶𑍍𑌰𑌿𑌤𑌵𑌾𑌤𑍍𑌸𑌲𑍍𑌯𑍈𑌕 𑌜𑌲𑌧𑍇𑌃 𑌭𑌕𑍍𑌤𑌜𑌨𑌸𑌂𑌶𑍍𑌲𑍇𑌷𑍈𑌕 𑌭𑍋𑌗𑌸𑍍𑌯 𑌨𑌿𑌤𑍍𑌯𑌜𑍍𑌞𑌾𑌨𑌕𑍍𑌰𑌿𑌯𑍈𑌶𑍍𑌵𑌰𑍍𑌯𑌾𑌦𑌿 𑌭𑍋𑌗𑌸𑌾𑌮𑌗𑍍𑌰𑍀𑌸𑌮𑍃𑌦𑍍𑌧𑌸𑍍𑌯 𑌮𑌹𑌾𑌵𑌿𑌭𑍂𑌤𑍇𑌃 𑌶𑍍𑌰𑍀𑌮𑌚𑍍𑌚𑌰𑌣𑌾𑌰𑌵𑌿𑌨𑍍𑌦𑌯𑍁𑌗𑌲𑌮𑌨𑌨𑍍𑌯𑌾𑌤𑍍𑌮𑌸𑌞𑍍𑌜𑍀𑌵𑌨𑍇𑌨 𑌤𑌦𑍍𑌗𑌤𑌸𑌰𑍍𑌵𑌭𑌾𑌵𑍇𑌨 𑌶𑌰𑌣𑌮𑌨𑍁𑌵𑍍𑌰𑌜𑍇𑌤𑍍. (1)

**1.** ஸ்வாதீநத்ரிவித சேதநாசேதந ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் — மூன்றுவகைப்பட்ட சேதநா சேதநங்களின் ஸ்வரூபமென்ன ரக்ஷணமென்ன ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளென்ன இவை தன்னதீனமாக இருக்கப்பெற்ற. (இதற்கு விசேஷ விவரணம் பக்கம் 78, 79ல் காண்க).

க்லேச கர்மாதி அசேஷ தோஷ அஸம்ஸ்ப்ருஷ்டம் — *அவித்யை முதலான ஐந்து க்லேசங்களென்ன, புண்ய பாப ரூபமான கருமமென்ன, இவை முதலான எவ்வித தோஷ ஸம்பந்தமுமில்லாத.* (பக்கம் 79 காண்க.)

ஸ்வாபாவிக அநவதிகாதிசயஜ்ஞாநபல ஐச்வர்ய வீர்ய சக்தி தேஜ: ப்ரப்ருதி அஸங்க்யேய கல்யாண குண கணௌக மஹார்ணவம் — *ஸ்வாபாவிகங்களாயும் *உயர்வறவுயர்ந்தவையாயுமிருக்கிற ஷாட்குண்யம் முதலிய திருக்குணத் திரள்களுக்குக் கடல் போன்ற.* (பக்கம் 22 காண்க.)

பரமபுருஷம் பகவந்தம் நாராயணம் — *புருஷோத்தமனாய் ஷாட்குண்ய பரிபூர்ணனான ஸ்ரீமந்நாராயணனை,*

ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்த்வேந குருத்வேந ச பரிக்ருஹ்ய — *சேஷியாகவும் நேசனாகவும் ஆசார்யனாகவும் ஏற்றுக் கொண்டு,*

ஐகாந்திக ஆத்யந்திக தத்பாதாம்புஜத்வய பரிசர்யைக மநோரத: — *எப்போதும் அப்பெருமானுடைய திருவடித் தாமரை யிணைகளைப் பற்றிய கைங்கர்ய மொன்றே செய்ய வேணுமென்கிற பாரிப்பை யுடையனாய்,*

தத் ப்ராப்தயே ச தத்பாதாம்புஜத்வய ப்ரபத்தேரந்யந் ந மே கல்ப கோடி ஸஹஸ்ரேணாபி ஸாதநமஸ்தீதி மந்வாந: — *அந்த கைங்கரியத்தைப் பெறுதற்கு கல்பகோடி ஸஹஸ்ரமானாலும் அப்பெருமானுடைய திருவடித் தாமரையிணைகளையே நம்பியிருப்பதிற் காட்டிலும் வேறொன்று எனக்கு உபாயமாக இல்லை யென்று எண்ணினவனாய்,*

அகிலஸத்வதயைகஸாகரஸ்ய — *எல்லா ப்ராணிகளிடத்தும் கருணைக் கடலாயும்,*

அநாலோசித குணகுண அகண்டஜநாநுகூல அமர்யாத சீலவத :— குணதோஷங்களில் ஆராய்ச்சியின்றிக்கே ஸகல ஜனங்களுக்கும் அநுகூலமாயிருக்கிற எல்லை கடந்த சீல குணத்தை யுடையவனையும்,

ஸ்வாபாவிகாநவதிகாதிசய குணவத்தயா தேவதிர்யங் மநுஷ்யாதி அகில ஜந ஹ்ருதயாநந்தநஸ்ய — இயற்கையாகவே உயர்வறவுயர்நல முடையவனாகையாலே தேவர்கள் திர்யக்குகள் மனிசர் முதலான ஸகல ப்ராணிகளுடையவும் உள்ளத்தை உகப்பிக்குமவனையும்,

ஆச்ரித வாத்ஸல்யைக ஜலதே :— அடியார்கள் திறத்து வாத்ஸல்யக் கடலாயும்,

பக்த ஜந ஸம்ச்லேஷைக போகஸ்ய — பக்தஜனங்களுடன் கலந்து பரிமாறுவதொன்றையே தனக்குப் பேரின்பமாகக் கொண்டவனையும்,

நித்ய ஜ்ஞாநக்ரியைச்வர்ய போகஸாமக்ரீஸம்ருத்தஸ்ய— நித்யமும் ஸகல விஷயகமாயுள்ள ஞான மென்ன, தனக்கு லீலையா யிருக்கிற க்ரியைகளென்ன, ஐச்வர்ய மென்ன இவைபோல்வனவான போகஸாமக்ரிகள் நிரம்பி யிருக்கப் பெற்றவனையும்,

மஹாவிபூதே : — மிகச் சிறந்த விபூதியையுடையனையுமிருக்கிற,

தஸ்யைவ பகவதோ நாராயணஸ்ய — அந்த எம்பெருமானுடையவே,

ஸ்ரீமத் சரணாரவிந்தயுகளம் — திருவடித் தாமரையிணையை;

அநந்யாத்மஸம்ஜீவநேந தத்கத ஸர்வபாவேந — ஆத்மோஜ்ஜீவனம் இஃதொழிய வேறொன்றில்லை யென்றிருக்கிற ஐகாந்திகமான நினைவோடே,

சரணம் அநுவ்ரஜேத் — புருஷார்த்தத்துக்கு ஸாதனம் இவனே யென்று அத்யவஸாயங் கொள்ளக் கடவனென்றபடி. (க)

இப்படி ஒருகால் சரணம் புகுந்து விடுமித்தனையோ வென்னில், பேற்றுக்கு ஒருகால் அமைந்திருந்தாலும் காலக்ஷேபத்திற்கும் இனிமையாலே விடவொண்ணாமைக்குமாக இவ்வத்யவஸாயம் நாள்தோறும் இடையறாது செல்லவேணு மென்கிறது மேல் —

(மூலம்) ததஶ்ச ப்ரத்யஹமாத்மோஜ்ஜீவநாய
ஏவமநுஸ்மரேத் ॥ 2 ॥

2. ததச்ச ப்ரத்யஹம் ஆத்மோஜ்ஜீவநாய ஏவம் அநுஸ்மரேத் — பிற்பாடும் நாடோறும் தன்னை உஜ்ஜீவனம் செய்து கொள்வதற்காக இங்ஙனே அநுஸ்யூதமாக ஸ்மரிக்க வேண்டும். [அது மேலே சொல்லுகிறது.] (2)

(மூலம்) சதுர்தஶபுவநாத்மகமண்டம் தஶகுணி தோத்தரம் அ........................யா அஸௌ ந: பூர்ணஸ்ய ஶ்ருதாநாம் ஸ்வபதே நிவேதயேத் ॥ 4 ॥

**(குறிப்பு :— இது மிகப் பெரிய சூர்ணை ; முன்னமே சேர்க்கப்பட்டிருக்கிற மூலத்திலும், மேலே விவரணத்தில் காட்டுகிற ப்ரதீகங்களிலும் பூர்த்தியான சூர்ணையை அநுஸந்திப்பது. இந்த சூர்ணையில் விசேஷண பதங்களும் விசேஷ்ய பதங்களும் பலபல வருகின்றன. ஆங்காங்குள்ள விசேஷணங்கள் எந்த விசேஷ்யத்தில் முடிவு பெறுகின்றன வென்பது சிறிது சிரமப்**

பட்டே அறியவேண்டியதாகும். அதற்கு அநுகூலமாக ஆங்காங்கு நாம் கீழே குறிப்பிட்டுள்ள ரேகையினால் நன்கு தெளிவு பெறுக.)

3. சதுர்தச புவநாத்மகம் அண்டம் தசகுணிதோத்தரஞ் ச ஆவரணஸப்தகம் ஸமஸ்தம் கார்ய காரண ஜாத மதீத்ய —*பதினான்கு லோகங்கள் மலிந்த அண்டத்தையும், மேன்மேலும் பதின் மடங்கு அதிகமாயிருக்கிற ஸப்தாவரணங்களையும் மற்றுமுள்ள ஸமஸ்த கார்யகாரணவர்க்கங்களையும் கடந்து அப்பால் விளங்குகின்ற,*

பரமவ்யோமசப்தாபிதேயே — *பரமாகாச மென்னுஞ் சொல்லால் சொல்லப்படுகிற,*

ப்ரஹ்மாதீநாம் வாங்மநஸ அகோசரே — *பிரமன் முதலானோருடைவும் வாக்குக்கும் நெஞ்சுக்கும் எட்டாத,*

**ஸ்ரீமதி வைகுண்டே திவ்ய லோகே** — *ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகததில்,*

**ஸநக விதி சிவாதிபிரபி அசிந்த்யஸ்வபாவ ஐச்வர்யை: நித்யஸித்தை: அநந்தை: பகவதாநுகூல்யைக போகை: திவ்ய புருஷை: மஹாத்மபி: ஆபூரிதே**

*(ப்ரஹ்மபாவனையில் தலைநின்ற) ஸநகாதிகளுக்கும் (கர்மபாவனையில்தலைநின்ற) ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நினைக்கவொண்ணாதபடியான ப்ரகாரவைபவங்களையுடையராய் எப்போதும் பகவதநுபவநிரதராய் எண்ணிறந்தவர்களாய் எம்பெருமான்பக்கலில் பரிவேவடிவெடுத்தவர்களாய் பூமியில் கால் பாவாதவர்களான மஹாத்மாக்களினால் மிடைந்ததாய்,*

| | |
|---|---|
| தேஷாமபி இயத் பரிமாணம் இயதைச்வர்யம் ஈத்ருச ஸ்வபாவமிதி பரிச்சேத்தும் அயோக்யே | அந்த மஹாத்மாக்களுக்கும் அளவிட வொண்ணாத பரிமாண மென்ன ஐச்வர்ய மென்ன ஸ்வபாவ மென்ன இவற்றை யுடைத்தாய், |
| திவ்ய ஆவரண சத ஸஹஸ்ர ஆவ்ருதே | லோகவிலக்ஷணமான ஆயிரந் திருமதிள்களை யுடைத்தாய், |
| திவ்ய கல்பகதரு உபசோபிதே | அப்ராக்ருதமான கற்பகச் சோலையாலே போக்யமாய், |
| திவ்யோத்யாந சத ஸஹஸ்ர கோடிபி: ஆவ்ருதே | அனேகமாயிரம் திருத்தோப்புக்களாலே சூழப்பட்டதாய் |
| அதிப்ரமாணே திவ்ய ஆயதநே | அகலமும் நீளமும் அளவிட வொண்ணாததான திருக்கோயிலிலே |
| கஸ்மிர்ச்சித் விசித்ர திவ்ய ரத்நமய திவ்ய ஆஸ்தாந மண்டபே | பலவகைப்பட்ட திவ்ய ரத்னங்களாலே ப்ரசுரமாயிருப்பதான வொரு திருவோலக்க மண்டபத்திலே |
| திவ்ய ரத்நஸ்தம்ப சத ஸஹஸ்ர கோடிபி: உபசோபிதே | அனேகமாயிரம் மாணிக்கத் தூண்களாலே விளக்கமுற்றதாய் |
| திவ்ய நாநா ரத்ந க்ருத ஸ்தல விசித்ரிதே | அப்ராக்ருதமான பலவகைப்பட்ட மாணிக்கங்கள் செறிந்த தரையை யுடைத்தாய் |

திவ்ய அலங்கார அலங்க்ருதே

(மேல்கட்டி திருத்திரை முதலான) திவ்யாலங்காரங்களினாலழகுபெற்றதாய்,

சுற்றிலும் உதிர்ந்தவைகளும் உதிர்ந்து கொண்டிருப்பவைகளும் மரங்களிலே நிற்பவைகளும் பலவகைப்பட்ட பரிமளத்தையும் நிறத்தையு முடையவைகளுமான திவ்ய புஷ்பங்களாலே விளங்கா நின்ற பைம்பூஞ் சோலைகளாலே சோபிதமாய்,

பரித: பதிதை: பதமாநை: பாதபஸ்தைச் ச நாநா கந்த வர்ணை: திவ்ய புஷ்பை: சோபமாநை: திவ்ய புஷ்ப உபவநை: உபசோபிதே—

§ ஸங்கீர்ண பாரிஜாதாதி கல்ப த்ரும உபசோபிதை:

ஒன்றோடொன்று கலசியிருக்கிற பாரிஜாதம் முதலான கல்ப விருக்ஷங்களினால் விளங்கிக் கொண்டிருப்பவைகளும்,

அஸங்கீர்ணைச் ச கைச் சித்

ஒன்றோடொன்று சேர்ந்திராத சில

அந்தஸ் ஸ்த புஷ்பரத்நாதி நிர்மித திவ்ய லீலா மண்டப

உள்ளே யிருக்கின்ற—புஷ்பம் ரத்னம் முதலியவற்றால் அமைக்கப்பட்ட

---

§ இது முதலான த்ருதீயாந்த விசேஷணங்களுக்கு விசேஷ்யம்—திவ்யோத்யாந சதஸஹஸ்ரை: என்பது.

| | |
|---|---|
| சத ஸஹஸ்ரோப சோபிதை: | அனேகமாயிரம் திவ்யலீலா மண்டபங்களினால் விளங்கிக்கொண்டிருப்பவைகளும் |
| ஸர்வதா அநுபூயமானை ரபி அபூர்வவத் ஆச்சர்யம் ஆவஹத்பி : | எப்போது மநுபவிக்கப்படா நிற்கவும் அபூர்வ வஸ்துபோலே ஆச்சர்யத்தை விளைப்பவைகளும், |
| க்ரீடாசைலசதஸஹஸ்ரை ரலங்க்ருதை: | அனேகமாயிரம் விளையாட்டுக் குன்றுகளாலே அலங்கரிக்கப் பட்டவைகளும் |
| கைச்சித் நாராயணதிவ்யலீலா அஸாதாரணை: கைச்சித் பத்மவநாலயாதிவ்யலீலா அஸாதாரணை: ஸாதாரணைச் ச கைச்சித் கோமலசுகஜிதை: சுகசாரிகாமயூரகோகிலாதிபி: ஆகுலை: திவ்யோத்யாந சதஸஹஸ்ரை: ஆவ்ருதே | எம்பெருமானுடைலீலைக்கே உரியவைகள் சிலவும், பிராட்டியாருடைய லீலைக்கே உரியவைகள் சிலவும், இருவருடைய லீலைக்கு முரியவைகள் சிலவுமாய் அழகிய குரலையுடையகிளிகள் பூவைகள் மயில்கள்குயில்கள் முதலான பறவைகளின் கோலாஹலம்பொருந்திய திவ்யமான நூறாயிரம் பொழில்களாலே சூழப்பட்டதாய், |
| § மணிமுக்தாப்ரவாலக்ருத ஸோபாநை: | ரத்னம் முத்து பவளம் முதலியவற்றால் செய்யப்பட்ட படிகளை யுடையனவாய், |

§ இது முதலான த்ருதீயாந்த விசேஷணங்களுக்கு விசேஷ்யம்—‘ திவ்ய ஸௌகந்திக வாபீசதஸஹஸ்ரை: ’ என்பது.

| | |
|---|---|
| திவ்ய அமல அம்ருத ரஸோதகை: | அப்ராக்ருதமும் நிர்மலமும் அம்ருதம்போலே ரஸவத்துமான நீர்ப்பரப்பை யுடையனவாய் |
| அதிரமணீய தர்சநை: அதிமநோஹர மதுர ஸ்வரை: திவ்யாண்டஜவரை: ஆகுலை: | கண்ணுக் கழகியவைகளும் பேச்சிலினிமை யுடையவைகளுமான அப்ராக்ருத பக்ஷிகளாலே வ்யாப்தங்களாய், |
| அந்தஸ்ஸ்த முக்தாமய திவ்ய க்ரீடாஸ்தாந உபசோபிதை: | உள்ளேயுண்டான — முத்துக்களாலான லீலாஸ்தானங்களாலே சோபிதங்களாய், |
| திவ்யராஜ ஹம்ஸாவளீ விராஜிதை: | சுத்த ஸத்வமயமான ராஜஹம்ஸங்கள் விளங்கிக் கொண்டிருப்பவைகளான |
| திவ்ய ஸௌகந்திகவாபீ சதஸஹஸ்ரை: ஆவ்ருதே | அப்ராக்ருதமான செங்கழுநீரோடைகள் பலவாயிரம் நிறைந்துள்ளதாய், |
| நிரஸ்தாதிசய ஆநந்தைகரஸதயா ச ஆநந்த்யாச்ச ப்ரவிஷ்டாந் உந்மாதயத்பி: க்ரீடோத்தேசை: விராஜிதே | உயர்வறவுயர்ந்த ஆனந்தமே வடிவெடுத்திருக்கையாலும் அபரிச்சிந்நமாயிருக்கையாலும் உள்புக்கவர்களை மயக்கவல்ல லீலாஸ்தானங்களாலே விளங்காநிற்பதாய், |
| தத்ர தத்ர க்ருத திவ்ய புஷ்ப பர்யங்க உபசோபிதே | அவ்வவ்விடங்களிலே பண்ணப்பட்ட பூம் பள்ளிகள் விளங்காநிற்பதாய், |

| | |
|---|---|
| நாநாபுஷ்ப ஆஸவ ஆஸ்வாத மத்த ப்ருங்க ஆவலீபி: உத்கீயமாந திவ்ய காந்தர்வேண ஆபூரிதே | பலவகைப்பட்ட புஷ்பங்களிலுண்டான மதுவைப் பருகிக் களித்த வண்டுத்திரள்கள் பாடும் திவ்ய ஸங்கீதம் நிறைந்ததாய், |
| சந்தந அகரு கர்ப்பூர திவ்ய புஷ்ப அவகாஹி மந்தாநில ஆஸேவ்யமாநே | சந்தனம் அகில் பச்சைக் கருப்பூரம் திவ்ய புஷ்பங்கள் ஆகிய இவற்றிலுட் புகுந்து அங்குள்ள பரிமளங்களைக் கொய்து கொண்டு வருற மந்த மாருதம்வீசப் பெற்றதாய் |
| மத்யே திவ்யபுஷ்பஸஞ்சய விசித்ரிதே | இடையில் விடுபூக்களாலே சித்திரிக்கப்பட்டதான |
| மஹதி திவ்ய யோக பர்யங்கே | பெரிய திருப்பள்ளிக் கட்டிலிலே |
| அநந்தபோகிநி | திருவனந்தாழ்வான் மீது, |
| ஸ்ரீமத் வைகுண்டைச்வர்யாதி திவ்யலோகம் ஆத்மகாந்த்யா விச்வம் ஆப்யாயயந்த்யா | ஸ்ரீ வைகுண்டச் செல்வம் முதலிய திவ்யலோகம் முழுவதையும் தனது ஒளியினால் விளங்கச்செய்து மகிழ்விப்பவளும் |
| சேஷசேஷாசநாதிஸர்வபரிஜநம் பகவத: தத்தவஸ் தோசிதபரிசர்யாயாம் ஆஜ்ஞாபயந்த்யா | திருவனந்தாழ்வான் ஸேநாபதியாழ்வான் முதலான ஸகலபரிஜநத்தையும் எம்பெருமானது அந்தந்த அவஸ்தைகளுக்குரிய கைங்கரியத்தில் நியமிப்பவளும் |

| | |
|---|---|
| சீல ரூப குண விலாஸாதிபி: ஆத்மாநுரூபயா | சீலம் வடிவு குணம் ச்ருங்கார விலாஸம் முதலியவற்றால் தனக்கு ஏற்றவளுமான |
| ச்ரியா ஸஹ | பிராட்டியோடுகூட |
| ஆஸீநம் | வீற்றிருந்தருள்பவனும் |
| ப்ரத்யக்ர உந்மீலித ஸரஸிஜ ஸத்ருச நயந யுகளம் | அப்போதலர்ந்த செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையவனும் |
| ஸ்வச்ச நீல ஜீமூத ஸங்காசம் | விமலமான கார்முகில் போன்றவனும் |
| அத்யுஜ்ஜ்வல பீத வாஸஸம் | மிகவும்புகர் பெற்றுவிளங்குகின்ற பீதக வாடையை யுடையவனும் |
| அதிநிர்மலயா அதிசீதலயா [அதிகோமலயா] ஸ்வச்சயா மாணிக்யாபயா ஸ்வயா ப்ரபயா க்ருத்ஸ்நம் ஜகத் பாஸயந்தம் | மிக நிர்மலமாய் மிகக் குளிர்ந்ததாய் [மிகவும் ஸுகுமாரமாய்] ஸ்வச்சமாய் மாணிக்கம்போன்றதான தனது திவ்ய காந்தியினால் உலகம் முழுவதையும் விளங்கச் செய்யாநின்றவனும் |
| அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய யௌவந ஸ்வபாவலாவண்ய மய அம்ருத ஸாகரம் | சிந்தைக்கு எட்டாததாய் திவ்யமாய் ஆச்சரியமாய் நித்யமாயிருக்கிற யௌவனத்தை ஸ்வபாவமாக வுடைய லாவண்யம் நிறைந்த அமுதக் கடலாய் |

| | |
|---|---|
| **அதிஸௌகுமார்யாத் ஈஷத்ப்ரஸ்விந்நவத் ஆலக்ஷ்யமாண லலாடபலக திவ்யாலக ஆவலீ விராஜிதம்** | மிகவும் ஸுகுமாரமாதலால் சிறிது குறு வெயர்ப்பு அரும்பினாற்போலே காண்கிற திருநெற்றியிற் படிந்த திருக்குழல்களாலே விளங்கா நிற்பவனாய் |
| **ப்ரபுத்த முக்தாம்புஜ சாருலோசநம்** | அப்போதலர்ந்த தாமரைப் பூப் போன்று அழகிய திருக்கண்களை யுடையனாய் |
| **ஸவிப்ரம ப்ரூலதம்** | விலாஸத்தோடு கூடிக் கொடி போன்றதான திருப்புருவங்களையுடையனாய் |
| **உஜ்ஜ்வல அதரம்** | பிரகாசிக்கின்ற திருவதரத்தை யுடையனாய் |
| **சுசி ஸ்மிதம்** | கபடமற்ற புன்சிரிப்பை யுடையனாய் |
| **கோமல கண்டம்** | அழகிய கபோலங்களையுடையனாய் |
| **உந்நஸம்** | உயர்ந்த திரு மூக்கையுடையனாய் |
| **உதக்ர பீந அம்ஸ விலம்பி குண்டல அலகாவலீ பந்துர கம்பு கந்தரம்** | உயர்ந்தும் பருத்து மிருக்கிற திருத்தோள்கள் வரையில் தொங்குகின்ற திருக்குண்டலங்களாலும் திருக்குழல் கற்றைகளாலும் அழகு பெற்றுச் சங்கு போல் விளங்குகின்ற திருக்கழுத்தை யுடையவனாய் |

**ப்ரியா அவதம்ஸ உத்பல கர்ண பூஷண ச்லத அலகாபந்த விமர்த சம்ஸிபி: ஆஜாநு விலம்பிபி: சதுர்ப்பி: புஜை: விராஜிதம்**

பிராட்டிமார்களுக்குக் கர்ணாலங்காரமான கரு நெய்தல் மலரென்ன கர்ணபூஷணங்களென்ன அலைந்த திருக்குழல் கற்றையென்ன ஆகிய இவை அழுந்தியிருக்கிறபடியைத் தெரிவிக்கின்றவையாகித் திருமுழந்தாள் வரை தொங்குகின்ற நான்கு புஜங்களோடே ப்ரகாசிக்கின்றவனாய்

**அதிகோமல திவ்யரேகா அலங்க்ருத ஆதாம்ர கரதலம்**

மிகவுமழகிய (தாமரை சங்கு சக்கரம் முதலான) ரேகைகளினால் அலங்கரிக்கப் பட்டுச் சிறிது சிவந்திருக்கிற திருக்கைத் தலத்தையுடையனாய்

**திவ்ய அங்குலீயக விராஜிதம்**

அப்ராக்ருதமான மோதிரங்களினால் விளங்குபவனாய்

**§ அதிகோமல திவ்ய நகாவலீ விராஜித அதிரக்தாங்குலீபி: அலங்க்ருதம்**

மிகவும் ஸௌகுமாரமான திருநகங்களால் விளங்குகின்ற மிகச் சிவந்த திருவிரல்களால் அலங்கரிக்கப் பட்டவனாய்

---

§ "அதிகோமல திவ்யநகாவலீ விராஜிதம்" என்று இடையிலே பிரித்து எம்பெருமானுக்குத் தனி விசேஷணமாக்குவதுமுண்டு. அநுரக்த, அதிரக்த என்பன பாடபேதங்கள்; பொருள் ஒன்றே.

| | |
|---|---|
| தத்க்ஷண உந்மீலித புண்டரீக ஸத்ருச சரண யுகலம் | அப்போதலர்ந்த புண்டரீகத்தோடொத்த திருவடியிணையை யுடையவனாய் |
| அத்யந்தஸுகஸ்பர்சை: திவ்யகந்தை: அதிமநோஹர கிரீட மகுட சூடாவதம்ஸ மகரகுண்டல க்ரைவேயகஹார கேயூர கடக ஸ்ரீவத்ஸ கௌஸ்துப முக்தாதாம உதரபந்தந பீதாம்பர காஞ்சீ குண நூபுராதிபி: பூஷணை: பூஷிதம் | மிகவும் ஸுகமான ஸ்பர்சத்தை யுடையவைகளும் திவ்யமான பரிமளத்தை யுடையவைகளுமான மிக வழகிய கிரீடம்.........நூபுரம் முதலான திவ்ய பூஷணங்களினால் பூஷிதனாய் (சரணாகதி கத்யத்தில் விரிவுரை காண்க). |
| ஸ்ரீமத்யா வைஜயந்த்யா வநமாலயா விராஜிதம் | அழகிய வைஜயந்தி யென்னும் வனமாலையினால் விளங்குபவனாய் |
| சங்க சக்ர கதா அஸி சார்ங்காதி திவ்யாயுதை: ஸேவ்யமாநம் | பஞ்சாயுதாழ்வார்கள் முதலான திவ்யாயுதங்களாலே ஸேவிக்கப்பட்டவனாய் |
| ஸ்வஸங்கல்ப மாத்ர அவக்லுப்த ஜகத் ஜந்ம ஸ்திதி த்வம்ஸாதிகே ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்தஸமஸ்த ஆத்மைச்வர்யம் | நினைத்த மாத்திரத்திலே ஸகல ஜகத்தினுடையவும் ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹாராதிகளை நிர்வஹிக்கவல்ல ஸேநாபதி யாழ்வான்பக்கலிலே தன்னுடைய நியமனச் செல்வ மெல்லாம் ஒப்படைத் திருப்பவனாய் |

[வைநதேயாதிபிரித்யாதி.]

ஸ்வபாவதோ நிரஸ்த ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபாவை: பகவத் பரிசர்யாகரண யோக்யை: பகவத் பரிசர்யைக போகை: வைநதேயாதிபி: அநந்தை: நித்யஸித்தை: யதாயோகம் ஸேவ்யமாநம்

இயற்கையாகவே ஸாம்ஸாரிக ஸ்வபாவ மொன்றுமில்லாதவர்களும் எம்பெருமானுக்குத் தொண்டு பூண்டிருப்பவர்களும் அந்த கைங்கர்யத்தையே நித்யபோகமாக வுடையவர்களுமான பெரிய திருவடி முதலான எண்ணிறந்த நித்யஸூரிகளாலே முறைமைப்படி ஸேவிக்கப் படுபவனாய்,

§ ஆத்ம போகேந அநநுஸம்ஹித பராதிகாலம்

ஸ்வாத்மாநுபவத்தினால் அளவிறந்த காலம் கடந்தமையும் அறியகில்லாதவனாய்,

---

§ "ஆத்மபோகேந என்னுமிவ்விடத்தில் ஆச்சான் பிள்ளையின் பாடம் வேறுவிதமாக இருக்கும்போல் காண்கிறது. "இக்கடாக்ஷம் பரார்த்தமாக வன்றிக்கே காலதத்வ முள்ளதனையும் ஸ்வப்ரயோஜநமாக வநுஸந்திக்கப்பட்டு விலக்ஷணமாய் அபராதங்களை நினைத்துக் கலங்குகை யன்றிக்கே ஸுப்ரஸந்ந ஸுந்தரமான கடாக்ஷத்தாலே" என்று ஆச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்கிறபடியால் "அநநுஸம்ஹித" என்கிற ஸ்தானத்தில் "அநுஸம்ஹித" என்கிற பாடமும் "பராதிகாலம்" என்று தனிப்படவன்றிக்கே [பகவத் விசேஷணமாக வல்லாமல்] ஸமஸ்த பதமாய் அவலோகநவிசேஷணமாகக் கொள்ளுகிற பாடமும் தோன்றுகிறது. பல ஸ்ரீகோசங்களிலும் பெரியார்களுடைய அநுஸந்தான பரம்பரைகளிலும் காண்கிற பாடம் இங்கு நிவேசிக்கப்பட்டது. ஆத்மபோக மாவது—*ப்ரசாந்தாநந்தாத்மாநுபவஜ* இத்யாதி வரதராஜஸ்தவ ஸூக்தியில் ப்ரஸ்தாவிக்கப்பட்ட பரமபதநாதனுக்குண்டான ஸ்வாத்மாநுபவம்; பிரமனுடைய ஆயுஷ் காலத்திற்கு 'பரம்' என்று பெயர்; அப்படிப்பட்ட மிகப் பெரிய கால பரிமாணமும் தெரியாமல் செல்லுகிறதாம் ஸ்வாத்மாநுபவத்தில். "க்ஷணுவத் க்ஷிப்த பராதிகாலயா" என்ற ஸ்தோத்ரரத்ந ஸூக்தியும் காண்க.

**திவ்ய அமல கோமல அவலோகநேந விச்வம் ஆஹ்லாதயந்தம்**

*திவ்யமாய் நிர்மலமாய் ஸௌந்தரமான கடாக்ஷவீக்ஷணத்தினால் ஸமஸ்தவஸ்துக்களையும் உகப்பிக்கக் கடவனாய்,*

**ஈஷதுந்மீலித முகாம்புஜ உதர விநிர்கதேந திவ்யாநநாரவிந்த சோபா ஜநநேந திவ்யகாம்பீர்ய ஔதார்ய ஸௌந்தர்ய மாதுர்யாதி அநவதிக குண கண விபூஷிதேந அதிமநோஹர திவ்யபாவகர்ப்பேண திவ்ய லீலாலாப அம்ருதேந அகில ஜநஹ்ருதயாந்தராணி ஆபூரயந்தம் பகவந்தம் நாராயணம்**

*சிறிதலர்ந்த திருமுகத்தாமரையிடையில் நின்று முண்டானதாய்த் திருப்பவளத்துக்கு ஆபரணம் சாத்தினாப்போலே அழகையுண்டாக்கக் கடவதாய் திவ்யமான காம்பீர்யம் ஔதார்யம் மாதுர்யம் முதலான எண்ணிறந்த குணத்திரள்களாலே அலங்க்ருதமாய் அதிமநோஹரமான அபிப்ராய விசேஷத்தை உள்ளேயுடைத்தான திவ்யமான ரஸோக்தியாகிற அமுதத்தினால் எல்லாருடையவும் ஹ்ருதயாவகாசங்களையும் நிரப்புமவனான பகவந்நாராயணனை*

**த்யாநயோகேந த்ருஷ்ட்வா**

*ஸாக்ஷாத்கரித்து*

**(தத:) பகவத: நித்ய ஸ்வாம்யம் ஆத்மந: நித்யதாஸ்யம்ச யதாவஸ்திதம் அநுஸந்தாய**

*(பிறகு) அப்பெருமானுக்கு இயற்கையாயுள்ள சேஷித்வத்தையும் தனக்கு இயற்கையாயுள்ள சேஷத்வத்தையும் உள்ளபடி யநுஸந்தித்து*

கதா அஹம் பகவந்தம் நாரா யணம் மம குலநாதம் மம குல தைவதம் மமகுலதநம் மம போக்யம் மம மாதரம் மம பிதரம் மம ஸர்வம் ஸாக்ஷாத் கரவாணி சக்ஷுஷா

என் குலநாதனாய் என் குல தைவமாய் என் குலச் செல்வமாய் எனக்குப் பரம போக்யனாய் எனக்குத் தாயாய்த் தந்தையாய் எல்லாமுமான பகவந் நாராயணனை நானெப்போது கண்ணாரக் காண்பேன்? (என்றும்)

கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வயம் சிரஸா ஸங்க்ர ஹிஷ்யாமி ['தாரயிஷ்யாமி']

எம்பெருமானது திருவடித் தாமரை யிணையை எப்போது நான் தலையால் தாங்கப் போகிறேன்? (என்றும்).

கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யாசயா நிரஸ்த ஸமஸ்தேதர போகாச: அபகத ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபாவ: தத்பாதாம்புஜ த்வயம் ப்ரவேக்ஷ்யாமி

எம்பெருமான் திருவடித் தாமரை யிணையில் கைங்கர்ய ருசியாலே விஷயாந்தரங்க ளெல்லா வற்றிலும் காதல் கழிந்தவனாய் (ராகத்வேஷாதிகளாகிற) ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபாவங்களும் அகன்றவனாய் அடியேனெப்போது அடியிணையைக்கிட்டுவேன்? (என்றும்)

கதா அஹம் பகவத் பாதாம் புஜத்வய பரிசர்யா கரண யோக்ய: ததேக போக: தத்பாதௌ பரிசரிஷ்யாமி

(இந்த வாக்யத்திற்குப் பிறகு முன்வாக்யம் சொல்லுகிற பாடமுமுண்டு.)

என்றைக்கு அடியேன் அத்திருவடி யிணைகளில் அடிமை செய்ய உரியவனாய் அவ்வடிமையில் உருசி கண்டவனாய் அத்திருவடிகளில் தொண்டு பூண்பேன்? (என்றும்)

| | |
|---|---|
| கதா மாம் பகவாந் ஸ்வகீயயா அதிசீதலயா த்ருசா அவலோக்ய ஸ்நிக்த கம்பீர மதுரயா கிரா பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயிஷ்யதி இதி | அப்பெருமான் தனதுமிகக் குளிர்ந்த திருக் கண்களாலே கடாக்ஷித்து முழங்கி இனிதான பேச்சாலே (* முகப்பே கூவிப் பணி கொள்ளாயென்கிறபடியே) கைங்கர்யத்திலென்னை ஏவப் புகுகிறது எப்போதோவென்றும் (ஆக இப்படியெல்லாம் மநோரதித்து) |
| பகவத் பரிசர்யாயாம் ஆசாம் வர்த்தயித்வா | எம்பெருமானுடைய கைங்கர்யத்திலே ஆசையைப் பெருக்கி |
| தத்ப்ரஸாத உபப்ரும்ஹிதயா தயைவ ஆசயா | அப்பெருமானுடைய அநுக்ரஹத்தினால் பெருகிச் செல்லுமந்த ஆசையோடே |
| பகவந்தம் உபேத்ய— | எம்பெருமானைக் கிட்டி |
| சேஷ போகே ச்ரியா ஸஹ ஆஸீநம் வைநதேயாதிபி: ஸேவ்யமாநம் பகவந்தம் 'ஸமஸ்தபரிவாராய ஸ்ரீமதே நாராயணாய நம:' இதி தூராத் ஏவ ப்ரணம்ய | திருவனந்தாழ்வான் மடியிலே பெரிய பிராட்டியாரோடே கூட விருப்பவனைப் பெரிய திருவடி முதலான நித்ய ஸூரிகளாலே ஸேவிதனையிருக்கிற அப்பெருமானை, 'ஸமஸ்த பரிவார ஸமேதனை ஸ்ரீமந் நாராயணனுக்கு நம:' என்று சொல்லி நெடுந்தூரத்தில் நின்றுமே தெண்டனிட்டு |

| | |
|---|---|
| உத்தாய உத்தாய புந:புந: ப்ரணம்ய | (காலால் நடந்து செல்லுகையன்றிக்கே) ப்ரணமபரம்பரைகளாலேயே சென்று, |
| அத்யந்த ஸாத்வஸ விநயாவநத: பூத்வா | மிகவும் கூச்சத்தோடும் விநயத்தோடும் வணங்கி நின்று. |
| பகவத் பாரிஷத கணநாயகை: த்வாரபாலை: க்ருபயா ஸ்நேஹகர்ப்பயா த்ருசா அவலோகித: | எம்பெருமானது திருவோலக்கத்தவர்கள் கணநாதர்கள் திருவாசல் காப்பார் ஆகிய இவர்களாலே க்ருபையோடு அன்புததும்பக் கடாக்ஷிக்கப் பெற்றவனாய் |
| ஸம்யக் அபிவந்திதை: தைஸ் தைரேவ அநுமத: | நன்கு தெண்டனிடப்பட்ட அவ்வவர்களாலே அநுமதி பண்ணப் பெற்றவனாய் |
| பகவந்தம் உபேத்ய ஸ்ரீமதா மூலமந்த்ரேண | ஸ்ரீவைகுண்டநாதனையணுகி திருவஷ்டாக்ஷரமஹா மந்த்ரத்தைக் கொண்டு |
| 'மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யாகரணாய பரிக்ருஹ்ணீஷ்வ' இதி யாசமாந: ப்ரணம்ய | 'அடியேனை அநந்யநித்ய கைங்கர்யத்திற்குக் கைக்கொண்டருள வேணும்' என்று யாசிப்பவனாய்த் தெண்டனிட்டு |
| ஆத்மாநம் பகவதே நிவேதயேத் | தன்னை அப்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கக் கடவன். (4) |

(மூலம்) 𑌤𑌤𑍋 𑌭𑌗𑌵𑌤𑌾 𑌸𑍍𑌵𑌯𑌮𑍇𑌵 𑌆𑌤𑍍𑌮𑌸𑌂𑌜𑍀𑌵𑌨𑍇𑌨
𑌅𑌮𑌰𑍍𑌯𑌾𑌦𑌶𑍀𑌲𑌵𑌤𑌾 𑌅𑌤𑌿𑌪𑍍𑌰𑍇𑌮𑌾𑌨𑍍𑌵𑌿𑌤𑍇𑌨 𑌅𑌵𑌲𑍋𑌕𑌨𑍇𑌨𑌾𑌵
𑌲𑍋𑌕𑍍𑌯 𑌸𑌰𑍍𑌵𑌦𑍇𑌶𑌸𑌰𑍍𑌵𑌕𑌾𑌲 𑌸𑌰𑍍𑌵𑌾𑌵𑌸𑍍𑌥𑍋𑌚𑌿𑌤𑌾𑌤𑍍𑌯𑌨𑍍𑌤
𑌶𑍇𑌷𑌭𑌾𑌵𑌾𑌯 𑌸𑍍𑌵𑍀𑌕𑍃𑌤𑌃 𑌅𑌨𑍁𑌜𑍍𑌞𑌾𑌤𑌶𑍍𑌚 𑌅𑌤𑍍𑌯𑌨𑍍𑌤𑌸𑌾𑌧𑍍𑌵𑌸
𑌵𑌿𑌨𑌯𑌾𑌵𑌨𑌤𑌃 𑌕𑌿𑌂𑌕𑍁𑌰𑍍𑌵𑌾𑌣𑌃 𑌕𑍃𑌤𑌾𑌂𑌜𑌲𑌿𑌪𑍁𑌟𑍋 𑌭𑌗
𑌵𑌨𑍍𑌤𑌮𑍁𑌪𑌾𑌸𑍀𑌤 ॥ (5)

[ததோ பகவதா ஸ்வயமேவ ஆத்மஸஞ்ஜீவநேந அமர்யாத சீலவதா அதிப்ரேமாந்விதேந அவலோகநேந அவலோக்ய ஸர்வ தேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசிதாத்யந்த சேஷபாவாய ஸ்வீக்ருத: அநுஜ்ஞாதச் ச அத்யந்த ஸாத்வஸ விநயாவநத: கிங்குர்வாண: க்ருதாஞ்ஜலிபுட: பகவந்தம் உபாஸீத.] (5)

ததः— ஆத்மஸமர்ப்பணனந்தரம்

பகவதா ஸ்வயமேவ— எம்பெருமான் தானாகவே,

ஆத்மஸம்ஜீவநேந அமர்யாத சீலவதா அதிப்ரேமாந்விதேந அவலோகநேந அவலோக்ய— ஆத்ம ஸமுஜ்ஜீவநஹேதுவாய் அளவுகடந்த சீல குணத்தைக் காட்டுமதாய் மிகவன்போடு கூடியதான கடாக்ஷத்தினால் நோக்கி

ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித அத்யந்தசேஷபாவாய ஸ்வீக்ருத:— *ஒழிவில்கால மெல்லாமுடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்யுமாறு ஸ்வீகரிக்க, அப்பேறுபெற்றவனாகி,

அநுஜ்ஞாதச் ச— "ஏவ மற்றமரராட்செய்வார்" என்கிற படியே ஏவவும் பெற்றவனாகி

அத்யந்த ஸாத்வஸ விநய அவநத: கிங்குர்வாண: க்ருதாஞ்சலிபுட: பகவந்தம் உபாஸீத— மிகவும் அச்சத்தாலும் ஒடுக்கத்தாலும் தலைசாய்த்துப் பணிவிடைக் காரனாயிருந்து கொண்டு கூப்பிய கையனாய் அப்பெருமானை அநுவர்த்தித் திருப்பான். (5)

(மூலம்) ததஶ்சாநுபூயமாநபாவவிஶேஷ: நிரதிஶயப்ரீத்யா அந்யத்கிஞ்சித் கர்த்தும் த்ரஷ்டும் ஸ்மர்த்தும் அஶக்த: புநரபி ஶேஷபாவமேவ யாசமாந: பகவந்தமேவ அவிச்சிந்நஸ்ரோதோரூபேண அவலோகநேந அவலோகயந் ஆஸீத ॥ (6)

[ததச் ச அநுபூயமாந பாவவிசேஷ: நிரதிசயப்ரீத்யா அந்யத் கிஞ்சித் கர்த்தும் த்ரஷ்டும் ஸ்மர்த்தும் அசக்த: புநரபி சேஷபாவமேவ யாசமாந: பகவந்தமேவ அவிச்சிந்ந ஸ்ரோதோரூபேண அவலோகநேந அவலோகயந் ஆஸீத.] (6)

6. *பின்னையும் எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வபாவாதிகளை அநுபவியா நின்று கொண்டு அளவுகடந்த அன்பினால் வேறொன்றைப் பண்ணுதல் பார்த்தல் நினைத்தல் செய்யமாட்டாதானாய் (சேஷத்வம் பெற்றிருக்கச் செய்தேயும் அதின் இனிமையாலே இது நிலைநிற்கப் போகிறதோ வென்கிற அதிசங்கை கொண்டு) பின்னையும் இப்படிப்பட்ட சேஷவ்ருத்தி குலையாதே நிலைநிற்க வேணுமென்று வேண்டிக் கொண்டு ஸ்ரீ வைகுண்ட நாதனையே இடைவிடாத தாராரூபமான பார்வையாலே பார்த்துக் கொண்டிருக்கக் கடவன்.* ... ... (6)

(மூலம்) *𑌤𑌤𑍋 𑌭𑌗𑌵𑌤𑌾 𑌸𑍍𑌵𑌯𑌮𑍇𑌵𑌾𑌤𑍍𑌮𑌸𑌞𑍍𑌜𑍀𑌵𑌨𑍇𑌨𑌾𑌵𑌲𑍋𑌕𑌨𑍇𑌨𑌾𑌵𑌲𑍋𑌕𑍍𑌯 𑌸𑌸𑍍𑌮𑌿𑌤𑌮𑌾𑌹𑍂𑌯 𑌸𑌮𑌸𑍍𑌤𑌕𑍍𑌲𑍇𑌶𑌾𑌪𑌹𑌂 𑌨𑌿𑌰𑌤𑌿𑌶𑌯𑌸𑍁𑌖𑌾𑌵𑌹𑌮𑌾𑌤𑍍𑌮𑍀𑌯𑌂 𑌶𑍍𑌰𑍀𑌮𑌤𑍍𑌪𑌾𑌦𑌾𑌰𑌵𑌿𑌨𑍍𑌦𑌯𑍁𑌗𑌂 𑌶𑌿𑌰𑌸𑌿𑌕𑍃𑌤𑌂 𑌧𑍍𑌯𑌾𑌤𑍍𑌵𑌾 𑌅𑌮𑍃𑌤𑌸𑌾𑌗𑌰𑌾𑌨𑍍𑌤𑌰𑍍𑌨𑌿𑌮𑌗𑍍𑌨𑌸𑌰𑍍𑌵𑌾𑌵𑌯𑌵𑌃 𑌸𑍁𑌖𑌮𑌾𑌸𑍀𑌤.* (7)

[ததோ பகவதா ஸ்வயமேவ ஆத்மஸஞ்ஜீவநே நாவலோகநேந அவலோக்ய ஸஸ்மிதமாஹூய ஸமஸ்தக்லேசாபஹம் நிரதிசய ஸுகாவஹம் ஆத்மீயம் ஸ்ரீமத் பாதாரவிந்தயுகலம் சிரஸி க்ருதம் த்யாத்வா அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவஸ் ஸுகமாஸீத.] (7)

7. *“அம்மான் ஆழிப்பிரானவன் எவ்விடத்தான் யானார்” என்று ஸ்வரூபத்தை நினைத்து அகல நிற்க, அப்பெருமான்தானே அழகிய திருக்கண் ணோக்கத்தாலே குளிரக் கடாக்ஷித்துப் புன்முறுவல் செய்து, இங்ஙனே வாராயென்று சோதிவாய் திறந்தழைத்து, ஸகலக்லேசங்களையும் போக்கக் கடவதாய் இனி யிதுக்கவ்வருகில்லை*

யென்னலாம்படியான ஆநந்தத்தைப் பண்ணக்கடவதான தனது திருவடித்தாமரை யிணையைத் தன் தலையிலே வைத்தருளினதாக த்யானம் பண்ணி "அறிவையெனனுமமுத வாறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே" என்கிறபடியே ஆனந்த வமுதக்கடலினுள்ளே ஸர்வாவயவங்களும் மூழ்கப்பெற்றவனாய்க் கொண்டு இனிதிருப்பான். (7)

## வியாக்கியான நிகமனம்.

ஸ்வரூபாநுரூபமான ப்ரபத்தியையே தஞ்சமாகக் கொண்டு ப்ராக்ருத மண்டலத்தை விட்டு நீங்கி அப்ராக்ருதமான தேசவிசேஷத்திலே சென்று ஸர்வாங்க ஸுந்தரனாய் ஸர்வாபரண பூஷிதனாய் திவ்யாயுத சோபிதனாய் நித்யஸூரி பரிஷத்நிஷேவிதனாயிருக்கிற ஸ்ரீவைகுண்டநாதனைக் கிட்டி கைங்கர்ய ப்ரார்த்தனையை முன்னிட்டுக்கொண்டு ஒழிவில்காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலாதபடி செய்யும் கைங்கரியங்களைப்பெற்று ஆநந்தவமுதக்கடலிலே மூழ்கியிருக்குமாற்றை இங்கிருக்கும் நாள்வரையில் பரமைகாந்தியானவன் நாடோறும் சிந்தனை செய்து கொண்டிருக்கக் கடவனென்று அருளிச்செய்து தலைக்கட்டினாராயிற்று. ... .... ... ...

எம்பெருமானாருளிச்செய்த ஸ்ரீ வைகுண்டகத்யம்
முற்றுப் பெற்றது.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ காஞ்சீ ப்ரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராசாரியர் இயற்றிய
**கத்யபாவப்ரகாசிகை யென்னும் கத்யத்ரயவுரை**
முற்றிற்று.